

50வயது ஆண்டை நோக்கி...



Dயங்கா

இருப்பிரசுடாஞ்சிலீஷா



தமிழ் இலக்கியத்தை நேசிக்கும்
சகோதர சிங்கள ஏழுத்தாளர்

நவம்பர்-மூச்சம்பூர் 2012

விலை 50/-

மல்லிகைக்கு வாழ்த்துக்கள்

-ஏல்லை அபிமானி -

கவிதை

* முல்லை முஸ்ரிபா * ஈழக்கவி * முல்லை வீரக்குட்டி

ஞாயகக் குறிப்பு

விடியல் சிவா

- ந.இரவிந்திரன்

திக்கவயல் சி.தர்மகுலசிங்கம்

- த.எலிசபெத்

சிறுகதை

* க.கோபாலப்பிள்ளை * கே.எஸ்.குதாகர் * ச.முருகாணந்தன்

விமர்சனம்

ஆர்.எம்.நெளாஜாத்

'வெள்ளி விரல்'

- மேமன்கவி

நேர்காணல்

உபாலியுடன்

ஓர்

உயர்யாடல்

மொழிபெயர்ப்பு-ஆய்வு

சிங்களத்தில்:

பேராசிரியர் வியனகே அமரக்ரத்தி

தமிழில்:

எம்.ரிஷான் செரிப்

தொகுப்பு : உபாலி வீலாரட்னவின் நாவல்களில் இருந்து சில பகுதிகள்



தூரண்டியல்

மல்லிகை

வாழ்வதற்கு மிகவும் சிறப்பாக இருக்கின்ற நாளையான மல்லிகையை தெரும் நடப்பாலோ பிள்ளைகள் மிகவும் காணுகின்ற நாளையான...

Mallikai Jeava
மல்லிகை ஜெவா

50 - நிலத் திட்டமீட்ட ரோகந்...

நவம்பர் - 2012

401

201/4, Sri Kathiresan St,
Colombo - 13.
Tel : 2320721
MallikaiJeava@yahoo.com

ஸ்ரீராமன்றத்தில் ஏ.எச்.எம்.ஆஸ்வர் ஆவர்களின் உரையும், அழக்குத் தமிழ் இலக்கியமுடியும்.

மீண்டும் ஒருமுறை பாரானுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.ஆஸ்வர் அவர்கள் உரையாக மன்றத்தில் ஈழத்து தமிழ் இலக்கியத்தைப் பற்றி பேசினார்கள். இப்புறை பாரானுமன்றத்தில் ஈழத்து தமிழ் இலக்கியை வெளியிட்டார்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான பிழேர்வேளையைப் பொறுத்து உரையாற்றியுள்ளார்.

இவ்வாறாக ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஏ.எச்.எம்.ஆஸ்வர் அவர்கள் அடிக்கடி இலங்கைக் காரானுமன்றத்தில் உரையாற்றி வந்திருப்பதை நாம் அறிந்ததே. அஸ்வர் அவர்கள் இவ்வாறு உரையாற்றுவதற்கு அடிப்படையில் ஒரு கலைஞராக இருப்பதே முதற் காரணமாகக் கொள்ளலாம். அடுத்து, சமீப காலமாக ஈழத்துத் துறிப் பொறுத்துத்தைப் பற்றி சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்குமிடையே ஒர் ஆவடுரையைப் பற்பட்டுள்ளதென்பதையும் அஸ்வர் அவர்களின் உரை எழக்கு எடுத்துக் கொடுகின்றார்.

தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஒரு நாட்மன் பாரானுமன்றத்தில் உரையாற்றுவதும், அவ்வளரை பாரானுமன்றத்தின் உத்தியோகப்பூர்வமான ஆவணமான 'ஹன்சா'டில் பதியப்படுவது இலங்கையில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. இதற்காக ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகத்தினர் அஸ்வர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடனைப் பட்டுள்ளார்கள்.

இலங்கைப் பாரானுமன்றத்தைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் பாரானுமன்ற உறுப்பினர்கள் தமிழ் இலக்கிய உணர்வு மிக்கவர்கள், படைப்பாளிகள், இலக்கிய சிந்தனைவாதிகள் தொகையளவில் குறைவாக இருப்பினும் கூட, அன்று முதல் இன்று வரை ஏ.எச்.எம்.ஆஸ்வர் அவர்கள், மன்றநந்த எம்.எச்.எம்.ஆஸ்வர் அவர்கள், கலாச்சார பிரதி அமைச்சராகப் பணிபுரிந்த பி.பி.தேவராஜ் அவர்கள், தற்போது நீதி

அுமைச்சராக பணிபுரியும் ரவுப் ஹக்கிம் அவர்கள் ஆக்ஷோலா உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இவர்களில் ஏ.ஏ.சி.எம்.அஸ்வர் அவர்கள் இத்தகைய பணிகள் படிவதில் முன்றாக மாகத் திகழ்கின்றார். பாரானூமன்றத்தில் அதைப் பற்றிப் பேசுவதே ஏடு ஜில்லாயால் அவர் முஸ்லிம் கலாச்சார பிரதி அுமைச்சராகப் பணிப்பாற்றிய போது முஸ்லிம் கலை இலக்கியவாதிகள் மட்டும் அல்லது முஸ்லிம் அல்லாத கலை இலக்கியவாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான கலை இலக்கியவாதிகளை வாழ்வோர் வார்த்துவோம் என்ற மகுடத்தின் கீழ் கொரவித்திருப்பதையும் இங்கு நாம் குறிப்பிட வேண்டும்.

அஸ்வர் அவர்களின் மேற்படி உணர் பாரானூமன்றத்தில் அங்கம் வசிக்கும் சகோதர சிங்கள அங்கத்தவர்கள் இலங்கை இலக்கியத்தைப் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக அமைந்தது. அச்சிங்கள் சகோதர அங்கத்தவர்கள் பலர் கலை இலக்கிய உணர்வு மிக்கவர்களாக இருந்தும், அவர்களில் பலர் எழுத்தாளர்களாக இருந்தும், அவர்தம் கலை இலக்கிய வளர்ச்சியைப் பற்றி பிரஸ்தாபித்திருப்பதை அறிந்திருக்காத சூழலில் ஏ.ஏ.சி.எம்.அஸ்வர் அவர்களின் மேற்படி உரையின் மூலம்தான் சிங்கள இலக்கிய வளர்ச்சி சம்பந்தமான தகவலைக் கூட அவர்கள் அறியக் கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக, இம்மாத மல்லிகை அடைப்பதை அலங்கரிக்கும் சகோதர சிங்கள் எழுத்தாளரான உபாவி லீலாரத்ன அவர்கள் தமிழக எழுத்தாளரான கு.சின்னப்ப பாரதியின் சுரங்கம் என்ற நாவலை சிங்களத்தில் மொழிபெயர்த்து, இந்தியாவில் நல்லி திசை எட்டும் விருதினை சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்காகப் பெற்றுக் கொண்டதன் மூலம், இந்தியாவின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு சிங்கள நூல் விருதினை பெற்றுக் கொண்டது என்பதை மேற்படி அங்கத்தவர்கள் அஸ்வர் அவர்களின் உரையின் மூலமே அறிந்து கொண்டார்கள்.

மேலும் அஸ்வர் அவர்களின் இந்த உரை வெறுமனை சம்பிரதாயழூர்வமான உரையை விட முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்குக் காரணம் அஸ்வர் அவர்கள் அற்றும் உரைகள் நமிழ் பேசும் மக்களின் கலை கலாசாரம் சார்ந்த விடயங்களாக இருப்பதனால் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளில் அதுவும் ஒர் அம்சமாக இருப்பதே காரணமாக இருக்கின்றது. இவ்வாறாக அஸ்வர் அவர்கள் ஆற்றும் அவ்வூர்களில் ஒரு மாணசீக்மான உணர்வும், ஆர்வமும், முயற்சியும் பொறுத்திருப்பதை அவதானிக்கலாம்.

அதன் காரணமாக அஸ்வர் அவர்கள் ஆற்றும் அந்த உரைகளில் பேசப்படும் விடயங்களை நடைமுறைப்படுத்தும் ‘அதிகாரம்’ கொண்ட சக்திகளிடமும், அதே மாணசீக உரையில் காணப்படும் விடயங்களுக்கான தீர்வுகள் சாத்தியமாகும். அவற்றை நடை முறைப்படுத்துவதற்கு அஸ்வர் அவர்கள் கொடுக்கும் அழுத்தத்திற்கு மாத்துத் தமிழ் கலை இலக்கிய உலகம் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும். அப்பொழுதான் கலை இலக்கிய உணர்வுடன் அதைப் பற்றிய பிரச்சினைகளை பாரானூமன்றம் போன்ற மிக முக்கியமான ஒரு தளத்தில் குரல் கொடுக்கும் அஸ்வர் அவர்களைப் போன்ற செயற்பாட்டாளர்களின் உழைப்புக்கு தகுந்த பயன் கிட்டுவதாக அமையும்.

அட்டைப்படம்

இன்றைய இலக்ஷ்யச் சூழலில் உபாயின் வருதை

- தீர்த்துவல்லை கஹாங்

உபாயி லீலாரத்ன என்றவடன் காலத்தின் தேவையான மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடுகின்ற ஒருவர் என்பதற்கப்பால், ஒரு சிங்களவராக இருந்து கொண்டு தமிழ் இலக்கியப் படைப்புகளை சிங்களத்திற்குக் கொண்டு செல்கின்றாரே; என்ற மகிழ்ச்சி மேலிடுகின்றது.

இதுவரை இருபத்தைந்துக்கு மேற்பட்ட நூல்களை வொழி பெயர்த்துவார். மலாண்டன், ஈழத்து சோழ, பத்மா சோமாந்தன், உதயணன், ஜீவகுமாரன் போன்ற இலங்கை எழுத்தாளர் நூல்களை மட்டுமன்றி, புகழ் பெற்ற இந்தியத் தமிழ் எழுத்தாளர்களான ஜெயகாந்தன், பிரபஞ்சன், சின்னப்ப பாரதி, சுஜாதா போன்றவர்களை சிங்கள வாசகர் வட்டத்தில் உலாவரச் செய்துவார்.

மொழிபெயர்ப்புக்காக அரசு இலக்கிய சான்றிதழ், சின்னப்ப பாரதி விருது, நல்லி திசையெட்டும் விருது என்பனவற்றையும் சிரமாபிமானய கௌரவ விருதையும் பெற்றுள்ளார்.

தென் மாகாணம் அஹுங்களைமையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வளர்ந்ததும் படித்ததும் மத்திய மாகாணம் தலவாக்கலையில் தான். தற்பொழுது கருந்ததுறை மாவட்டம் ஹூராணனயில் வாழ்ந்து வருகிறார். மாமன் மகள் இந்துமதியை திருமணம் செய்த இவருக்கு இரண்டு பிள்ளைகள்.

மல்லிகை 2012 - நவம்பர் - டிசம்பர் 4

இவரது அப்பா திரு. குணபால் அச்சுத் துறையைத் தொழிலாகக் கொண்டவர். துமிழ், முஸ்லிம் நண்பர் களோடு நெடுங்காலம் பழகியவர். அப்பா வழியாக உபாவி இரண்டு விடையங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். அச்சுத்துறையே தனது தெர்தி ஸாக வகித்துக் கொண்டு அதன் நவீன எல்லாக்களையும் தொட்டுள்ளார். இதன் வெளிப்பாடாக ‘அச்சுத் தொழில் நுட்பம்’ (முத்துநா தாக்ஜன) என்ற நூலை வெளி யிட்டுள்ளார்.

இரண்டாவதாக தமிழ் சகவாசத் தின் காரணமாக தனது மொழியறிவை விருத்தி செய்து கொண்டதால் ஒரு நல்ல இலக்கிய மொழிபெயர்ப்பாளராக வளர்க் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.

தற்போது கொடகே நிறுவன வெளி யிட்டுப் பிரிவில் முக்கிய பதவி வகிக்கிறார்.

லக்திவ, சடன, திரமின, கல்பனா (சஞ்சிகை) போன்றவற்றில் ஊடகவியலாளராகவும் செயற்பட்டுள்ளார் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

தமிழ், சிங்கள எழுத்தாளர் சங்கத் தின் ஸ்தாபக உறுப்பினராக உபாவி ஸ்லாரதன் அதன் முக்கிய செயற்பாட்டாளரும் ‘தீபம்’ சஞ்சிகையின் தொகுப்பாசிரியராகவும் கடமையாற்றுகிறார்.

தமிழ், முஸ்லிம் எழுத்தாளர் களோடு நெருக்கமான தொடர்பு வைத் தூள்ள இவர் இந்திய, மலேசிய குறிப் பிடித்தக்க எழுத்தாளர்களோடும் நெருக்கமாகச் செயற்படுகிறார்.

“யத்தத்திற்குப் பின்னரான இலக்கியம், இனப் புரிந்தல்களோடு இலங்கையைக் கட்டியெழுப்பும் ஊற்றுக் கண்களைக் கொண்டிருக்க வேண்டும். எந்தப் பேதமுயின்றி சுல் படைப் பாளிகளும் அதில் பங்காளியாக வேண்டும்” என்று தெரிவிக்கும் உபாவி யின் சுயமான ஆக்கங்களையும் நாம் மறந்துவிட முடியாது.

நான்கு நாவல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். இவ்வாண்டில் இன்றும் திரண்டு நாவல்கள் வெளிவர வாய்ப்புண்டு. இவரது சில நாவல்கள் மலையக மக்களின் பிரச்சினைகளைப் பேசுகின்றன.

‘விடைபெற்ற வசந்தம்’ (பின்வன் தலாவ) என்ற நாவல் மலையகப் பின்னவனியில் சிறார்களை வைத்துப் பின்னப்பட்டுள்ளதாகும். அதில் தானும் ஒரு பாத்திரமென்று தெரிவிக்கிறார். இந் நாவலில் பிரதான கதாபாத்திரமாக வெள்ளையன் என்ற தமிழ் சிறுவன் இயங்குகிறான். மலையக இலக்கியம் பற்றிப் பேசும் போது தீத்தையும் ஒரு காறாக சேர்த்துப் பார்ப்பது ஆரோக்கிய மானதாகும்.

மேற் குறித்த நாவல் தமிழ் மொழி பெயர்ப்புக்கூடாக தற்போது மலையாள மொழியில் வெளிவந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.

இன்றைய இலக்கியச் சூழலில் உபாவி ஸ்லாரதன் விசேட சிறப்பியல் புள்ளதொரு ஆளுமையாகத் தீகழ்கிறார்.



அன்று வெள்ளிக்கிழமை

மாலை ஆழு மணிக்கெல்லாம் சுடலை வைரவர் கோவிலில் ஒலிபெருக்கி ஒலிக்கத் தொடர்ச்சியிருந்தது. நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள பொங்கல் வேள்வியையொட்டி கோவில் சுற்றாடல் துப்பரவாக்கி டூக் கொண்டிருந்தது. ஆயத்தங்கள் நடைபெறுகின்றன என்பதைத் தெரிவிக்குமாப் போல் ஒலிபெருக்கியை நேர்காலத்துடன் ஒலிக்க விட்டிருந்தனர்.

ஆண்டுக்கொரு முறை இந்த உரசுவம் நடைபெறுவது வழக்கம். ஸ்ரீராஜராம்ராம் போது, இரவிரவாகப் பொங்கலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்று, காலையில் பண்ட நடைபெறும். அதைத் தொடர்ந்து காலை ஏழு மணியளவில் ஆரம்பமாகும் ஸ்ரீராஜராம் பெட்டு முடி வளைந்ததும் அங்கு ஒரு திருவிழா நடந்ததற்கான அடையாளமே தெரியாதபடி கோவில் வெறிக்கோடி விடும்.

இந்த வைரவர் கோவில் பெரிய தொரு கோவிலுமில்லை. மேரவினால் அண்டி குடிமனைகள் கூட இல்லை. கோவிலிலிருந்து ஆசூர தோல், முக்கால் மைலுக்கப்பால்தான் குடிமனைகள் அமைந்துள்ளன. கோவிலின் இடதுபறமும் வலதுபறமும் யெல் வெளிக்கும், பின்புறமாக இந்துக் களின் சுடலையும், அதற்குப் பின்புற மாக யெல்வெளியும், அதைத் தாண்டிச் சென்றால் பனங்கூடல் களிடையே கிறிஸ்தவர்களுக்கான சுவக்காலையும் உள்ளன. கோவிலின் முன்புறமாகச் சிறிய சிதைவடைந்த கேணியும், அதற்கும் அப்பால் சிறிய மட்டமும் அதை ஒட்டினாற் போல் தெற்கு வடக்காக கிறவை வீதியும் உண்டு. அவ்வீதியால் தெற்குப் பக்கமாகச் சிறிது தூரம் சென்றால் கடற்களையை அடைந்து விடலாம்.



பெரும்பாலும் அந்தக் கோவில் சுற்றாடல் சனந்தமாட்டம் குறைந்த ஒரு மகுதி யாகவே இருந்தது. காலை, மாலையில் கடற்றொழிலாளர் அவ்வீதியால் போக்கு வரத்துச் செய்வர். அதைவிட சுடலைக்கும் சுவக்காலைக்கும் இறுதிச் சடங்குக்கு வரும்போதுதான் அப்பகுதியில் அதிக சனந்தமாட்டத்தை அவதானிக்கலாம்.

ஒஸையால் வேயப்பட்ட சிறு கொட்டி வில் வைவரவ குலம் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு நாளாந்த பூசையும் நடப்ப நிலைலை. வெளியிலிழுமைகளில் மாத்திரம் அந்தக் கோவிலுக்கு உரிமை கோரும் குடும்பத்தில் ஒருவர் விளக்கேற்றுவார். அந்தக் குடும்பமே வழி வழியாக அதனைப் பராமரித்து வந்துகொண்டிருக்கிறது.

“நாளைக்கு வேள் வி போன்ற இப்பவே ‘லவுட் ஸ்பீக்கர்...’ போட்டுட் டாங்கள்” என்றான் யோகேந்திரன்.

“ஓ... நாளைக்கு இவ்விடமெல்லாம் ஒரே கலகலப்பாகத்தான் இருக்கப் போகுது” என்றபடி சைக்கிளை வேகமாக மிதித்தான் ரவி.

இருவரும் நீண்டகால நண்பர்கள். அவர்கள் ஆலய வழிபாடுகளிலோ, இந்தக் கொண்டாட்டங்களிலோ நம்பிக்கை இல்லாதவர்கள் எனபதோடு, வேள் வி போன்ற மூடப் பழக்கவழக்கங்களை இல்லாதுமிக்க வேண்டுமென்ற அவாவும் கொண்டவர்கள். ஆனால், இவற்றைச் செய்பவர்களது கூட்டம் வலுவானதென்பதால் நேரடியாக எதுவும் செய்ய முடியா இருந்தனர்.

நேரம் சிலைக்கும் மாஸை வேளை களில் இருவரும் கடற்கரைப் பக்கம் போய் அங்குள்ள கடற்றொழிலாளர்களின் மட்டத்தில் இருந்து நாட்டு நடப்புக்களையும் உரப் புதினால்களையும் பற்றி அளவாளவிலிட்டு வருவதுண்டு. இப்போதும் கடற்கரைக்கே போய்க் கொண்டிருந்தனர். அங்கு போலதானால் வைவரவர் கோவிலைக் கடற் குதான் போக வேண்டும். அவர்கள் கோவிலமிழயக் கடற்று சென்று கொண்டிருந்தபோது,

“நாளைக்கு ஆற்றை கிடாபாரம் வாரிப் கிடாய்?” என்றான் யோகேந்திரன்.

“வழக்கம் போல இம்முறையும் காங்கேயன்றை கிடாய்தானாம் பெரிசென்டு கதைக்கிறார்கள். ஆனா, வேறையும் ஆரோ வெளியில் கதை வெளிவராத மாதிரி போட்டிக்கு வளக்கிறான் எண்டும் கேள்வி. உண்மை பொய் நாளைக்குத் தான் தெரியும்.”

ரவி இவ்வாறு கூறியதும், “காங்கேயனை வெல்லேலாதாப்பா. உணக்குத் தெரியும்தானே. அவன் கிடாய் வளக்கிற மாதிரி...” என்றான் யோகேந்திரன்.

காங்கேயனின் கிடாய் வளர்ப்பு முறை பற்றி அந்நாட்களில் கதை கதையாகப் பேசிக்கொள்வார்கள். அவன் கிடங்கு வெட்டி அதைச் சிமெந்தாலை எல்லாம் பூசி, வைற் எல்லாம் போட்டு, கழிவுகள் போற்றுக்கு ஏது மாதிரி எல்லா ஒழுங்கும் செய்து அதுக்குள்ளை ஆட்டை விட்டுத் தான் வளக்கிறவன். கிடங்குக்கை விட்டு வளக்கிறதுக்கு ரெண்டு காரணம் இருக்காம். ஒண்டு, மற்றவையின்றை கண் ணிலை வேள்விக்கு முன்னுக்கு கிடாய் தெரியக்கூடாதென்றது. மற்றது, அப்பிடி கிடாயை கிடங்குக்கை விட்டு மேலை உயரமா இலை, குழையளைத் தொங்க விட்டா, கிடாய் தொங்கித் தொங்கி அதைத் தின்னிறதால் அதுகின்றை வளர்ச்சியில் உயரம் கூடும் என்றது. இப்படிப் பலவாறான கதைகள் இருந்தன.

கிடாய்க்கு நேரத்துக்கு நேரம் காப்பாடு குடுக்க, கிடங்கைத் துப்பரவாக்கவெண்டு ரெண்டு, மூண்டு வேலையாட்களை சம்பாத்துக்கு வைத்துக்கொண்டுள்ளதாக வும் பேசிக்கொண்டார்கள்.

இருவரும் உரையாடியவாரே கடற்கரையை அடைந்து மட்டத்தில் அமர்ந்து கடற் நவம்பர் - டிசம்பர் 7

காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினார். மெல்லிய காற்றில் கறையில் கட்டி வைக் கப்பட்டிருந்த தோணிகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. அங்கே, இருவு மீன் பிழிக் கச் செல்வதற்கான ஆயத்தங்களில் மீன் வர்கள் முழுமுரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

“இந்தக் காலத்திலையும் இப்பிடி மோட்டுத்தனமா சிடாயை வெட்டுறன், கேரமியை வெட்டுறன், பலி குடுக்கிற வெண்டு ஏமாந்து கொண்டிருக்குத்தகனே இந்தச் சனம். இதுகளை என்னெண்டு திருத்திறந்து, இதாலை ஆருக்கு என்ன லாபம்? சரி, இறைச்சி தின்ன ஆசை யெண்டா கடையிலை வாங்கித் தின்ன லாம் அல்லது சிடாயை வாங்கிப் பங்கு போட்டுத் தின்னலாம். கடவுளின்றை பேரைச் சொல்லி ஏன் இந்த மோட்டுத் தனமான வேலை. ஆடு வளக்கிறவை, தங்கடை ஆட்டுக்கு ஏதும் வருத்தம் வந்திட்டுதெண்டா, அல்லது ஆடு சினைப் பட்டுட்டுதெண்டா ஆட்டுக்குச் சுகம் வந்தா கிடாப் வெட்டுவன், சிடாயக் குட்டி போட்டா ஒரு குட்டி உனக்குத்தான் எண்டெல்லா மெல்லே நேர்த்தி வைச்சு வெட்டுறாங்கன்” என்றவாறாக அந்த மக்களின் செயற்பாடு களைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

“சரி, கோயிலுக்கு நேர்ந்து விடுறியள். அது சரி எண்டு எடுத்தாலும், அதை வெட்டுப் போட்டு கோயிலுக்கே குடுத் திட்டுப் போக வேண்டியதுதானே. அப்பிடி யுமில்லாமை அதைப் பேரும் பேசி விக்கி றாங்கள் அல்லது தாங்களே பங்கு போட்டு விக்கிறியள். இது எந்த விதத் திலையடா கடவுளுக்குப் போகுது? இதிலை இலாப நட்டமெல்லோ யிருக்கி நிக்கிது? எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான், யோகேந்திரன்.

“உவங்களுக்குச் சொல்லி, விளங்கப் படுத்தித் திருத்தேலாது... மச்சான். அப் படிச் சொல்லப் போனா, சொல்லுறவுவை ‘நாஸ்திகன்’ எண்டு முத்திரை குத்து வாங்கள். இதுக்கு ஒரே வழி சட்டம் போடு றதுதான். இவ்வாவு காலத்திலையும் ஆலயங்களில் உயிர்ப்பலி கொடுக்கிற தைத் தடுக்கச் சட்டமில்லைக் கண்டியோ. அப்பிடி ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து கொஞ்சப் பேரைத் தண்டிச்சாத்தான் உவங்கள் வளத்திலை வருவாங்கள். மற்றும்படி இவங்களுக்குச் சொல்லிப் பிரயோசனமில்லை” என்று தனது கருத்தைச் சொன்னாள் ரவி.

“அது சுரிதானாப்பா, ‘ஓா_ருஸ்கு மாடு’ சொன்னா கேக்காது, மனிகட்டின மாடு சொன் ணாத் தான் கேக்கும்’ எண்டு எங்கடை பெரியவை சொல்லி வைச்ச மாதிரி கடுமையான ஒரு சட்டம் வந்தாத் தான் உதுகளுக்கு முடிவு கட்டலாம்” என்றவியின் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பாஸ் கில் பேசினான் யோகேந்திரன்.

நேரம் போவதே தெரியாது பேரிக் கொண்டிருந்த இருவரும், நன்று இருப்பி விட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவில் பக்கமாகவே வீடு திட்டு_ரிக் கொண்டிருந்தனர். மின்சார வசதியில்லாத அந்தப் பக்கத்தில் கார் பற்றி மூலங்தான் ஒவிபெருக்கி இயங்கிக் கொண்டிருந்தான். பற்றிய பழையதோ, ‘சாரஜ்’ குறைந்தான் தெரியவில்லை ஒவிபெருக்கி எனவெள்வத்தில் ஒவியெழுப்பிக் கொண்டிருந்தது. கோவில் உட்ரிமையாளர் “ஓா_மங்கல் பொங்க விரும்பும் அடியாங்கர்” காலத்து_ள் வாங்கு அடியாங்கர் கூளைச் செய்யும்போன்றாலும் காலத்து_ள் கேட்டுக்கொள்கிறேன்” என இடையிடை அறிவித்துக்கொண்டிருந்தனர்.

கோவிலடி என்றுமில்லாதவாறு மின் அலஸ்கார் விளக்குகளால் பகல் போல் காட்சியினித்துக் கொண்டிருந்தது. ‘ஸைறு எஞ்ஜின்’ மூலமே மின்சாரம் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது. கோவிலின் முன் புறத்தில் கடா வெட்டும் இடம் சதுர வடிவில் கயிறுகளால் பிரித்து விடப்பட்டிருந்தது. பக்கத்தில் அரைவாசி தூர்ந்து போன கேணியைச் சுற்றி யாரும் விழுந்து விடாதவாறு பாதுகாப்பாகக் கயிறு கட்டி விடப்பட்டிருந்தது.

பெரங்கலுக்காக வந்திருந்த பெண் களும் அவர்களுக்கு உதவியாக வந்த பிள்ளைகள் அல்லது கணவன்மாரும் பொங்கலுக்கான அடியத்து வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவற்றை அவதானித்தவாறே ரவியும் யோகீந்திர மூம் கோவிலடியைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.

மிறுநாள் காலை ஆழு மணியான போதே வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் கிடாய்களைக் கொண்டு செல்லும் ஆழ வாரம் தொடங்கவிட்டிருந்தது. மேலா தாளத்துடன் கொண்டு செல்வோரும், கிடாய்க்கு மாலை போட்டுக் கொண்டு செல்வோரும், வண்டில்களில் ஏற்றிச் செல்வோருமாகச் சென்றுகொண்டிருந்தனர். கிடாய்களின் வயிறுகள் வீங்கிப் படுத்திருந்தன. தோற்றத்தைப் பெரிதாகக் காட்டி அதிக விலை விற்புதற்காக இரவிரவாக அளவுக்கதிகமான உணவை உட்டடியதாலேயே அப்படி வயிறுகள் படிடத்திருந்தன. போலும்.

ஆங் காங் கே மரி ஆடுகளைக் கொண்டு செல்வோரும் தென்பட்டனர். ‘ஸ்ரீஞ்ச ஸ்பிடல் பிரௌங்களினது அறுதி’ என்பது போல, சாகப் போகிற கிடாய்கள் மூலம் இலவசமாகத் தமது ஆடுகளைச்

சினைப்படுத்திவிடும் நோக்கில் சிலரும், கேள்விக்காகக் கொண்டுவரப்படும் கிடாய்களில் அதிகமானவை ஒழுங்குமுறைப்படி வளர்க்கப்பட்ட, உயர்ந்த இன்த்தவை என்பதால், அந்த வகையான பரம்பரையை உண்டாக்கும் நோக்கில் சிலருமாக கணிசமான மரி ஆடுகளையும் கொண்டு சென்றுகொண்டிருந்தார்.

சில கடா சொந்தக்காரர்கள், ‘சற்று நேரத்தில் சாகப் போவதுதானே’ எனச் சினைப்படுத்தும் கைங்கரியத்தக்குச் சம்மதிப்பார்கள். ஆனால், சிலரோ சம்மதிக்கவே மாட்டார்கள். சினைப்படுத்தும் நடவடிக்கைக்கு ஒத்துழைத்தால், தமது கடா வின் காம்பீரம் குறைந்து விடும், வீரியம் குறைந்து சோாவுடைந்து விடும். அதனால் விலை வீழ்ச்சி கண்டுவிடும் என அனுமதிப்பதேயில்லை.

பல கடாய் கள் கோவிலடிக்குக் கொண்டுவரப்பட்டு விட்டன. இன்னும் வந்துகொண்டுமிருந்தன.

இரண்டு, மூன்று கூட்டம் நாதஸ்வர, தவில் கச்சேரியுடன் காங்கேயனின் கடாய் வந்துகொண்டிருப்பதான் செய்தியும், நாதஸ்வர ஒசையும் கேட்டு வீடுகளிலிருந்துவர்கள் வீதியை நோக்கி ஒடுகிறார்கள், பார்ப்பதற்காக.

பெரியதொரு கூட்டம் சூழ வர, மாலை போட்டு நெற்றியில் சூழ்கும் இட்டு அலஸ்கார் நாயகணாய் காங்கேயனின் கடா வண்டில் ஒன்றில் வந்துகொண்டிருந்தது. கடாயால் நடக்க முடியவில்லை. கமார் நாலடி உயரம் வரை மதிப்பிடக்கூடிய பருத்த தோற்றத்துடன், நடுத்தர மாடு அளவான மாடு போல. அது காட்சியினித்தது. வயிறு நன்கு படிடத்திருந்தது. என்னும் புண்ணாக்கைப் பொடியாக்கி தண்ணிரில் உற்றுவதது, அடிப்பாகத்தில் உறையும்

கல் குறுணிகளை நீக்கியபின் போத்தலில் நிரப்பி, கடாயின் நாக்கை கடவாய் பக்கத் தால் வெளியே இழுத்து வைத்துக் கொண்டு பேர்த்தலை வாயில் விட்டுச் சரிக்க, வேறு வழியின்றி விழுங்கியே ஆகவேண்டும் என்ற நிலையில் மடக்... மடக்கென கடாய் அந்தப் பதார்த்தத்தை மென்று விழுங்கிவிடும். காங்கேயனின் ஆடு வளர்ப்பில் இதுவும் ஒரு உண வூட்டும் முறையாக இருந்தது.

இரவிரவாக மூன்று, நான்கு தட்டலை கள் இவ்வாறு என்னுப் புண்ணாக்குக் கலவையைப் பருக்கியதால்தான் கடாயின் வயிறு இத்துணை பெரிதாகியிருந்தது.

எங்கிருந்தோ வந்து அந்தக் கூட்டத்தில் நுழைந்த இருவர், காங்கேயனின் கடாயைப் பார்த்துவிட்டு, “எட இது என்னாடா கிடாய்... நாங்கள் வளத்த கணேசன்றை கிடாய் எல்லே கிடாய்... அதுகின்றை வாலிலை தொங்க வேணும் இது. இந்த முறை எங்கடை கிடாய்தான் தலைக் கிடாய்” என நக்கலாகப் பேசினான் வந்த இருவரில் ஒருவனான கோவிந்தன்.

“ஓமன் னை, அது ‘லாண் ட ரோவரி’லை வாற வடிவைப் பாக்க வேணுமே... அது கண்கொள்ளாக் காட்சி யெல்லோ” எனக் காங்கேயன் பக்கத் தினரை வெறுப்பேத்தினான் மற்றையவனான சுந்தரம். கணேசனின் கடாயை வளர்த்தவர்கள் இந்தக் கேவிந்தனும் சுந்தரமும்தான்.

கணேசன் வீட்டில் இரவிரவாக நடந்த தன்னிப் பரடியில் வயிறு முட்டக் குடித்துவிட்டு நிதாணமிழந்துவிட்ட நிலையில் இருவஞ்சும் காங்கேயனின் கடாயைப் பார்க்கும் ஆவலால் வந்திருந்தனர்.

காங்கேயனின் கிடாய் வளர்ப்பில் டாடு பட்டவர்களுக்கு இவர்களது நக்கலையும் மலலிகை 2012 - நவம்பர் - திசம்பர் 10

நையாண்டியையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இரு தரப்பினாடுக்குமிலைடேயே வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அங்கு நின்றவர்களில் பலர் காங்கேயன் தரப்பினர் என்பதால் கோவிந்தனும் சுந்தரமும் நையப் புடைக்கப்பட்டனர்.

அவர்களிடையே மோதல் இடம்பெற்ற நைக் கவனத்திற் கொள்ளாத காங்கேயனின் மனக்குதினர், அவங்கள் சொல்வது போல அந்தக் கணேசனின் கிடாய் முதலி தத்தைப் பிடித்துவிடுமோ என்ற வாக்கில் ஒடிக்கொண்டிருந்தது.

“எங்களைப் புடிச்சுப் போட்டும் என்று கொக் கரிக் காதையுங்கோ ரா. ஸா ஏப் பெட்டு முடியப்படும். என்ன நூக்குடையும் பாருங்கோ” என சக்ரித்தான் காவிந்தன், உள்ளே இறக்கிய நண்ணியிலின் வீசு குறைந்துவிட்ட மிலையில்.

“அதையும்தான் பாத்திடுவம்” எங்ராஸ் காங்கேயனின் கடாய் வளர்ப்புக்காரணான மாணிக்கம்.

“கிடாய் வளர்க்கிறாங்களாம் கிடாய். இந்த முறை நீங்கள் தோக்கத்தாலோடா போறியன். திரும்பலும் சொல்லுறுங். இந்த முறை கணேசன்றை கிடாய்தான் முதல் இடத்தைப் பிடிக்கப் போகுது” என்று சொல்விக்கொண்டே சுந்தரமும் கோவிந்தனும் குறுக்குப் பாதையாகப் பாவிக்கப் பட்ட வயல்வெளியுடாகச் சென்றனர்.

“அப்பிடி நடந்தா இனிமேல் கிடாய் வளக்கிற வேலையையே நான் செய்யா் போறுதில்லை” எனச் சூரூபரத்தான் மாணிக்கம். வெளிபிலை இப்படியா் இடுக்கொண்டாலும் அவனுடா உள்ளது, சிலவேளை ஜூப்பிளிப்பேலேனோ ஏப்பயம் தொற்றிக்கொள்ளவே செய்தது.

காலை ஏழு மணிக்கெல்லாம் அதி களவான கடாய்கள் வந்து சேர்ந்துவிட்டி ருந்தன. கடாய் வாஸ்குவோரும் விற் போரும் வெட்டுவதற்கு முன்பாகவே விலை பேசும் படலத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கடாய் வெட்டப்பட்ட பின் அதன் தோற்றுப் பொலிவு குன்றி விடும் என்பதால், உயிரோடு இருக்கும் போதே விலையைப் பேசி முடித்துவிட சில கடாய்ச் சொந்தக்காரர் விரும்புவர். வாஸ்க வந்த சிலரும் இதே நோக்கில், வெட்ட முன்னர் வாஸ்குவதைத் தவிர்த்துக் கொள்வர். இருந்தும் விற்பனையும், வாஸ் குதலும் இடம்பெற்றுக்கொண்டு முற் கொடுக் கல் வாஸ் கல் கஞம் நடந்து கொண்டிருந்தன.

யோகேந்திரனும் ரவியும் சனத்தோடு சனமாக அங்கு நடப்பவற்றைப் பார்ப்பதற் காக வந்திருந்தனர்.

மேன தாள வாத்தியங்களுடன் பெருங் கூட்டம் சூழவர் ஆடு.ல் பாடல்களுடனும் மாலை மரியாதைகளுடனும் ‘லான்ட மாஸ்டர்’ ஒன்றில் கணேசனின் கடாய் கம்பிரமாக வந்து சேர்ந்தது. உண்மையில் அது முதலிடத்தைப் பிடிக்கக்கூடிய கடாய் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாதுதான்.

காஸ்கேயனின் கடாயை விலைபேச சிலர் வந்தபோது, “என்னொறு ரூபா வெண்டா ஆருக்கும் தருவன்” எனக் கறு ராகத் தெரிவித்தான் அவன். காஸ்கேயனின் கடாயைச் சுற்றிப் பெருங் கூட்டம் ஒன்றும் கூடியிருந்தது.

“அறுநாறு ரூபாவுக் கு மேலை பெறாது. அந்த விலையெண்டா, இப்பவே முழுக்காகச் சுற்றிவரும் தரலாம். வெட்டின பிறகு கிடாயைத் தந்தா சரி” என்றார் ஒருவர்.

காஸ்கேயன் அதற்குச் சம்மதிக்க வில்லை.

சிறிது நேரத்தில் கணேசனின் கடாய் வந்து சேர்ந்ததும் ஒட்டுமொத்தக் கூட்டமும் ஒன்று சேர்ந்துவிட்டதைப் போன்று அங்கு கூடியிடிருந்தது. இது காஸ்கேயன் குழு விளைக்கு ஏரிச் சலையூட்டுவதாக இருந்தது. காஸ்கேயனாலோ, மாண்பிகள் உட்பட்ட அவர்களது ஆட்களாலோ இந்தத் தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடிய வில்லை. அதிலும் மாணிக்கன் வெறி பிடித்தவன் போலக் காணப்பட்டான்.

காஸ்கேயன் நிதானமாகச் சிற்திக்கும் நிலையை இழந்துவிட்டிருந்தான். தனது இடுபிலிருந்து வேட்டி கழன்று விட்டது போன்றதோரு உணர்வு அவனுக்கு.

“டேய் மாணிக்கம்... நூள் ஓட்டை போறன். கேக்கிற விலைக்குருக் கிடாயை, குடுத்திட்டு வந்து சேர்... என்னாலை இங்கை நிக்கேலாது...” எனக் சொல்லிக் கொண்டே ‘விறு விறு’ எனப் போய்க் காரில் ஏறிச் சென்றுவிட்டான்.

இதை அவதானித்த கணேசன் கூட்டத் தினர், “தோத்துப் போய் ஒடுறொக்களா” எனக் கைகொட்டிச் சிறித்தபோது, “கிடாய் வெட்டு முடியட்டும்” என மனதுள் கறுவிக் கொண்டான் மாணிக்கம்:

‘எரியிற நெருப்பிலை என்னென்ய வார்த்தது போல்’ - “என்னடா மாணிக்கம், இப்பெண்டாலும் உங்கடை தோல்வியை ஏத்துக்கொள்ளுறியனோ?” எனக் கிண்ட வெட்ததான் தோவிந்தன்.

“நீ எவ்வளவு தூள்ளுறாய் என்னு பாத்துக்கொள்ளுறன்” என்ற மாணிக்கம். கோவிந்தனுக்கு காலையில் குடுத்தது காணாது, நல்லதோரு பாடம் புகட்ட வேணும் எனத் தீர்மானித்துக் கொண்டான்.

ஒருகாலமும் இல்லாது காங்கேயன் தலைகுணிந்து கொள்ள போன காட்சியை மாணிக்கனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் கணேசன்றை கிடாய் வளர்த்த கோவிந்தன் மேல் கோபம் கோபமாக வந்தது அவனுக்கு.

படையல்கள் முடிந்ததும், கோவில் விளக்கு வைப்பவருக்கு உரு வந்துவிட்ட தாகப் பேசிக்கொண்டனர். கோவிலைச் சுற்றி ஓடியவர், பாம்பு முச்சு விடுவது போல் உட்ட... உட்ட... உட்ட... என்று செய்த படி கோவிலின் சுவர் மீது சாய்த்து வைக் கப்பட்டிருந்த கடாய் வெட்டும் கத்தியைத் தூக்கிக்கொண்டு உடலை அசைத்தபடி ஒடிவந்து தேசிக்காய் ஒன்றை எடுத்து கத்தியின் முனையில் குத்திவிட்டு கடாய் வெட்ட ஆயத்தமானார்.

ஒரு கடாய் வெட்ட பதினெண்து ரூபாவும், சேவல் வெட்ட மூன்று ரூபாவும் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடாய் உரிமையாளர்கள் தமது கடாயை வெட்டுவதற் கான கட்டணத்தைக் கட்டியபோது, கடாய்களை வெட்டுவதில் ஒர் ஒழுங்கு முறையைக் கடைப்பிடிப்ப தற்காக இலக்கத் துண்டுகள் கொடுக்கப் பட்டிருந்தன. அதன்படி முதலாம் இலக்கத்தைப் பெற்றிருந்த பெரிய கடாய் ஒன்று முன்னால் கொண்டு வந்து நிறுத்தப் பட்டது. ஒருவர் கடாயின் இரு பின்னாங்கால்களைப் பிடித்து சற்றுத் தூக்கிக் கொள்ள தலையை அங்கிங்க அசைய விடாது கொம்புகளோடு சேர்த்துச் செவி களை மற்றொருவர் பிடித்துக்கொள்ள ஏதோவொரு ஒர் ஒலியை எழுப்பியவாறு ஒயே முறையில் கடாயின் கழுத்து வேறு, உடல் வேறு ஆகுமாறு வெட்டினார். வெட்டும் காட்சியைப் பார்ப்பதற்காக சனக்கூட்டம் முட்டி மோதிக்கொண்டிருந்தது.

ஒரு கடாயை வெட்டியதுடன் அவர்கத்தியை வேற்றொருவருடன் கொடுத்து விட, கடாய்களையும், சேவல்களையும் கத்தியைப் பெற்றவர் வெட்ட ஆரம்பித்தார். கடாய் வெட்டுவருக்கு ஒரு கடாய்க்கு மூன்று ரூபாவும், சேவலுக்கு ஐம்பது சதமும் தருவதாகப் பொருத்தப் பட்டிருந்தது..

ஒவ்வொரு கடாயும் வெட்டப்பட்டதும் தலைப்பாகத்தைப் பிடித்தவரும் கால் களைப் பிடித்தவரும் ஒருபக் கமாக அவற்றை வீச, கடாய்ச் சொந்தக்காரர் அல்லது அவரது உதவியாளர்கள் வேற்றொரு இடத்திற்குக் கொண்டு சென்று உடலுடன் தலை பொருந்துமாப் போல் கிடத்தி வைத்துக் கொண்டிருந்தனர். அந்தக் காட்சியானது கடாய் உடலையும் தலையையும் நிலத்தில் சாய்த்துப் படுப்பது போல் இருந்தது.

சேவல் களை மிக இலாக்கமாக வெட்டி வீசியதும், உடல் துள்ளிக் குதித்து அங்கிருப்பவர்களின் உடைகளில் இருத்தத்தைப் பீச்சியடிக்கும் காட்சிகளும் நடந்துகொண்டிருந்தன. ஒயே வெட்டில் தலை வேறு உடல் வேறாக வெட்டா விட்டால் தனது திறமையைக் குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் என்பதால், ஒருங்கி ஒங்கி கடாய்களை வெட்டிக்கொண்டிருந்தார் வெட்டுபவர்.

“இவன் திறமான வெட்டுக்காரன் டாப்பா” என வெட்டுபவரின் திறமையை மெச்சிக்கொண்டிருந்தனர் சிலர்.

ஒருபுறம் கடாய் வெட்டு நடந்து கொண்டிருக்க, வெட்டிய கடாய்களுக்குப் பேரம் பேசல்களும் நடந்துகொண்டிருந்தன. பேரப் பேச்கக்களின் போது தமக்கு ஒத்துவராத விலையை யாரும் கேட்டுவிட்டால், “நான் கொண்டுபோய் நவம்பர் - டிசம்பர் 12

பாங்கு போட்டா, இதைவிடக் கூடுதலான காச கிடைக்கும்” எனச் சிலர் சீரி விழுந்துகொண்டுயிருந்தனர்.

காங்கேயனின் கடா வெட்டப்பட்டதும் பலர் அதற்கு விலை பேச்த தொடங்கினர். “என்னுறவுற்றும்பது ரூபாய்க்கு ஒரு சதம் குறைஞ்சாலும் தரமாட்டன். நானே கொண்டுபோய்ப் பங்கு போடுவன்” என உறுதியாகக் கூறிக் கொண்டிருந்தான் மாணிக்கன். அறநூற்றைம்பது ரூபா வரை கேட்ட ஒருவருக்குக் கூடத் தர மறுத்து விட்டான்.

எள்ளூப் புண்ணாக்கையே அதிகம் தின்று வளர்ந்ததென்பதால், அதன் கொழுப்பும் இறைச்சியும் நன்கு கூவையாகவும், நல்லதொரு மணம் வீசுவதாகவும் இருக்கும் என்பது எல் லோரூக்கும் தெரிந்தபோதும், பங்கு போடும் கணக் கைப்பார்த்து விலையைக் குறைத்துக் கேட்டுக்கொண்டிருந்தனர். உண்மையில் வியாபார நோக்கில் பங்கு போட்டால், அவன் சொல்லும் தொகைக்குப் பங்கு போட முடியாதுதான்.

அதேவேளை கணேசனின் கடாய் தொளையிரம் ரூபா வரை கேட்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவன் ஆயிரத்து நூறு என்றால் ஆரூக்கும் குடுப்பன் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

விற்பனையான கடாப்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தன. தொடர்ந்து விற்பனைகள் நடந்துகொண்டு மிருந்தன.

“கடைசி விலையைச் சொன்னா எடுக்கிறதோ இல்லையோ என முடிவைச் செய்யலாம்” என ஒருவர் கேட்க,

“நான் கடைசி விலையாத்தான் முன் ஹாறு ரூபா சொன்னனான். நீங்கள் இரு

நூற்றைம்பது கேட்டா எப்பிடித் தரேலும்?” எனக் கேட்டான் மற்றொரு கடாய்க் காரணான சந்திரன்.

“சரி, இன்னொரு இருபது ரூபாயைக் கூடித் தாறன். கையை விடப்பா” என கடாய்ன் கால் பகுதியை நோக்கிக் கையை நீட்டினார் வாங்க வந்தவர்.

“கிடாயிலை தொடாதையும், ஒரு கணக்கைப் போட்டுப் பாரும். பங்கு வைக் கிறதெண்டா பதினைஞ்சு பங்கு வைக்காலாம் இருபது ரூபாப்படி... தலையும் நூறு காலும் இருபத்தைஞ்சு ரூபாய்க் குக்குடுக்கேலும்... குடல் பதினைஞ்சு ரூபாய்க் குக்குடுக்கேலும். தொல் பத்து ரூபாய்க் குக்குடுக்கேலும். எப்பிடிப் பாத்தாலும் முன்னூற்றி ஐம்பது ரூபா தேறும். நான் சொன்ன விலைக்கு உமக்கு நட்டமே?” எனக் கணக்குக் காட்டியும் அவர் சம்மதப் படாத்தோது,

இவர்களின் பேரத்தை அவதானித்துக் கொண்டிருந்த மற்றொருவர் இடைபுகுந்து,

“இருநூற்றி எழுபதெண்டா நான் எடுக்கிறேன்” என்று சொன்னதும் சற்று யோசித்த சந்திரன், இன்னுமொரு பத்து ரூபாயை வைத்துத் தாப்பா” என இங்கி வந்தார்.

“இல்லை. நான் நியாயமாகத்தான் கேட்டனான். நான் கேட்ட விலை எண்டா உடனை காச தாறன். பிறகு பின் எண்ட இழுபறி இல்லை” என கறாராகப் பேசி யதும் கடாய்க்காரர் விற்பனையை முடித்துக்கொண்டார். தானே கொண்டு சென்று பங்கு போட்டிருந்தால், குறையும்தது முடிந்து ரூபா விற்பனையை எடுத்து கொண்டிருந்தான். நீங்கள் இரு விற்பதில் உள்ள நடந்தமுறைச் சிக்கலை சந்திரன் நன்கறிவான்.

பங்கினைச்சி எடுப்பவர்கள் எல் லோரூம் மல்லிகை 2012 - நவம்பர் - டிசம்பர் 13

உடனேயே பணத்தைக் கொடுத்து விடுவதில்லை. பிறகு தருவ தாகச் சொல்லி வாங்கிச் செல்வர். பின்னர் அதை வாங்கிச் சேர்ப்பதற்குள் முதலில் சேர்ந்த காக வேறு தேவைகளின் பொருட்டுக் கரைந்து விடுவதுண்டு. எனவேதான் குறைந்தாலும் உடன் காக்ககுக் கொடுத்து விட முடிவு செய்திருந்தான் சந்திரன்.

கப்பல் போன்ற காரிலிருந்து வெள்ளையும் சுள்ளையுமாக வந்திறங்கிய மூவர் அங்குள்ள கடாய்கள் எல்லா வற்றையும் சுற்றிப் பார்த்தனர். பின்னர் காங்கேயனின் கடாயையும் கணேசனின் கடாயையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு இறுதியில்,

அவர்கள் கணேசனின் கடாயைக் கேட்டதும், “தொளாயிரம் கேள்வியில் இருக்கு. ஆயிரத்து நாறுக்கு உடன் காசெண்டா ஆருக்கும் குடுப்பன்” என்றான் அவன்.

வந்தவர்கள் தமக்கிடையே பேசிக் கொண்டனர். “சாமான் சங்குதான். இங்கை உள்ளதிலை இதுதான் பெரிகம். இதை வாங்குவதும்” என ஒருவர் தெரி விக்க, மற்றவர்களும் சம்மதம் தெரி வித்தனர்.

“ஆயிரமெண்டா சொல்லப்பா. மனதுக் குப் பிரிச்சபடியாத்தான் அந்த விலை. பெறுமதிக்கு அது வராது” என அவரும் விட்டுக்கொடுக்காமல் பேசினார்.

கணேசனும் படிந்து வந்தான். அந்த விலைக்குச் சம்மதம் தெரிவிக்க வியா பாரம் முடிந்தது.

“இஞ்சை ஆரும் கிடாயை உரிச்க பங்கு போட்டுத் தரக் கூடியவையை படிக்கேலுமே. உரிக்கிறவைக்கு ஆட்டுத்

தோலும், கால்களும் குடுத்து இருவத் தெஞ்சை ரூபா காசும் குடுப்பம்” என்றான் கடாயை வாங்கியவன்.

“கோவிந்தனும் சுந்தரமும் போய் உரிச்சுக் குடுத்துப் போட்டு வாறியனே?” என்று கணேசன் கேட்டதும் இருவரும் ஒத்துக்கொண்டு அவர்களோடு டிரஸ்டா ஆயுதமாயினர்.

கடைசியாக காங்கேயனின் கடாய் எழுநாற்றைம்பதுக்கு விலை போன்று. கேரவிலடியை விட்டுப் போரும் போது, “உண்ணைப் பாத்துக் கொள்ளுறங்ரா” என கோவிந்தனைப் பார்த்து எச் சர்வி/துங் கொண்டே போனான் மாண்பிக்கம்.

“குலைக்கிற நாய் கடிக்காதடா. போ... போ... போய் காங்கேயனிட்டை வாங்கிக் குடி...” என மேலும் வெறுப்பேத்தினான் கோவிந்தன்.

அங்குங்கே விலை போகாத கடாய் களும், விலைபோகாத கடாய்களும் கொண்டு செல்லப்பட்டக் கொண்டி ருந்தன. மெல்ல மெல்ல கோவில் குழல் வெறிச்சோட்டத் தொடர்ச்சியது. அங்கு நடந்தவைகளை எல்லாம் கண்ட பெருமுக்க விட்டவாறே ரவியும் யோகேந்திரனும் சனத்தோடு சனமாகப் போய்க்கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் ஆளரவமற்ற பகுதியாகி. விட்ட கோவிலடியில் கடாய் வெட்டப்பட்ட இடத்தில் சிதறங்கிடந்த இரத்தத் துணிக்கைகளை உணவாக்கிக் கொள்ளும் முயற்சியில் காகங்கள் பறந்து பறந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தன.

மாலை ஆறு மணியிருக்கும்.

ரவியின் வீட்டுக்கு வந்த யோகேந்திரன், “என்னா நீ வீட்டுக்கை கிடக்கிறாய். பிந்திய

செய்தி தெரியுமே மச் சான்? அவன் கோவிந்தனை எல்லே மாணிக்கன் குத்திக் கொண்டு “போட்டானாம்” என்று தான் அறிந்த தகவலைச் சொன்னான்.

“என்னடா சொல்லுறாய்? ஆருக் காகவேர் சன்னடை பிடிக்க இப்ப கொலை யிலை போயிற்றுதே? எங்கையாமாரா நடந்தது?”

“மனீயங்களை சந்தியில்லதான் நடந்திருக்கு. இவன் கோவிந்தன் எங்கேயோ கிடாய் உரிக்கப் போனவனாம்: அவன்கள் ஷுத்திக் குடிச்சதை வயிறு முட்டக் குடிச்சிறுக்கிறான். அது போதாதென்டு, கணை சன் வீட்டிலையும் இன்னடைக்குப் பெரிய பாட்டியாம். அங்கையும் உரும்பிராயானைக் குடிச்சப் போட்டு வீட்டிட போகேக்கை தான் எங்கையோ மறைஞ்சு நின்ட மாணிக்கன் இவனைக் குத்திப் போட்டு ஒடிப் போன்தா கதைக் கிறாங்கள்.”

“இஞ்சாலை ஒருத்தருக்கும் தெரியாது போல. இதைப் பற்றி ஆரும் கண்தப் பாரில்லை” என்றவி சொன்னபோது,

“நீ வீட்டுக்கை இருந்தா என்னேண்டு தெரியும். ரோட்டிலை பார், கூடிக்கூடி நின்டு இதுதானே கதையாக் ‘கிடக்கு’ எனக் சொல்லிக்கொண்டு யோகேந்திரன் போவதற்காக வெளியே வந்தபோது, சனம் கூடிக்கூடிக் கதைத்துக்கொண்டிருந்தது.

“கிடாய் வளத்து கடவுளுக்குப் பலி குடுக்க வெளிக்கிட்டு, இப்ப கிடர்ய் வளத்தவணையும் பலி குடுத்தாச்சு” எனக் கூறியபடி சைக் கிளை மிதிக் கத் தொடங்கினான், யோகேந்திரன்.

Happy Photo

**Excellent
Photographers
Modern Computerized
Photography
For
Wedding Portraits
&
Child Sittings**

**Photo Copies of
Identity Cards (NIC),
Passport &
Driving Licences
Within 15 Minutes**

**300, Modera Street,
Colombo - 15.
Tel : 2526345**



வர்ணகமயப்பநும்

பதிப்புத்துறையில் விடியல் சிவாவின் பங்களிப்பு

அன்மைக்காலத்தில் மார்க்சியம் சார்ந்தும் சமூக மாற்றும் தொடர்பிலும் பன்முகப்பட்ட உலகளவிலான வாசிப்புக்குரிய படைப்புகள் வேற்று மொழிகளிலிருந்து தமிழாக்கித் தரப்பட்டிருந்ததை அறிவோம். அத்தகைய நூல்களை அந்தக் காலத்து விடியல் பதிப்பகம் என்பதும் அறிவோம். அதன் குத்திராரி என்கிறவகையில் பதிப்பக உரிமையாளர் விடியல் சிவா என அனுமதிப்பட்டார். அதற்கு மறைவுச் செய்தி அறிந்ததும் பலரும் துயருற்று அஞ்சலிக் கொட்டுத்துறையில் கண்ணுற்றோம். சமூக வளைத் தாங்கள் இலாத்திக்கத்துக்கு பயனாளிக்க உள்ள வாய்ப்பு எவ்வளவு இருந்தபோதிலும், அதனை சமூக மாற்றும் துயருற்று பயன்படுவதை வகையில் கையாள இருக்கும் வாய்ப்பு முற்போக்கு சக்திகளால் நவூரிடப்பட்டிருக்கவு மில்லை. விடியல் சிவாவின் மறைவையடுத்து சமூகவளைத் தளத்தில் வெளிப்பட்ட கருத்தாடலில் இப்பண்பைக் காண இயலுமாயிருந்தது. அவை வெறும் அஞ்சலிக் குறிப்புகளாய்வலாமல் சமூகமாற்றப் பங்களிப்பில் விடியல் சிவாவின் இடம் பற்றிய தேடலாய் அமைந்தன.

இங்கு அந்த மதிப்பீடுகள் சார்ந்து மட்டுமன்றி என் சொந்த அனுபவம் சார்ந்தும் சில கருத்துப் பதிவுகளை முன்வைப்பேன்: பாலாஜியின் சவுத்திசனில் அவரைக் காணச் சென்றபோது உடனிருந்த விடியல் சிவாவை அங்கு சந்தித்து உரையாடியது முதல்



சந்திப்பாக அமைந்தது. பின்னர் புத்தகச் கண்காட்சிகளில் காண முடிந்தபோதும் ஆறு அமரக் கதைக்க வாய்த்ததில்லை. திருச்சிக்கு வந்திருந்த வன்னியசிரிஸ்கத்தைக் காணச் சென்றபோது அவர் தொலைபேசி வாயிலாக விடியல் சிவாவுடன் உரையாட ஏற்பாடு செய்திருந்தார். தெறாரேஸ் பி டேவிஸ் இன் ‘தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்டாடு’ நூலுக்கு ஒரு விமர்சனம் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். தனி விமர்சனாயல்லாது எமது தேசிய இனப்பிரச்சனைத் தீர்வில் அந்த நூல் தினைப்படுத்தும் வலுவான பங்களிப்பு என்பதான முழுமௌயன்யான கட்டுரையாக்கி மல்லிகை ஆண்டு மலரில் வெளிவரச் செய்தேன். அந்த மலரை அவருக்கு அனுப்பிய போதிலும் கிடைத்தது குறித்தோ வேறுவகையிலோ பின்னர் எந்தத் தொடர்பும் ஏற்படவில்லை. நான் நாடு திரும்பியுமையும் தொடர்பு சாத்தியமற்றுப் போனதற்குக் காரணமாயிற்று.

ந. கிருஷ்ண

விடியல் பல்வேறு காத்திரமான நூல் களை வெளியிட்டிருந்தது. பிரதானமாக சர்வதேசப் புரட்சிகர ஆனுமைகள் தொடர்பிலான நூல்கள் விதந்துரைக்கத் தக்கன. உடன் நினைவில் வரும் நூல்களைக் குறிப்பிடலாம். ஏர்னஸ்டோ சேகுவேராவின் ‘கணவிலிருந்து போராட்டத்திற்கு’, ஜோர்ஜ் ஜி. காஸ்டநாடாவின் ‘சேகுவேரா: வாழ்வும் மரணமும்’, டேவிட் மாசியின் ‘பெணான்: அல்ஜீரிய வாழ்வும் விடுதலையும்’ எனும் மூன்று நூல்கள் பருக்கைப் பதங்களாக அமைய வல்லன.. முதலிரு நூல்கள் சேகு வேரா பற்றியன. அவர் தீவிர மார்க்சியவாதி யாக அறியப்பட்டவர். அடுத்துள்ள பெணான் ஆபிரிக்கத் தேசியம் பற்றிய தேடலை மேற் கொள்ளும்போது மார்க்சியம் போதிய அளவில் உதவவில்லை என விலகல் கொண்டவர். ஆம், விலகலே, மார்க்சியத்துக்கு விரோதமாகப் போன்றில்லை. தொடக்கத் தில் நம்பிக்கைவைத்திருந்த மார்க்சியம் தமது இனத் தேசியம் குறித்த தேடலுக்கு ஏற்ற மார்க்கத்தைப் போதிய அளவில் காட்ட எத்தனிக்கவில்லை என்பதோடு மேலாதிக்க ஆக்கிரமிப்பு நாடுகளின் கொங்குனிஸ்ட்டுகள் என்போரும் பேரின

“ஒடுக்கும் தேசங்களில் புரட்சி நெருக்கடி

நினையடைந்ததில்
ஒடுக்கப்படும் நாடுகளின்
சுரண்டல் வளம் புரட்சிகர
சமூகத்தளத்தைச்
சிதைப்பதற்குப்
பயன்படுத்தப்படுவதாய்
ஒடுக்கும் நாடுகளின் நிலவரம்
அமைந்துள்ளது என்பது
உண்மையே!”

நோய்க்கு ஆட்பட்டவர்களாயே உள்ளார் என்ற விமர்சனத்தையும் முன் வைத்தார்.

அந்த விமர்சனங்கள் அப்படியே ஏற்கத் தக்கன இல்லை என்ற போதிலும் முற்றாகப் புறக்கணிப்பதும் சாத்தியமில்லை. மார்க்சி யத்தை வறட்டுத்தனமாக வர்க்கப் போராட்டத்துக்கு உரியது என மட்டுப்படுத்திக் குறுக்கத்திற்கும் போக்கு இல்லாமலில்லை. அதனை முறியெப்பதாக மேலே குறித்த ஹெராக்ரேஸ் பி டேவிலின் ‘தேசியம் குறித்த மார்க்சியக் கோட்பாடு’ எனும் நூல் அமைவது, அதனைத் தமிழாக்கி வெளியிட்டதன் வாயிலாக இடைவெளியை நிறப்பிக் கொள்கிறார் விடியல் சிவா என்பதே கவனிப்பட்டு குறியது. டேவிலிஸ், ‘உலகத் தொடரியாக... ஒடுக்கப்பட்ட தேசங்களோ ஒன்று சேரந்தார்’ என வெளின் அறை நாயிப் பேரிலிப் பிரையாப் போராட்டங்களின் பால் கவனா ஸ்டார்ட் கோபாதமையை மனங் கொண்டு, வர்க்கப் பிரச்சனையோடு தேசிய இளாப் பிரச்சனைகளையும் ஆய்வுக்குள்ளாக்கி, ஆபு மார்க்சியர் பணி என வலியுறுத்தியிருந்து படிக்கி வருகிறார்களுள்ளது.

இன்னுமொன்று, பெணான் ஆபிரிக்கா வஞ்சிக்கப்பட்டுள்ள மூன்றாமலக சக்தியாயுள்ளது எனக்கூறியிருந்ததை மாநாடு சேதுங் கவனத்தில் எடுத்தார். ஆபிரிக்கா மீது தீவிர கவனங்குவித்தார். அத்தோடு அமையாது, மூன்றாமலகக் கோட்பாட்டை மேலும் விரிவுபடுத்தி சீனாவின் வெளி விவகாரக் கொள்கையில் ஒடுக்கப்படும் முன்னாள் கொலனித்துவ நாடுகள் அனைத்தையும் (ஆபிரிக்க நாடுகளையும்) மூன்றாம் உலக நாடுகளாயக் கொண்டு நாட்டுக்கும் நாட்டுக்குமான உறவு எனும் அடிப்படையில் இந்நாடுகளுக்கு முன்னுரிமை அளித்தார். சேகுவேராக்கட ஆபிரிக்காவில் புரட்சியை எதிர்நோக்கி சில மாதங்கள் பணியாற்றி ணர் என்பதற்கிலோம். ஒடுக்கும் தேசங்களில்

புரட்சி நெருக்கடி நிலையடைந்ததில் ஒடுக்கப்படும் நாடுகளின் கரண்டல் வளம் புரட்சி கர சமூகத்தனத்தைச் சிதைப்பதற்குப் பயன் படுத்தப்படுவதாக ஒடுக்கும் நாடுகளின் நில வரம் அமைந்துள்ளது என்பது உண்மையே அதையும் மீறி அந்நாடுகளின் பாட்டாளி வர்க்கமும் கொம்புளிஸ்ட்டுகளும் தத்தம் நாடுகள் ஒடுக்கப்பட்ட நாடுகளின் மேல் மேற்கொள்ளும் அக்கிரமங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தே வந்துள்ளனர். வருகின்றனர்.

பிரதான விடயம், :பனானை தமிழர்க்கிடத் தரும்போது மார்க்கிய நிராகரிப்பாளருக்கு வாய்ப்பாகுமோ என்ற தயக்கம் கொள்ளாமல், வாசகர்கள் மீது ஆளுமை மிக்க நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு அவற்றை தமிழாக்குவதோடு, மாற்றுவாசிப்புக்குரிய படைப்புகளையும் உடனுக்குடன் வழங்குகிறார் என்பதிலேயே அவரது பங்களிப்பின் முக்கியத்துவம் தங்கியுள்ளது. நன்றிரவில் அவரதைத் தேடிப் போகையிலும் அத்தகைய தேடலோடு பலவகை நூல்களின் வாசிப்பில் அவர் மூழ்கியிருப்பதைக் கண்டிருப்பதாய்ப் பல நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஒரு மார்க்கிச-லெனினிசமாஷ சேதுங் சிந்தனை நெறியாளர் என்ற போதிலும் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கத்தையே வெளியிட்டிருப்பவர் என்பதிலிருந்து அவரது பல்தளம் சார்ந்த தேடலில் வாசகர்களின் வாசிப்பு விரிவாக்கத்தைக் கோருபவர் என்ற நிலைப்பாட்டை இன்கண்டு விடுகிறோம்.

இதன் காரணமாக வலுவான அடித்தளமற்ற, கண்டது கடியதை வெளியிட்டுத் தன்னுபவர் எனும் முஷ்வக்கு வந்துவிட இயலாது. அடிப்படையில் மார்க்கியம் பற்றிய ஆழமான புரிதல் ஏற்படவும் சரியான பிரயோகத்துக்கான நாட்டங் கொள்ள வழிப்படுத்த ஏற்றதாயும்கள் படைப்பு

களையே தேடிக்கண்டறிந்து தமிழ்ப்படுத்தி பதிப்பித்து வந்துள்ளார் விடியல் சிவா. அந்தப் படைப்புகளின் உள்ளடக்கம் சார்ந்து இதனை உறுதிபடக் கூற இயலுமாயிருக்கும் அதேவேளை, அவர் இந்தத் துறையில் பரிணமித்து வளர்ந்த செல்நெரியும் இதற்கான ஆதாரமாயுள்ளது.

இவர் சேலம் அருகிலுள்ள அக்ரகாரா நாட்டார் மஸ்கலம் என்னுமூரில் 2.6.1955 இல் ஆறு ஆண்களில் நாலாவது பிள்ளையாகப் பிறந்தவர். நடுவிலாணாக அமைவதி லூள்ள சாதக பாதகங்கள் எல்லாம் அவர் வளர்க்கியில் காணக்கிடக்கிறது. வீட்டில் அவர் தங்குவது அருமை. பயணமொன்றி விருந்து திரும்பிய கையோடு அடுத்த புறப் பாட்டுக் கான கால அட்டவணையை அடிப்பிடிருந்து தீர்பார்க்கலாம் என மகள் குறிப்பிட்டிருந்ததை இங்கு தொடர்புபடுத்திக் காணலாம். தொழில் நடப்ப பயிற்சியில் (ஒதுக்கான பெற்று நூற்பாலைப் பணி செய்தபோது மார்க்கியத்தோடு பரிசுசயலோப்பட்டு, ரு. இந்திய கொம்புளிஸ்ட் கட்சி (மார்க்கிஸ்ட் லெனினிஸ்ட்) இல் இயங்கியவர், அது பிளவடைந்தபோது மக்கள் யுந்தக் குழு எனும் பிரிவில் இயங்கினார். மார்க்கிஸ்ட் கட்சியில் இயங்கிய அமார்க்கள் தேர்திய இனப் பிரச்சனை உள்ளிட்ட சில விவாதங்கள் காரணமாக வெளியேற்றப்பட்ட போது இந்த “மக்கள் யுந்தக் குழு” வில் வந்து சேர்ந்த வேணன் ‘சீனியராக’ இருந்த சிவாவை வயதிலும் முத்தவாகக் கருதிப் பழகியதாயும், அவரது இறப்பின் பிள்ளை தன்னிலும் வயதில் இளையவர் என்பது தெரிந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த ஆளுமையோடு அவரது நொட்டுப்பாடல் அமைவதற்கு எடுத்துக்காட்டாக இதனைக் கருதுவர். விவாதங்கள் புதிய அணியிலும் முடிந்தபாடாயில்லை.

அ.மார்க்ஸ் அங்கிருந்து வெளியேறி ‘நிறப்பிரிகை’ அணியாக இயங்கிய போதான விவாதங்களைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை ஏற்கும்போதே புதிய பதிப்பகமாக விடியல் தோற்றும் பெறுகிறது. அப்போதும் சிவா மக்கள் யுத்தக் குழுவில் இயங்கினார் என்றே தெரி கிறது. அந்த அமைப்புச் சார்ந்த வெளி யீடுகளை அவர் பதிப்பித்ததுடன் நீண்ட நாட்கள்(தான் விலகிய பின்னரும்) அவ் வமைப்போடான தொடர்பைப் பேணி வந்துள்ளார். அ.மார்க்ஸ் வெளியீடுகளும் சிவாவை விலகி வேறு தளங்களுக்கு நகர்ந் தமையை அறிவோம். அவ்வேளை பாண்டிச் சேரியின் ஃபிரெஞ்ச் ஆய்வு நிறுவனத்துடனான் தொடர்பும் அதனோடு இணைந்த தாக எம்.கண்ணன் தொடர்பும் ஏற்பட்டது. இதன்பேராக ஏராளமான மொழிபெயர்ப்பு நூல்களை வெளிக்கொணர இயலுமா யிற்று.

இந்தப் பணியில் மொழிபெயர்ப்பாளர் களுடனான உறவு எத்தனை வலியுது என் பதை உணர்ந்துகொள்ளக் கடினமேது மில்லை. அது பிரச்சனையை ஏற்படுத்தத்
“மாற்று வாசிப்புக்குரிய படைப்புகளையும் உடனுக்குடன் வழங்குகிறார் என்பதிலேயே அவரது பங்களிப்பின் முக்கியத்துவம் தங்கியுள்ளது.”

தவறியிருக்காது என யூகங்கொள்ள அவசியமில்லாவகையில் நெருக்கடி தோன்றி யுள்ளது. மிக நெருக்கமாக இருந்து அற்பு மான மொழிபெயர்ப்புகளைச் செய்த தோழர்கள் இறுதிக் காலத்தில் மனத்துடைந்துடன் விலகியுள்ளார்கள். அவர்களுடன் உறவை ஒருவகையில் முதலாடி தொழிலாளி வடிவானதாக சிவா போன முயன்றதாக விமர்சனம் முன் வைக்கப் படுகிறது. இதனை உறவின் நெருக்கடி யாகக் கருதலாமேயல்லாமல் குருமாய் எவரும் விகாரப்படுத்தவில்லை. பெரும் பின் புலங்கள் இல்லாமல் இத்தனை களதியான இடது சாரிப்புத்தகன்களை வெளியிட்டு, வெற்றிகரமாக விநியோகித்திருக்கிறார் என்பதே முதன்ஸும் பெறுகிறது என்ற வகையில், இந்த நெருக்கடி திருந்தாப்பரிகாரமாகவே பார்சிப்பாடுகிறது.

பற்றுநோயைப் பாதிப்பிடி மருவாத்தின் அஸ்மிப்பை உணர்ந்தபோது டெல்டா ஓன்றை ஏற்படுத்தி பதிப்புப் பணி தொடர ஏற்பாடு செய்துள்ளார். விடாயல் சிவா. ஆயினும் அவருடு பங்களிப்பின் காலம் காத்திரத்தோடு அவரால் நியங்கபபட்ட ப்ரஸ்டினரால் இயங்க இயலாதிருக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஏற்ற வர்களை இனாஸ் காணவில்லை. எனும் ஆதங்கம் வெளிப்பட்டுள்ளது. முன்னதாக வணிக வெற்றியில் மேற்கிளம்பிய சிக்கலின் பேறு இது என்பது எவ்வளவிலிருந்தும், உறைப்புக்காக உழைப்பு, லாபத்துக்காக வாடம் என்ற பண வேட்டை முனைப்பாகி யிருந்த உலக மயமாதல் சூழலில் வெற்றி கருமாக அற்புதமான இடதுசாரி நூல்கள் பலவற்றைத் தமிழ் கூறு. நல்லுலகுக்கு வழங்கியுள்ளார் என்பதன் பேரில் என்றென்றாம் சமூக மாற்ற இயக்க சக்திகளின் வணக்கத்துக் குரியவராய் விடியல் சிவா வாழ்வார்.

கவிஞர்



துண்டு கவிஞரைகள்

-முஸ்வை முஸ்ரிபா

இசைத்தல் ஓவையும்

காற்றும் காலமும்

இசைத்தல் மரத்துப்போன பியானோவின் நரம்புகளில்
மீளவும் உயிர்ப்பதென்ன

பூக்களும் வியந்து வியாபிக்கும் ஈரநினைவுகளால்
காற்றின் அதிதூரத்திலிருந்து
மெல்லென நாதமிசைக்கிறாய் தேனினிப்பு.

என் மொனம் தீடையூ
பியானோவின் இசையில் நிரம்பி வழிகிறது
கனவுகளில் உறைந்த நேற்றைய பாடல்

இனி
மீத்துயர் கவியும் வரள்மனசிலிருந்து
நீயைதை மீட்டல் கூடும்

இசைத்தல் மரத்துப்போன பியானோவின் நரம்புகளில்
மீளவும் உயிர்ப்பதென்ன

வசீகரத்தின் லாவண்யம் பூரிக்க
நீ
மேலும் ஒரு காலத தூரம் பறக்கிறாய்
சிறகுகளும் இன்சக்க யார் கேட்டால் கூடும்
கரித்துப்போன நானும் நாளும் நரம்புகளுமாய்
அலைந்து திரிகிறது
மொனம் போர்த்திய காற்றும் காலமுமாய்
இற்றைப் பொழுது.

மல்லிங்க 2012 - நவம்பர் - டிசம்பர் 20

பர்விமூழியல் உறையும் பறவையென் நானோய பாடல்

நான்

தினைச் சுதிதாய் உந்திப் பறக்கும்

பறவை வாளம்

ஸரம் சொட்டும் என் பாடல் மீது

நானைக்கான புதிய அர்த்தங்களை

தேடல் தொடர்ச்சிற்றுக் காலம்

புராண காலக் கல்வெட்டிலும் செப்பேட்டிலும்

ஒளைச்சவழியிலும்

புதிதாய் கணிணிப்பிலுமாய்

எனக்கான சிறுகுகளைத் செதுக்கியே

பறத்தல் தொடர்கிறது.

என்னை உயிர்த்த ஆதி மொழியும்

உறைந்து போயிற்று பழஞ்சாசனத்தில்

நான்

என்னை உயிர்த்து வாளம் அவாளம்

இறக்கைகளை மீன் வரைதல் தொடர்ச்சினேன்.

புதிய மெருகாய் இறக்கைகள் வளரவழி

பேளாவின் ஈர்முனை துழித்தது

கல்வெட்டில் படிந்து கணிணி வெளியில்

மின் எழுத்தாய் உந்திப் பறந்தேன்

வாளம் விரிய என் சிறுகுள் நிறைந்தன

அழுதி வேரின் ஸரம் கிளாத்துத்துத் தூவ

என் பாடல் மீது

மேலுமாக மலர்ந்தன

மொழிகளற்ற மொழியின் சொற்கள் பூக்களென்

கொற்களைக் கொறித்து மீனவும் விதைக்கிறேன்

புதிது புதிதாய் அர்த்தங்கள் விளைகின்றன

அடர்வணமாய்

நான்

தினை மேலும் தேடி உந்திப் பறக்கிறேன்

என்னில்

நான்களாகிய கிளைத்து

மல்லினை 2012 - நவம்பர் - டிசம்பர் 21

சிறுக்கதை

மெல்பேர்ணில் உள்ள தோமஸ்ரவனில் (Thomas Town) எனக்கொரு நண்பர் இருந்தார். பேரம்பலம் என்பது அவர் பெயற். இளைஞரைக் காலத்து நூல்பூர். யெது அறுபதைத் தான்சுடி விட்டது. அவரைவிட. எனக்கு மூன்று வயதுகள்தான் ஏற்றாலும்.

அவருக்கு ஸாட்டரிச் சீட்டு எடுப்பதில் அலாதிப்பிரியம். எப்பவாவது குறைஞ்சு விழும் என்ற நம்பிக்கை உள்ளதாகச் சொல்லுவார். என்னுடன் மூன்பு வேலை செய்யும்போது அப்பிடியெல்லாம் அவருக்கு நம்பிக்கை இருந்ததாகத் தெரியாவில்லை. மனைவியின் வந்த அதிர்ஷ்டம், ஸாட்டரிச் சீட்டு எடுக்கின்றேன் என்பார். அவருடைய மனைவிக்கு விக்கல் வியாதி. அவ போகாத கோயில் இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. பேரம்பலத்தைக் கண்டதும் அவரிடம் ஏறிய விக்கல் எந்தவித மருந்து மாந்திரிக்கத்திற்கும் கட்டுப்படவில்லை.


விக்கலும் தூம்மலும் லேசுப்பட்ட சங்கதிகள் அல்ல. ஒருங்கண நேரத் தூம்மலில் கார் அக்டிடென்ற வந்துவிடலாம். எமக்கு வீட்டுக்கு அருகிலிருப்பவர் தூம்மலும் போது தெருவே அதிரும். விக்கல் சபையோரின் மத்தியில் இருப்பவரை அடையாளம் காட்டி விடும். இரண்டுமே ஆக்கனளப் பொறுத்து பலவிதுதான் லயக் கட்டுங்களான் தோன்றும்.

ஒருமுறை பேரம்பலத்தின் பேர்த்தியின் நான்காவது பிழுந்துதினா விழாவிற்காக அவரது வீடிடற்குப் போனோம். அப்போதுதான் அவருக்கு ‘லொட்டோ’ (Lotto) மீதிருந்த அதீத ஈடுபாட்டைக் கண்டேன். எல்லாரும் அவன்திரேவியா - இந்தியா கிரிக்கெட் மச் பார்த்துக்கொண்டிருந்தோம். “ரி.வி. சன்னல மாத்துப் போறன். எல்லாரும் என்னை மன்னிச்சுக் கொள்ள வேண்டும்” எகயில் ஏ4 கைசல் கொப்பி ஒன்றும் ஓர் ஹோவிற்குள் நுழைந்தார் பேரம்பலம். ஒன்றரை அங்குலத் தடிப்பமுள்ள அந்தக் கொப்பியில் எல்லாவிதமான லொட்டோ பற்றிய தகவல்களும் இருப்பதாகச் சொன்னார். அவருக்கு அரு ஒரு புதையல் மாதிரி. அவருக்குக் கடந்த இரண்டு மூன்று கிழமை களுக்கு முன்பு ஷந்த லொட்டோ என்கள் எல்லாம் மனப்பாடம்.

பொனாவின் விக்கல்



- கே.ஏல். சுராக்ன



மல்லிகை 2012 - நவம்பர் - டிசம்பர் 22

“அவருக்கு இன்னமும் சிவபூராணம் தெரியாது” என்று சொல்லிச் சிரித்தார் டயானா. டயானா என்பது பேர்ம்பலம் தனது மனைவிக்கு வைத்த செல்லப் பெயராக இருக்க வேண்டும். உலகில் எங்குதான் மனிதருக்கும் அவர்களின் பெயருக்கும் பொருத்தம் சரியாத அமைந்திருக்கின்றது? கவியாணம் செய்தபோது, அவரின் சிகை அலங்காரம் டயானாவின் சாயலில் இருந்ததுதான் அந்தப் பெயர் வருக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

“என்க்கு லொட்டோ விழுந்தால், இதிலை இருக்கிற அனைவருக்கும் அதிலை ஒரு பங்கு உண்டு” என்றார் பேர்ம்பலம். கொடுக்கின்றாரோ இல்லையோ, இதைச் சொல்வதற்கு எப்படிப்பட்ட மனம் வேண்டும்!

காலம் மாறுகிறது. முதுமை காரணமாக முன்னணியிப் போல பேர்ம்பலத்தின் வீட்டிற்குப் போய்தில்லை. அவரும் வருவதில்லை.

பேர்ம்பலத்தின் 75ஆவது வயது பிறந்ததின் கொண்டாட்டம் வந்தது. மீண்டும் சந்தித்தங்க கொண்டோம். அப்போது அவர் என்னைத் தனியாகத் தனது ரூமிற்குக் கட்டிச் சென்றார். அறைக்குள் ஒரு விளையாட்டு லொட்டோ மெசின் வைத்திருந்தார். பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டது. பேர்த்திக்கு Kmartஇல் வாங்கும் போது தனக்கும் அதுபோல் ஒன்று வாங்கியதாகச் சொன்னார். அசப்பில் ரி.வி.யிலே பார்க்கும் மெசினைப் போலவே இருந்தது. அதை உருட்டி விளையாடி எல்லா விதமான லெட்டோ இலக்கங்களையும் போடக்கூடிய வசதி இருந்தது. இரண்டு பேருமாக இயந்திரத்தை இயக்கி விளையாடி அந்த வாரத்திற்காக இலக்கங்களைப் பெற்றுக் கொண்டோம். “இரண்டு பேருக்குமே இப்ப மற்றி, அதோடை அறனள். இந்த மெசின் இருக்கிறது வாச்சுப் போச்சா” என்றார் பேர்.

பேர்ம்பலத்தின் பேர்த்தி பெரியவாாகி விட்டாள். சடங்கு பெரிதாகக் கொண்டாய ணார்கள். நாங்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று தண்ணீர் வார்த்து விட்டு, பிறகு ஹோலிற்குச் சென்றோம். இப்போது பேர்ம்பலத்தின் வீடு பெரிய பங்களா. இரண்டு மாடிக் கட்டிடம். டபுள் காராஜ். அழகான லாண்ட்ஸ்கேப். அங்கமாக இருந்தது. இப்போதும் பேர்ம்பலம் லொட்டோ போடுகின்றாரோ தெரியவில்லை. ஆணால் மூச்சக்கொரு தடவை லொட்டோ பற்றிப் பேசும் அவர், அன்று லொல்டோ பற்றி வாயே திறக்கவில்லை. தாங்கள் ‘வேல்ட் நிப்’ (World.Trip). இரண்டு தடவைகள் போய் வந்தாகச் சொன்னார். ஹோலிற்கு சடங்கிற்கு வந்த அனைவருக்குமே தமது உலகச் சுற்றுலானவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சடங்கு பெரிதாக நடந்தது. பேர்த்தி ஹோலிற்று ‘ஹெலிகோப்டரில்’ வந்து இறங்கினாள். மாமன்மார்கள் ஹெலிபிரிந்து மனவறை வரைக்கும் அவளைப் பல்லாக்கில் சுமந்து சென்றார்கள். பல்லாக்கு போற வழி எங்கும் பலவித வர்ணங்களில் புசை அடித்தார்கள். “எங்கடை ஊரிலை வாழைக்குளைக்குத்தான் புகை அடிக்கிறவை. இஞ்சை மனிசருக்கே அடிக்கினாம். ஒருவேளை கிருமி சாகப் புகை அடிக்கிறான்களே?” என்று ஒருவர் முனுமுனுத்தார். இந்த மாதிரி ஒரு சடங்கை கிடுவறை ஒருவரும் பார்த்ததில்லை என்று பேசிக்கொண்டார்கள்.

வீட்டிற்கு வந்து காரில் இறங்கியதும், மனைவி என் கையைப் பிடித்தாள்.

“நான் விழுமாட்டன். விடவா நடப்பன். நீர் என்னை விடும்” என்றேன் நான்.

காரில் ஏறிய நேரம் தொடக்கம் ஏதோ ஒரு விசயத்தை அடக்கி வைத்திருக்கின்றாள், அவள். அதைச் சொல்வதற்காகத்தான் இந்தக் கைப்பிடிப்பு.

“ஓண்டைக் கவனிச்சனியளோ டயானாவுக்கு விக்கல் நின்று போக்கா”

“அப்ப பேரம்பலத்தாருக்கு லொட்டோ விழுந்திடுது” நைவர் சீற்றிலிருந்த மகள் தன்னை மறந்து கூக்குரல் போட்டாள்.

“எல்லாம் வரும் போகும்” என்றாள் மனைவி. அந்த ‘எல்லாம்’ என்பதற்குள் என்னவெல்லாம் அடங்கும்?

**பாரானுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.ஆஸ்வர்
அவர்களுக்கு மல்லிகை துண் நுண்றிக்கணாது
தெரிவித்துக் கொள்கிறது.**



பாரானுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அவர்கள் 24.10.2012 அன்று இலங்கை பாரானுமன்றத்தில் ‘தமிழ் சஞ்சிகை வெளியிட்டாளர்களுக்கு நிதியுதனி வழங்கல்’ பிரேரணையை சமர்ப்பித்து ஆற்றிய உரையில் ஈழத்து தமிழ் சிறு சஞ்சிகையின் வரலாற்றை எடுத்துரைத்து உரையாற்றி இருக்கிறார்.

அவ்வுரை பாரானுமன்ற உத்தியோகபூர்வமான ஏடானான ஹன்சாட்டில் பதியப்பட்டு இருப்பது ஈழத்து தமிழ் சிறு சஞ்சிகை யாளர்களுக்கு பெருமை சேர்க்கிறது. அதற்காக ஈழத்துச் சிறு சஞ்சிகையாளர்கள் சார்பாக, பாரானுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.ஆஸ்வர் அவர்களுக்கு நுண்றிக்கணாது. தெரிவித்துக் கொள்வதோடு, மல்லிகையை விசேடமாக குறிப்பிட்டு உரையாற்றி யமைக்காக பாரானுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். ஆஸ்வர் அவர்களுக்கு மல்லிகை தனிப்பட்ட முறையில் தனது நுண்றிக்கணாயும் தெரிவித்துக் கொள்கிறது.

- ஆச்சிரியர்

ஆய்வு



இடுத்தலரை தோக்க இலக்கியத்தினாடைக்கு திருப்புற் சாஸ்ரமுக், சுதாராஜன் கதை சொல்லும் கலையும்

தற்போது யுத்தம் முடிவற்றிருக்கிறது. எப்படி முடிவற்றதாயில்லூம் அது நல்லதே. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொந்தரவு தரும் செயற்பாடாள்ளிறைப்பதால் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே நல்லது எனிலும் அன்றைக்கால ஆர்ஜின் நிலைப்பாட்டையும் பேரர் பேசும் சக்தியையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் கொண்டு செல்வது நியாயமான பலத்திணானல்லவ.. பெர்ருளாதார பலத்திணாலும் மட்டுமல்ல. ஆயுத சக்தி எனப்படுவது உலக பலத்தைச் சமப்படுத்துவதில் பங்கு

கொள்ளும் ஒன்றென்பது பூகோள் அரசியல் யதார்த்தத்தின் மூலமாகத் தெளிவாகும் ஒன்று. அதி நவீன ஆயுத பலங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவானது எக்ஸ்பிளினும் தமது சிற்றாந்தர்வையை நாட்டின் மீதும் போர் தொடுக்கத் தயாராகவள்ளாது. அவர்கள் பழகல் செய்வது தாம் விரும்பும் விதத்தில் நிலத்தையும், நிலத்தில் வாழும் மனியுக்களையும் கரண்டித் தீன்பதற்கேயன்றி பொருமகனுக்கு நன்றையைக் கொண்டு வருத்துற்கார வல்ல. அதனாலேயே இம் மாபெரும் பக்தி படைத்தவளின் குறிக்கோளை பூரிலாக அரசியல் சங்கிலியிலுள்ள ஏனைப் பாடுகளும் பின்பற்றுவது உணர்ந்து கொள்ள முடிகிறது. உலகத்தில் உண்ணையான சமாதானத்தை உருவாக்க வேண்டுமென்பதை அமெரிக்காவானது தனது அனுஷக்தியைக் கைவிட்டு விட வேண்டுமென அருந்ததி ராய் போன்ற செயற்பாட்டாளர்கள் கூறுவது அதனாலேயே. அனுஷக்தி ஆயுதப் பாவனை குறித்த பலம் வாய்ந்த க்ருத்து வேறுபாடு அமெரிக்காவுக்குள்ளேயே இருக்கிறது.

அனிமிரிக்காவின் ஆயுத பலத்தை நேசிப்பவர்கள், அந்த ஆயுத எதிர்ப்பாளர்களைத் துரோகி களாகவே அறிமுகப்படுத்துகிறார்கள்.



நீட்சிஃப்:

எ.ரஷான் செழிப்

அமெரிக்க யுத்த சாஸ்திரங்கள் குறித்த இவையளைத்தும் உண்மையே. இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகில் இடம்பெற்ற அனேக யுத்தங்களுக்கு அமெரிக்கா பதில் கூற வேண்டும். சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற அனைத்துக் கொடுமைகளுக்கும் இலங்கை அரசு பதிலளிக்க வேண்டும் என்பதைப் போன்றது அது. எனினும் அமெரிக்காவில் மானுடவியல் கல்வித் துறையில் தமது எதிரிகளை அடையாளம் கண்டுகொண்டவர்களைப் புரிந்துகொள்ளவும் குறிப்பிடத்தக்க முயற்சி யொன்றை மேற்கொள்வர். ஜூரோப்பாவைத் தாண்டிய புறவுலகந்தை மனித நோந்து, ஓன் புரிந்துகொள்வது சம்பந்தமாக இலக்கியத் துறையில் ஏற்பட்ட நேரவையின் காரணமாகத்துவர் இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஒப்பீட்டு இலக்கியம் எனும் கேட்டு வார்த்தீ கண்டது.

யுத்தம் கடந்து சென்ற இலங்கையின் இலக்கியத் துறையிலும் எம்மால் திடு போன்ற ஒன்றைச் செய்ய இயலும். அந்த என்னாத்தில்தான் என்று மானுடவியல் குடு கலைமாணி கற்கைநெறி வகுப்புக்களில் சிஸ்கள் மொழிபில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழிலக்கியங்கள் குறித்து அடிக்கடி உரையாட வருகிறேன். என்னாத்தின் பிரதி பலனாக எனக்குக் கிடைத்த அடிர்வமான தமிழ் சிறுக்கை எழுத்தாளர் ஒருவர்.

சுதாராஜ், அவரது காட தொள் பவரமுத மற்றும் நொபெனன பெதி எனும் சிறுக்கைத் தொகுப்புகள் இரண்டிலும் யுத்தம் நிலவிவந்த முப்பது வருட காலத்துக்குள் தமிழ் மக்களின் வாழ்க்கை குறித்த பெர்துவான ஊடக அறிக்கைகளிலும், அரசியல் கண்ணோட்டங்களிலும், இராணுவ அறிக்கைகளிலும் எமக்குக் கிடைத்திராத தமிழர் வாழ்க்கை குறித்து யதார்த்தமாக எழுதப்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் கிடைக்கும் யதார்த்தம் என்பது அனேக துகவுகளாக கொண்டதல்ல; ஆயுதம் தாங்கிய குழுக்கள் சிலவற்றால் அடிக்கடி நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களுக்கும் சோதனைகளுக்கும் மத்தியில் வாழ்ந்த மக்கள் மிகவும் கடினமான தீர்மானமொன்றையேடுத்து, தாம் நேசிப்பவர்களையும், நேசிப்பவைகளையும் பாதுகாப்பதற்காக சில தசாப்தங்கள் துயருற்ற விதம் குறித்து இலக்கியங்களில் மட்டுமே செய்யப்படக் கூடிய நேர்த் துரையைகளோடுதான் குதாராஜின் சிறுக்கைகளில் எழுதப்பட்டிருக்கிறது.

நான் இத்தொகுப்புகளிலுள்ள கடைகளை எனது மாணவ மாணவிகளிடம் வாசிக்கக் கொடுத்து இக்கடைகளில் உள்ள தமிழ் மக்களுக்கு இலங்கை எனும் நாடு தென்படும் விதம் குறித்து தமது அவதானத்தைச் செலுத்தும்படி கூறினேன். சிஸ்களும் மற்றும் தமிழ் எனும் இரண்டு இனங்களுக்கிடையே இலங்கையின் யதார்த்த நிலைமையானது உணர்ப்படும் விதம் குறித்து ஆய்வு செய்வதே எனது பயிற்சியின் நோக்கமாக இருந்தது. இது உலகிலேயே உள்ளதமான நாடு இலங்கை என கிறு வயதிலிருந்தே எண்ணி வரும் சிஸ்களப் பிள்ளைகளுக்குத் தமிழைப் பற்றிய கூட தெளி வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு அநுபவமாக அமைந்தது. யுத்தத்தை ஆட்கொண்டிருந்த இரு தரப்பினருக்கும் மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநோச்சிக்கும், கிளிநோச்சிபிலிருந்து திரும்ப யாழ்ப்பாணத்துக்கும் மீண்டும் இன்னும் பிற இடங்களுக்கும் சென்று வாழ முயற்சித்த சாதாரண தமிழ் பொதுமகனின் வாழ்வகையானது, சுதாராஜின் அனேகக் கடைகளில் விவரிக்கப்பட்டிருக்கிறது. தத்தமது குடும்பங்களில் படித்த குடும்ப

உறுப்பினர்கள் உலகின் வெவ்வேறு நாடுகளுக்குப் பிரிந்து சென்ற பிற்பாடு, அழிந்து கொண்டு வரும் கலாசாரத்தைக் காப்பதற்கு முயற்சிக்கும் மக்களை இக்கதைகளில் எமக்குச் சந்திக்கக் கிடைக்கிறது. உதாரணமாகப் புத்தாண்டு சம்பிரதாயங்களைக் குறிப்பிடலாம். அச்சம்பிரதாயங்களின் படி உறவுகள் ஒன்றாக இருக்க வேண்டும். இங்குள்ள ஏழைத் தழிம் மக்களால் அவுஸ்திரேவியாவிலோ கணாவிலோ வசிக்கும் பின்னைகளிடம் புத்தாண்டுப் பயணம் செல்ல முடியாது. பிரிந்து போயுள்ள மக்களுக் கிடையே புத்தாண்டு எதற்கு? சுதாராஜின் வேரும் விழுதுகளும் கதையை வாசிக்கும்போது எனக்கு இவ்வாறுதான் தோன்றியது.

அவரது கதைகள் குறித்து இன்னும் எழுத வேண்டும். சிறிய பத்திக் கட்டுரையொன்றுக்குள் எழுதி அடக்க முடியாத பெறுமதியொன்று சுதாராஜின் சிறுகதைகளில் உள்ளது. எனவே இப்பத்திக் கட்டுரையின் நோக்கமானது பெறுமதியான ஒன்றை இன்னுமோரு முறை வாசிப்பதற்காக வாசக்களை அழைப்பதாகும். பத்திக் கட்டுரை எனும் வடிவத்தில் செய்ய முடிவது அழைப்பது மாத்திரமேயாகும்.

“இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகில் இடம் பெற்ற அனைக் குத்தாஸ்களுக்கு அமெரிக்கா பதில் கூற வேண்டும்.”

சுதாராஜ் எனும் பெயரில் எழுதிவருங் கிவசாமி ராஜஷ்னகம் ஓரு விருது பெற்ற எழுத்தாளர் எனவும், அவர் இலங்கையின் எந்தவொரு இனத்தையும் ஓரக்கண்ணால் நோக்காது, இலங்கையின் இனப் பிரச்சினையை நடுநிலைமையில் நின்ற பார்க்கும் எழுத்தாளர்களில் ஒருவர் எனவும் ‘நொபெனன் பெதி’ தொகுப்பை சிங்கள மொழிபில் மொழிபெய்த்த திரு. முஹம்த் ராஸ்க் கூறுகிறார். அக்கூற்று ஒரு உண்மையான அளவிடு.

‘நொபெனன பெதி’ சிறுகதைத் தொகுப்பிலுள்ள ‘வெள்ளைக் கோழி’ எனும் கதையானது ஒரு அற்புதமான படைப்பு.

கொழும்பில் தொழில் புரியும் மூத்த அண்ணன் உடன்னன் உடன்பக்கின் ஒரு கிராமம். யாற்பாணத்துக்கு அருகிலிருக்கக் கூடும். கொழும்பில் கலவரம் என்பதனால்தான் மூத்த அண்ணன் அவசரமாக. வந்திருக்கக் கூடும். இது என்பத்து மூற்று கலவரத்துக்குச் சில காலத்துக்குப் பின்னர் என்பதனை அனுமானிக்க முடிகிறது. மூத்த அண்ணன் உருக்கு வருவதையில் விதவிதமான இவிப்புகள், வினையாட்டுச் சாமான்களைக் கொண்டு வருவார் என்பதால் அவ்வீட்டிலிருக்கும் சின்னத்தம்பிக்கு மிகவும் சந்தோசம். மூத்த அண்ணன் உருக்கு வரும் நாளில் பொதுவாக இரவுணவுக்கு ஒரு கோழி பலியிடப்படும். அக்குடும்பம் நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறது.

இம்முறை அண்ணன் உருக்கு வருவதன் காரணத்தால், அவ்வீட்டில் வளர்க்கப்படும் வெள்ளைக் கோழி பலியிடப்படும் விதம் குறித்துத்தான் இச்சிறுகதையில் சிற்றிரிக்கப்படுகிறது. வெள்ளைக் கோழி அழகானது. புத்தி சாதுரியமானது. எனவோ அதுனைப்

பிடித்துப் பலியிட அக்குடும்பத்தினர் மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அதன் பின்னால் தூர்த்திச் செல்வது, அது வரும் வழியை மறித்து நிற்பது போன்றன விரிவாக விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. கலவர காலத்தில் சிங்களவர்கள், தமிழர்களைத் தூர்த்தித் தூர்த்தி அடித்ததும் இப்படித்தான் என கோழியைப் பிடிக்கையில் கொழும்பிலிருந்து வந்திருக்கும் மூத்த அண்ணன் சொல்கிறார். அது சின்னத்தும்பிக்கு இள ரீதியான துண்டுகளாகக்கப்படும் போது உறக்கத்தில் விழும் சின்னத்தும்பிக்கு துண்புறுத்தப்படும் சம்பவங்களுடனான ஒரு கனவு தென்படுகிறது. கோழும் இறைச்சிக் கறியும் வெந்து வருகையில் அவன் உறக்கம் கலைந்து எழுகிறான்.

“அம்மா பெரியண்ணனை கொழும்புக்குப் போக வேண்டுமா என்ற சொல்டான் கோ” எனச் சொல்கிறான்.

வெள்ளைக் கோழியைப் பிடிப்பதையும் பலியிருவைதையும் வீரிந்து, வீர்த்தில்தூண் இக்சிறுக்கையின் பெறுமதி தங்கியிருக்கிறது. குழுமப்பத்தில்லோ பிள்ளைகள் வீரர் யுத்தமொன்றில் ஈடுபடுவதைப் போலத்தான் கோழியைப் பிடிக்கிறார். இடுக்கோழி பிரைஸும் செயற்பாடானது, அரசியல் உரிமைகளற்ற ஒரு அகிழ்ச்சைக் குழுவினரினைபோய் அழியல் அடக்குமுறைகள் நிகழ்த்தப்பட்டதையும், துண்டுறுத்தல்கள் வளர்ச்சி பெற்றதையும் குறிப்பிடும் ஒரு குறிப்பாக ஒப்புநோக்கப்பட்டாலும், வெள்ளைக் கோழியின் மரணமானது அக்குழுவினரிடையே இருந்த அமைதி இல்லாமல் போனதைப் போன்றது. கதையில் நடைபெறுபவை ஜந்து அல்லது ஆறு வயதேயான சின்னத்தும்பியின் பார்வையில்தான் எழிடம் முன்வைக்கப்படுகிறது. எனவே சுற்றிவர நிகழ்வுபவை குறித்து அவனிடமிருந்து வெளிப்படும் அப்பாவித்தனமும் சிறுபிள்ளைத்தனமும் எமக்குள் உருவாகிறது. 1983-87 காலப்பகுதியில் வடக்கின் தமிழ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் ஆடுகொள்ளப்பட்டு துயர வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளப்பட்டது குறித்த எண்ணமும் இதனால் புலப்படுகிறது.

மௌர்ய்துவை பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்று, உலகில் பல்வேறு நாடுகளில் கடமை புரிந்து வந்துள்ள சுதாராஜ் வெளிநாட்டவர்களால் பின்னணியாகக் கொண்டே தனது கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். சிங்கள, தமிழ் மற்றும் மூஸ்லிம் மக்கள் வெளிநாடுகளில் சந்தித்து ஒன்றாக வசிக்க முற்படுவைக்கியில் தாய்நாட்டிலிருந்து பெறப்பட்ட இனப்பாகுபாடை சண்டையிட்டுத் தூர்த்தியாட்டது விட்டு, பொது மனதிதாபினமானதை உணர்ந்துகொள்ள முற்படும் விதம் பல கதைகளில் வருகிறது. இனவாதத்தால் ஒருவரிடமிருந்து ஒருவர் வெளிப்படையாகவே பிரிக்கப்படும் இந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு கதையில் கராக்கி விமான நிலையத்தில் சந்திக் கிறார்கள். இன்னுமொரு கதையில் ஈராக்கின் சீமெந்துத் தொழிற்சாலையில் சந்திக் கிறார்கள். இச்சந்தரப்பங்களில் தாய்நாட்டுக்குச் சொந்தமான விதவிதமான சம்பிரதாபங்களும்; இனவாதங்களும், தேசியவாதங்கள் குறித்தான் குறுகிய பார்வைகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து, இம் மனிதர்களுக்கு ஒன்றாய் இணைந்து செயற்பட நேர்கிறது. எனவே படிப்படியாகவேனும் கலாசாரத்தினால் தமக்குத் தரப்பட்ட அடையாளத்தைத் தாண்டி அளைவருக்கும் பொதுவான மனிதாபிமானத்தைத் தேடிக்கொள்ள அவர்களால்

முடிகிறது. அது ஒருவர் மற்றவரைப் பிரிந்து வாழும் பெரும்பான்மையான கலாசாரமல்ல. ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழும் சர்வதேச கலாசாரம். தாய்நாடு எனப்படும் குழலிலிருந்து உடல்ரத்தியாகப் பிரிந்து வாழ்ந்தமையே அதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு அளித்தது. இந்த சர்வதேச கலாசாரத்தை தாய்நாட்டுக்குள்ளேயே உருவாக்க வேண்டுமெனில், நாம் தாய்நாடென அடையாளப்படுத்தும் பூதோளப் பகுதியை புதிய தொரு நாடாக மாற்ற வேண்டும். சுதாராஜின் சில கிடைகளில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களின் மனிதாபிமானத்தை வெளிநாடுகளிலேயே வெளிப்படுத்துவதானது, தாய்நாடு எனும் தேசம் குறித்த வரையறுக்கப்பட்டதோர் பார்த்து அந்நாட்டில் வாழும் மக்களது மனிதாபிமானத்தைச் சிடைத்திருப்பதைக் குறிப்பிடுவதற்காகவா? நாம் பிறந்த பூதியானது என்னால் எம்கு முக்கியதானதாக இருக்கிறதென மின்னும் எம்மால் சிந்தித்துப் பார்க்க முடியாதா?

புதிய சந்தா விபரம்

ஆண்டுச் சந்தா 1000/- (ஆண்டு மனா உடபா.)

துணிப்பிரதி 50/-

திராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தநு ஏற்றுக்கொள்ளப்படுமாட்டாது

சந்தாவை சேர்த்தியாகவோ, காசோவையாகவோ செலுத்துவாம்.

வங்கித தொடர்புகளுக்கு

Dominic Jeeva - 072010004231,
Hatton National Bank, Sea Street, Colombo - 11

குறிப்பிடவும்.

காசோவையாக கொடுத்துவதாயின் மேற்கூரீய வங்கித் தன்மை கிடைக்கிற்கூடிய வகையிலிட்டு அதன் பற்றாச்சிப்பு பிரதிமை மங்கிலக்ஞத் தழுப்பிய வகையிலிட்டு

தொடர்பு கொள்ள வேண்டிய முகவை :

2014, மீற்றிரைன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721
mallikaijeeva@yahoo.com

கவிஞர்

எப்படித்தான் சொன்னாலும்
எவர் செவிக்கும் ஏறாது...!

செப்படி வித்தை இவர்
தேர்தல் எனச் சொன்னாலும்...,
சத்தியமாய் இந்தச்
சனங்களுக்கு விளங்காது...!

நித்திரெய்யா..., இல்லை...
நிம்மதியா... மனிசருக்கு...?

தெருச் சந்தி எங்களுமோ...
தேர்தல்... தூள் பறக்கும்...!

பத்திரிகைச் செய்தி...
பலர் மேடைப் பேச்சுக்கள்...,
எல்லாம் கலந்தொன்றாய்க்
குழப்பி... உயிரெடுப்பர்...!

சண்டைகளும் மூன்று...,
சரிக்கட்டல்களும் தொடரும்...!

தெருவோர மதிலெங்கும்
சுவரில்லாச் சித்திரங்கள்...,
இரவோடிரவாக
ஒட்டுவதும், கிழிப்பதுவும்...!

யார் யாரோ பதவி பெறப்
பகடைகளாய் ஆணவர்கள்...!

ஓடும் மீன் ஓடி...
ஓரு நேரம் வருமென்று
காத்திருக்கும் இலவக்
கிளியாகிப் போனவர்கள்...!

முடவனுக்கும் ஆசை...
கொம்புத்தேன் சுவைப்பதற்கு!
வெற்றி சில பேர்க்கு...
வெற்றும் வயிறு பலபேர்க்கு...!

நாளை விழந்தால்...
நால்வர் சிரிப்பார்கள்...!

இலவக் கல்கள்

நாற்பது பேர் ஒடி

ஒழிப்பார்கள்...,

கடன் தூரத்தும்...!

எட்டாப் பழம் புளிக்கும்...,

என்ற நிரிப் புத்தியதும்

இல்லை இவர்களுக்கு...!

என்னபடி எடுத்துச்

சொன்னாலும் கேட்காமல்

எம்பிக் குதித்தார்கள்...!

வெல்வோம் என நின்று

வீராப்புப் பேசினார்கள்...!

யார்... யாரோ... பதவி பெறப்

பகடைகளாய் ஆணவர்கள்...!

காந்திருக்கும் இலவக்

கிளியாகிப் போனார்கள்...!!

- முஸ்லை வீரக்குட்டி

உறையாடல்



உ
பா
ர
யு
கன்
இ
ர

 உ
றை
யா
டல்

உறையாடியவர்

- மேமன்கவி -

கேள்வி : தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழி பெயர்க்கும் பணியில் பரவலாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றிர்கள். அத்தகைய பணியின் பொழுது எத்தகைய அனுபவங்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றிர்கள்?

பதில் : இலங்கையின் மொழிபெயர்ப்புத் துறையை எடுத்துக்கொண்டோமானால் சிங்களத்தி லிருந்து தமிழில் வந்த அளவு தமிழிலிருந்து சிங்களத்திற்கு படைப்புக்கள் போனது குறைவு ஆனால் ஒப்பிட்டாவில் பார்க்கின்ற பொழுது குறை வாக இருக்கின்றது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றது.

1. சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப் பதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கின்ற அளவுக்கு தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழி பெயர்க்கும் ஆற்றல் மிகக் கொழிப்பாளர்கள் நம் மத்தியில் மிகக் குறைவாகவே உள்ளனர்.
2. தேர்வு சிங்களத்திலிருந்து தமிழிற்கு கொண்டு வரும் படைப்புக்களைப் பற்றிய தேர்வு நம் மத்தியில் இருக்கின்றது. ஆனால் தமிழில் இருந்து சிங்களத்திற்கு கொண்டு செல்லும் சரியான தேர்வு நம் மத்தியில் இல்லை. இதனையிட்டு சமீபகாலமாக நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம். ஏனெனில் இந்தத் தேர்வின் மூலம்தான் இலங்கை தமிழ் இலக்கியத்தைப் பற்றிய சிங்கள வாசகர்த்தர்கள் எடுப்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியாக இருக்கின்றது. இலங்கைத் தமிழ் பேசும் மக்களுளைப் பற்றியும், அவர்களின் பிரச்சினைகளையும் பற்றியும், அவர்களின் வாழ்வியலைப் பற்றியும் போகின்ற படைப்புக்களைத் தான் நாம் தமிழிலிருந்து சிங்களத்திற்கு கொண்டு செல்ல விரும்புகின்றோம். அதே

வேளை அத்தகைய உள்ளடக்கத்தைப் பற்றி சிங்களத்திற்கு மட்டுமே கொண்டு செல்லும் நோக்குடன் பணிபுரியும் பொழுது சிலவேளைகளில் இலங்கை தமிழ் இலக்கியத் தைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடுகளை ஏற்படுத்தாத சில படைப்புகளும் அங்கு போய்விடும் அப்பத்தும் இருக்கின்றது. அதனால் அந்த உள்ளடக்கத்துடன் கூடிய இலங்கை படைப் பிலக்கியத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையிலான படைப்புகளையும் கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற விடயத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில்தான் தேர்வு முக்கியத்துவம் பெறுகின்றது.

கேள்வி : ஆம் நீங்கள் கறுகின்ற தேர்வும் ஒரு முக்கியமான விடயம்தான். நீங்கள் கூட கணிசமான அளவில் பல துறை படைப்புகளை சிங்களத்தில் கொண்டு வந்திருக்கின்றார்கள். அவை உங்கள் தனிப்பட்ட தேர்வைக் காட்டுகின்றது. அந்தத் தேர்விலே பார்க்கின்ற பொழுது கணிசமான அளவில் நீங்கள் தமிழகப் படைப்புகளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளீர்கள். இதற்கு என்ன காரணம்?

பதில் : இதற்குக் காரணம் சொல்வதென்றால் சிங்கள மொழியைப் பொறுத்தவரை அது இலங்கையில் மட்டுமல்ல பேசும் மொழியாகவும், அதற்கான படைப்புகள் இலங்கையில் மட்டும் படைக்கப்படுவதாகவும் இருக்கின்றது. அன்னால் தமிழ் மொழியைப் பொறுத்தவரை அது உலகில் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மொழியாக இருப்பதனால் தமிழ் மொழியில் படைக்கப்படும் இலக்கியங்களைப் பற்றி இலங்கையோடு மட்டுமே மட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களின் தமிழ் இலக்கியங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கின்றது. அத்தகைய இலக்கியங்களை சிங்களத்திலும் கொண்டு செல்ல வேண்டிய நேரை இருக்கின்றது அப்பொழுதான் ஒட்டுமொத்தமான தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பற்றிய அறிதல் சிங்கள வாசகர்களுக்கு ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அந்த அறிதலுடன்தான் இலங்கை

தமிழ் இலக்கியத்தைப் பற்றிய மதிப்பீடுகளை அவர்கள் உருவாக்க வழிவகுக்கும். இலங்கை தமிழ் இலக்கியம், சிங்கள இலக்கிய வளர்ச்சியிலிருந்து என் வாறு வேறு பட்டிருக்கின்றது. அத்தோடு இலங்கைக்குரிய தலைந்துவத் துடன் கூடிய தமிழ் இலக்கியம் எவ்வாறு வளர்ச்சியடைந் திருக்கின்றது என்பதையும் ஒட்டுமொத்த தமிழ் இலக்கி



யத் தீ வீருந் து
இலங்கை தமிழ்
இலக்கியம் வேறுபட்டு
நிற்கின்றது என்பதை
சிங்கள இலக்கிய
உலகம் புரிந்து
கொள்ளக் கூடியதாக
இருக்கும். இதைச்
சற்று விரிவாகக் கூறு
வதானால் சிங்கள

இலக்கியத்துறையைப் பொறுத்தவரை உலக மொழி இலக்கியங்கள் பரவலாக சிங்களத்தில் மொழி பெயர்க்கப் பட்டு வெளியிடப்படுகின்றன. அவை தம்மை அளவு கோலாக்கக் கொண்டுதான் சிங்கள இலக்கிய வளர்ச்சி நோக்கப்படுகின்றது. ஒரே நாட்டில் வாழும் சக மொழி இலக்கியப் போக்கைப் பற்றிய அறிதல் சிங்கள இலக்கியத்துறையினருக்கு இல்லாமல் இருப்பது ஒரு குறையாகும். அதை நிவர்த்தி செய்வதற்கு இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய அறிதலுக்கு ஒட்டு மொத்தமான தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பற்றிய அறிதலை கொண்டு செல்ல வேண்டியிருக்கின்றது. அதனால்தான் என்னுடைய முயற்சிகளாக ஜெயகாந்தன், பிரபுஞ்சன், சின்னப்பா பாரதி போன்ற படைப்பாளிகளின் படைப்புகளை சிங்கள மொழியில் மொழிபெயர்த் துள்ளேன். அத்தோடு புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழரின் படைப்புகளையும் சிங்களத்தில் கொண்டு வந்துள்ளேன்.

கேள்வி : இன்றைய சூழலில் உங்களைப் போன்ற பலர் சிங்களத்திலிருந்து தமிழிலிருந்து சிங்களத்திற்கும் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றிர்கள். கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது இப்பணி பரவலான முயற்சியாகத்தான் இருக்கின்றது. ஆனால் இரு பக்கத்திலும் ஒரு போதாமை தெண்படுகின்றது. இதை நிவர்த்தி செய்வதற்கு என்ன செய்யலாம் என்று நினைக்கின்றிர்கள்?

பதில் : கடந்த காலங்களில் தனிநபர் முயற்சிகளாகவே மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்றன. அந்நுல்களை வெளியிடுவதற்கான நிறுவனங்கள் மிக அரிதாக இருந்தன. அதனால் மொழிபெயர்ப்பாளர்களே அதனை வெளியிடுகின்ற சூழல்தான் இருந்தது. ஆனால், சமீப காலமாக இன்றைய சமூக அரசியல் மாற்றங்கள் மற்றும் தேவையின் காரணமாக இம்முயற்சி பரவலாகியுள்ளது. அதேபோல் கொடகே, தோத்தென்ன போன்ற நிறுவனங்கள் வொழி பெயர்ப்பு நூல்களை வெளியிடுவது முன்னேற்றந்தாலான செயலாகும். அதேவேளை நீங்கள் குறிப்பிட்டது போல் ஒரு போதாமை இருக்கத்தான் செய்கின்றது. இன்னதே சமூக அரசியல் தேவையின் காரணமாக மிகப் பரவலாகவும் தொகை அளவில் இரு மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டிய அவசரமும் அவசியமும் இருக்கின்றது. அதே வேளை இவ்வாறான மொழிபெயர்ப்பு முயற்சியின் பொழுது சில நடைமுறைச் சிக்கல்களும் இருக்கின்றன.

மொழிபெயர்ப்பாளர் ஒன்றிணைப்பு, அந்த மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிடும் நிறுவனங்களின் பெருக்கம் ஆகிய தேவைகளும் இருக்கின்றன. அத்தோடு இம்முயற்சியில் ஈடுபடும் பொழுது மொழி சார்ந்த பல சிக்கல்களும், பிரச்சினைகளும் இருக்கின்றன. இதற்காக நாங்கள் எல்லோரும் அரசு மட்டத்தில் ஒரு வேலைத் திட்டம் இருக்க வேண்டும் என்று கோருகின்றோம். அத்தோடு இவ்வேலைத் திட்டத்தினுடைய நாம் முன்பு பேசிக்கொண்டது போல் இரு மொழி


களிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நூல்களைத் தெரிவு செய்வதற்கான பணியும், மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டினைப்பும், அவர்களுக்கான கொடுப்பனவும் இவ் வேலைத் திட்டத்தின் முக்கியமான அம்சங்களாக இருக்க வேண்டும்.

கேள்வி : சமீபத்தில் திக்குவல்லை கமால் மொழிபெயர்த்த உங்கள் விடைபெற்ற வசந்தம் என்னும் நாவல் இந்தியாவில் கேரள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்ததாக ஜிரிலின் நோம். இது இந்தியாவின் பிற மொழிகளில் இலங்கியம் மொழிபெயர்க்கப்படும் ஒரு குழல் தோன்றியிருப்பதாகத் தெரிகின்றது. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

பதில் : என்னுடைய நூல் மாட்டுமல்ல, இலங்கைத் தமிழில் எழுதப்பட்ட மேலும் சில நூல்களும் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக எனது நூலை மொழிபெயர்த்த பேராசிரியர் சுவாதி அவர்கள் வவனியூர் உதயனன் அவர்களின் பணிநிலவு, நூல் அறுந்த பட்டம் ஆகிய நாவல்களும், பெண்மார்க் ஜீவகுமாரனின் சங்கானை சண்டியன், கோமதி போன்ற குருநாவல்களும் அவரது அன்புள்ள அம்மாவுக்கு என்னும் கவிதை நாலும் மனை யாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அத்தோடு வவனியூர் உதயனின் பணிநிலவு நாவல் பேராசிரியர் சுவாதி அவர்களின் சகோதரன் கிருஸ்னன் அவர்களால் ஹிந்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது. இந்திக்மூலங்கள் எமக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பணியாகும். இப்பணி மூலம் இலங்கை தமிழ், சிங்கள இலக்கியங்கள் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் பணிக்கு முன்னோடியாக அமைந்திருப்பது, எமக்கு பெருமையளிக்கின்றது.

மேலும், மொழிபெயர்ப்புத் துறை சார்ந்தவர்கள் கூட்டாக இணைவதன் மூலம் இப்பணிகள் பரவலாக முன்னெடுத் துச் செல்லக்கூடியதாக இருக்கும்.

சிறுக்கை



விடுயற், இன் விடுயற்!

தினசரி குளிர் காற்றை உற்றிஞ்சி பளியில் நடைமாந்த தேயிலைச் செடிகள் பச்சைப் பசேலென துளிர்த்திருந்ததைப் பார்த்த பூவாத்தாவின் மௌம் குதூகவித்தது. கடந்த சில வாரங்களாக மலையில் கொழுந்து குறைவாக இருந்ததால் தோட்ட நிர்வாகம் வேலை நாட்களைக் குறைத்திருந்தது. இதனால் வரும்படி கம்பியாகி அல்லல் பட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள், தேயிலைச் செடிகள் துளிர்த்திருந்ததைக் கண்டு மகிழ்வதில் வியப்பில்லைத்தானே?

பலிக்கு குளிக்க வந்திருந்த இளமங்களைக்களான பூவாத்தா வீழ் சரகவீழ் பரந்து விரிந்திருந்த மலையின் மேல் பார்வையைப் படர விட்டிருந்தனர், கடந்த வருடத்தில் இந்தக் காலப்பகுதியில் தான் தினமும் கேவ கிடைத்ததுடன் நிர்ணயிக்கப்பட்ட கொழுந்தை விட அநிகம் இடை கிடைத்து கூடுதல் வருமானமும் கிடைத்ததை நினைத்துப் பார்த்த பூவாத்தா பூரிப்புடன் சிளே கிதியை நோக்கினாள்.

ச.முருகானந்தன்

“இது நல்ல கொழுந்துக் காலம். இந்த முறை உழைக்கிற காசில ஒரு சோடி காப்பு வாங்கிப்புடனும்...”

“அழாண்டி பூவு, தளிர்த்து செழித்து வளர்ந்திருக்கவிற் கொழுந்தைப் பாக்கிறப்போ இப்பவே வேலையைப் பூராப்பிக் கணும் போலிருக்கடி. எனக்கும் ஏதாக்கம் நடை நட்டு செய்யுறு மென்னு ஆடைதான். ஆனா வீட்டில் தும்பி தங்கைவளிழு செலவு அநிகம். ஆத்தா எனவு மிகசம் பிடிக்க விடாதுடி. பவுன் விலையும் ஏறியிச்சு.”

மல்லிகை 2012 - நவம்பர் - டிசம்பர் 36

“ஒங்கப்பன் குடிக்கிறதை நிறுத்திற வரைக்கும் உன் ஆசை சரிப்பட்டு வராது. வீட்டில் ஒரு சல்லிக்காக் கூட வைக்க. விடாது... ம்... எங்கப்பன் குடிக்காட்டிலும் வருத்தக்காரனாயிட்டாரு... நாலு வருசத்துக்கு முன்னால் ‘ஸ்ரை’ அடிச்ச காலத்தில இரண்டு யூனியன் காரங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்ல அப்பாவை செம்மையாகத் தாங்களுக்கப்பறும் மாசக் கணக்கில் ஆஸ்பத்திரியில் கெடந்தார். அப்புறமா ஏலாமப் போயிட்டாரு...”

“ஆமாண்டி பூவு... நீ சொல்லுறவும் நேசம்தான். இப்பத்த நம் இளம் பெடியங்களில் நல்ல மாத்தும் தெரியது. அதிகம் பேர் குடிக்கிறதில்லை. ஏதோ நாலெழுத்தென்னாலும் படிக்க கெடக்கதால் புத்தி வந்திருக்கு...”

“நம்ம தோட்டத்திலேயே பெரிய பள்ளிக்கூடம் இருந்தா ஓ.எல். வரையென்றாலும் படிச்சிருக்கலாம். ரவுன் பள்ளிக்கூடம் ‘போறுதென்னா லேசான காரியமா?’ தூரம்... பாதையும் சரியில்லை. பஸ் ‘போக்குவரத்துமில்ல’. மத்தத் தோட்டங்கள் சிலதில் வசதி கிடைக்கதால் படிச்சு மாஸ்டர்மாராக வந்திருக்காங்கடி சரசு. ஏன், ஶக்கராயும் வந்திருக்காங்க. எங்களுக்குத்தான் கொடுப்பினை இல்லடி சரசு...”

“அது கெடக்கட்டும் பூவு. மேட்டு லயத்து ராசு ஓன்னையைப் பத்தி விசாரிச்சான்டி” அவனை ஆழமாக நோக்கியிப்படி கூறினார். அவன் இதைக் கூறிய போது இருக்கை கட்டி வானத்தில் உயர் உயர் பறப்பது போலிருந்தது. ஒரு மாதுக்கிற்கு முன்கொண்டு ராஜ அவனிடம் அவனை விரும்புவதாக கூறினார். ராசு கோலி சூப்பில்லாத ஓய்யான். வேல வெட்டியிலையும் கெட்டிக்காரன். சரி என்று சொல்லி விடலாமா என டிவு யோசித்தாலும் இடையில் வந்த வெட்கம் தூருக்கவே ஒன்றுமே சொல்லாமல் விடு வாயு என்று நடந்துவிட்டார்கள். சரின்னு. சொல்லிபிருக்கலாமேன்னு கங்கைதாரன். கூவு அதற்கப்பறுமா அவன் அவனிடம் இது பற்றி பேசுவேயில்லை. இப்போர் சருசு கோப போது அவனது உள்ளெல்லாம் பூரித்தது. .

தோழிகள் இருவரும் பீவியிலிருந்து லயத்துக்குத் திரும்பி வந்தபோது அடுத்த காம்பராவில் கூட்டமாகப் பலரும் நின்றிருந்தார்கள். என்னமோ ஏதோன்னு பதுரியை அங்கு சென்று பார்த்தபோது சுவதியிலிருந்து சித்திராக்கா வந்திருந்தா. அவனைப் பார்த்தவுடன் அடையாமே தெரியவில்லை. துந்த மாதிரி பூரிப்பாக இருந்தா. நிறை, அள்ளிகலனைப் பார்த்ததும் பூவாத்தாவுக்கு பிரமிப்பாக இருந்தது.

‘இரண்டு வருடங்கள்தான் சித்திரா சுவதியில் வேலை செய்துவிட்டு வந்திருக்கிறா. எவ்வளவு பொருட்களைக் கொண்டு வந்திருக்கிறா. தோட்டத்தில் வேலை செய்தா பத்தும் பன்னிரண்டு வருடத்திலும் முடியாது’ என பூவாத்தா நினைத்ததையே சுரசவும் சொன்னார்.

“நாய்ஞாம் வெளிநாட்டுக்குப் போளா என்னடி?” பூவாத்தா ஆவலோடு கேட்டார். “எனக்கும் கூட ஆசையாகத்தான் இருக்கு. போன் மாசம் கூட தோட்டத்துக்கு வந்திருந்த ஏன்னாடு கேட்டப்போ ‘பயம்’ என்று சொல்லி அம்மா மறிச்சிட்டா. அப்பனுக்கு என்னை அனுப்பற்றிலி விருப்பம்தான்” என சரசு பதில் சொன்னார். இருவருக்குமே வெளிநாடு போப் உறைக்கும் ஆசை தொட்டு விட்டது.

வீட்டிற்குச் சென்ற பூவாத்தா அம்மாவிடம் தனது ஆசையைக் கூறினாள். “அங்கே பயமில்லையாடி. அவ்வப்போது பேப்பிரில் என்னென்னமோ கடையெல்லாம் வருது... சில வீடுகளில் சரியான கடும் வேலையாம்... ஒய்வு ஓழிச்சல் இல்லாம் வேலை செய்யணுமா? சில வீடுகளிலை கடுமையாகத் துள்ளிப்பாங்களாம்” தான் கேள்வியிட்டதை அம்மா கூறியும் பூவாத்தாவுக்கு மனச மாறவில்லை.

“அம்மா, எல்லா வீடுகளிலையும் அப்படியில்லையாம். சித்திராக்காவுக்கு கிடைக்க வீடு ரொம்ப நல்லமாம். கடுமையாக நடத்தவில்லையாம், இப்போ லீவில் வந்தப்பேர் நிறைய சாமான்கள் கொடுத்து விட்டவர்களாம். நல்ல நல்ல உட்டுப்பெல்லாம் கொடுத்தாங்களாம். நாளைக்கு எங்களுக்கும் அதில் தாறதா சொன்னா...”

மகள் சொல்லுதைக் கேட்டதும் அம்மாவின் மனதும் ஈடாடியது. வீட்டுக் கஸ்டம், கணவனின் நோய், கடன் சுமை. மகள் சவுதிக்குப் போனால் மாசா மாசம் பணம் அனுப்புவாள். கஸ்டங்களும் குறையும் என பலவாறாக அவள் யோசித்தாள்.

அடுத்த நாள் பூவாத்தா சரக்கவைச் சந்தித்த போது வீடில் அம்மாவுடன் கலத்தத்து பற்றி கூறினாள். சரக்கும் சிரித்தபடி, “நானும் வீடில் கடைச்சேன். அம்மாவும் ஒருமாதிரி சம்மதிச்சிட்டா” என்று மகிழ்ச்சியோடு கூறினாள்.

இதற்கிடையில் ராசு மறுபடியும் பூவாத்தாவிடம் தனது மனதைக் காட்டிய போது இம்முறை பூவாத்தாவும் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். அதே நேரம், இவர்கள் சவுதிக்குப் போகப் போவது பற்றியும் கேட்டாள். அவள் சிரித்தபடி தலையஞ்சைத்தாள்.

“பூவு... இளம் பெண்கள் கண் காணாத தேசத்துக்குப் போறது ஆபத்தில்லையா? ஏன் இங்கேயே தோட்டத்தில் வேலை செய்யலாமே... சவுதியில் கெடுத்திடுவாங்களாம்...”

“இந்த தோட்டத்தில் இருந்து குளிர் மழை பாராமல் வேலை செய்தாலும் எதுவும் மிஞ்சப் போறுவில்லை. எல்லாப் பொருட்களும் வெலை காட்கக்கிட்டே போகுது; வீட்டிலேயும் கஸ்டம். அதுதான் போகணுமின்னு நீர்மானிச்சோம். ஏன் ராசு, நீ கூட வெளிநாடு போகலாமே?”

“எனக்கு விருப்பமில்ல... தோட்ட வேலை சரிவராவிட்டா டவுனில் கடை கண்ணியில் வேலை செய்யலாம். நீயும் புடவக் கடை இல்லாவிட்டா காமன்றஸ்ஸ வேலை செய்யலாம்...” ராசு அவளை எப்படியும் வெளிநாட்டுக்கு கவுஸ் மெபிட்டா போறத் தடுக்கவே முயற்சித்தான். ஒவ்வொரு சந்திப்பின் போதும் அவன் கேட்கும் போதும் அவளது மனது தடுமாறும்.

ராச்கவை விரும்பிப் பழக ஆரம்பித்த பின்னர் பூவாத்தாவின் மனதில் வெளிநாடு செல்லும் ஆசை குறைந்து கொண்டே வந்தது. சரக்கிடம் இதைக் கூறியபோது அவள் வெகுண்டெழுந்தாள். “ஏன்றி பூவு, உள்ளை நம்பித்தானே நானும் எல்லா ஆயத்தங்களும் செய்தேன்... இப்புகுழம்பினாக்க...?”

பூவு புதிலெதுவும் கூறாமல் மௌனமாக இருக்கவே சரக்கின் கோபம் அதிகரித்தது. “உள்ளை நம்பி எல்லா ஒழுங்குகளும் செய்தேன்... ஏஜென்டுக்குக் கொடுத்த காச

இனி திருப்பித் தரமாட்டான்... உங்கம்மாவும் எவ்வளவு கஸ்டப்பாட்டு கட்டாப்பாட்டு செலவளிச்சு பாஸ்போட் எடுத்தார்கள்..." அவள் சொல்வதிலுள்ள நியாயம் பூவாத்தாவக்குப் புரிந்தது.

மறுமறை ராசவைக் சந்தித்தபோது எல்லா விபரங்களையும் எடுத்துச் சொன்னார். "இரண்டு வருசம் வேல செய்திட்டு வாழேன். அப்புறமா நாம கலியாணம் கட்டிக்கலாம்..." அவள் கெஞ்சுவளைதுப் பார்க்க அவனுக்கும் அந்தரமாக இருந்தது. எனினும் அவளைப் பிரிந்திருப்பதை அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

நீண்ட நேர கலந்துரையாடலுக்குப் பின்னர் அவள் போதூற்கு சம்மதித்தான் ராச். "நான் உன்னையே நினைச்சபடி இருப்பேன்."

"ஓண்ணுக்கும் யோசிக்காதீங்க... இரண்டு வருசம் போறது தெரியாமல் போயிடும்." அவள் கண் கலங்கினாள்.

பிரியப் போகின்றோம் என்ற ஆதங்கத்தில் அடுத்த சில நாட்கள் பூவாத்தாவும் ராசவும் நெருங்கிப் பழகினார். முத்தங்கள் பரிமாறி தம் காதலின் ஆழத்தை பறை சாற்றிய போது இப்படி ஒரு தப்ப நடந்துவிடும் என பூவாத்தா நினைக்கவில்லை. வழக்கம் போல மேலோட்டமாக என்றநான் தொடர்களையாக்கன. மறநாள் அவள் புறப்படப் போகின்றாள் என்ற தவிப்பு அவனுக்கு. அவளைப் பிரிந்து கண் காணாது தேசம் போகப் போகும் கவலை அவனுக்கு. இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி அறுதல் பெற்ற போது உணர்ச்சிகளின் உச்சத்தில் ஏதோ ஒரு சக்தி இருவின் கட்டுப்பாட்டையுப்ப உடைத்துக் கொண்டு அந்த இனப்ததின் எல்லைக்கு இருவரையும் நிட்டுச் சென்று. சில நிமிடங்களில் அந்த இச்சை மிக்க வெறியாட்டம் ஓய்ந்து அடங்கிய போது அவள் கேட்டான், "பூவு... நீ போகத்தான் வேணுமா?"

அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. எல்லையில்லா இப்படியான மன நிலையையும் மீறி இப்போது அவளது மனது அழத் தொடர்ந்துபட்டது. "ஒ... அவசரப்பாடுட்டம். அதனால் என்ன? கட்டிக்கப் போறவன் தானே?" அவள் தன்னைபெருற்றிக் கொண்டாள். போவதா விடுவதா என்ற குழப்பம் மனதில் மீண்டும் ஏழுந்தா.

அவளது மெளனத்தை உடைத்துக் கொண்டு ராசதான் தொடர்ந்தான். "பூவு... என்ன பதிலையே காணோம். இங்கேயே நின்னாடு. நீ கொழுந்து எடுத்துக்கலாம். எனக்கும் மலையில் வேல கிடைக்கும்..."

"எனக்கென்ன? உன்னை விட்டுட்டு போக விருப்பமா?... ஏஜென்டிடம் காலைக் கொடுத்திட்டோமில்ல... அதான்... அவன் பணத்தையும் திருப்பித் தரமாட்டான். பொறுத்ததோட இன்னும் கொஞ்சக் காலம் பொறுங்க... இரண்டு வருசம் வேலை செய்தால் போதும்..."

மிகுந்த கவலையுடன் பிரிந்தார்கள்.

குறிப்பிட்ட படி மறுநாள் பயணம் போகவில்லை. இரண்டு வாரம் தாமதமாகும் என ஏஜென்ட் கூறினான். இந்த இரண்டு வாரங்கள் அவர்கள் இருவருக்குமே தேளாக

இனித்து. மலையுச்சி, தோப்பு, ஒதுக்குப்புற தேயிலைத் தோட்டம் என அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.

இரண்டு வாரம் கடந்த பின்னர் பூவாத்தா கொழும்புக்குச் சென்றாள். குங்கிக் குரிரு நாட்கள் பயிற்சி வழங்கினார்கள். அத்தோடு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொண்டார்கள். பூவாத்தாவின் சலத்தைச் சோதித்து போது அவள் கார்ப்பரேட்டோடு தெரிய வந்து. பூவாத்தா அதிர்ந்து போனாள். அவளது பயணமும் இதுவால் இருந்தாலும். ஏதென்றால் தன் மீது தவறில்லை என பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்து விட்டான்.

ஏமாற்றத்துடன் உருக்குத் திரும்பிய அவளை வீட்டில் துருவித் துருவித் தேட்டார்கள். அவள் “பாசை” அறிவு கண்ணாகுன்னு திருப்பியிட்டாங்க... அரபு கொஞ்சம் தெரியவிடுமா?” என சமரளித்தாள். “அடுத்த மாதம் அனுப்புவாங்களாம்” அவள் ஒருவாறு கூறினாள்.

மாலையில் ராகவைச் சந்தித்து கண்ணீர் மல்க எல்லாவற்றையும் கூறினாள்.

“இப்ப என்ன செய்யறது பூவு? வீட்டுக்குத் தெரிந்தா பிரச்சினையைப்பிடுவோ?” ராக பதறினான்.

“முடி மறைக்க என்ன செய்யறது? அப்படி மறைத்தாலும் இரண்டு டாங்கு மாதங்களில் தெரிய வரும்தானே? அதற்கிடில் கலியாணம் செய்திடலாம்... எங்கெப்பளை ஆட்டந்தானால் ஒங்க வீட்டுக்கு சம்மந்தம் பேச அனுப்பிறேன்...” பூவாத்தா களை கலங்கரிப்பதோடு, கார்ப்பரேட்டோடு, ராக பேசாமல் நின்றான்.

“ராகவின் பெற்றோர் மறத்தது மட்டுமல்லாமல்
ராகவும், தனக்கும் பூவாத்தாவுக்குமினடையில்
அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று
சாதித்தான். வாதாய் களைத்த பூவாத்தாவின்
பெற்றோர் வீட்டுக்குத் திரும்பி அவளை
நையப் புடைத்தனர். கதறி அழுதாள்
பூவாத்தா.”

“என்ன, சொல்ல ராக...”

“அவசரப்படாத பூவு... வீட்டில் முதல்ல நம்ம விழுப்பத்தைப் பத்தி சொல்லுறேன்... நாள்ளுக்கு இங்கிட்டு வா... விபரம் சொல்லுறேன்...”

சொல்லி விட்டுப் போன ராக மறுபடி அவளைச் சந்திக்க வரவில்லை. விசாரித்துகில் அவள் எங்கோ போய் விட்டதாகச் சரச் சொன்னாள். பூவாத்தா இடிந்து போனாள். இதற்கிடையில் அவளது கருவில் உருவர்ன் குழந்தை வளர வாந்தியும்

மசக்கையுமாகி வீட்டில் எல்லாமே தெரிய வந்தது. முதலில் அவளை ஏசிய பெற்றோர் பின்னர் ராசு வீட்டுக்குச் சம்மந்தம் பேசிச் சொன்றனர். எங்கோ சென்று தங்கியிருந்த ராசுவும் வீட்டுக்குத் திரும்பியிருந்தான்.

ராசுவின் பெற்றோர் மறத்தது மட்டுமல்லாமல் ராசுவும், தனக்கும் பூவாத்தாவுக்குமிடையில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை, என்று சாதித்தான். வாதாடி களைத்த பூவாத்தாவின் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பி அவளை நையப் புண்டத்துள்ளதற்கதறி அழுதாள் பூவாத்தா. அவளை ஏராற்றமும் கவலையும் வாட்டி வதைத்தது. நம்பிக்கைத் துரோகம் செய்த ராசு மீது ஆத்திரமாக வந்தது. ‘தற்கொலை’ செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று தவித்தான். எனினும் ஒரு தட்டை ராக்களாகச் சந்திக்க வேண்டுமென மனது ஏங்கியது. மாலையில் சரசு அவளிடம் வர்க்கபோது அவள் மூலம் ராசுவுக்குத் தகவல் அனுப்பினாள். “வராது விட்டால் தற்கொலை செய்வேன்னு சொல்லடி சரசு.”

மறுநாள் மலைத் தேஷப்பில் அவளைச் சந்தித்த போது அவன் முடிவாகச் சொல்லி விட்டான். “பெத்தவங்கள் மீறி என்னால் ஒன்னும் முடியாது... கருவை அழிச்சிடலாம்.”

“அப்படின்னா ஏன்டா காதலிச்சே? ஏன்டா தப்பெல்லாம் பண்ணினோ?” அவள் குழுறினாள்.

“நான் மட்டும்தானா தப்புப் பண்ணினேன். நியும் தானேடி?” அவன் ஈவிரக்கமற்று விதண்டாவாதம் பேசியதை பூவாத்தாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“நாளைக்கு என்ற பிரேதத்திலதான் முழிப்பேடா.”

இரவு முழுவதும் பூவாத்தாவால் உறங்க முடியவில்லை. ராசுவின் மனதிலும் பயம் தொட்டது. ஒருவேளை உண்மையாகவே தற்கொலை செய்துவிடுவானோ?

காலையில் எதுவும் நடக்கவில்லை. பூவாத்தா ஒரு முடிவுக்கு வந்திருந்தான். ‘பெண்கள் காலம் காலமாக குடும்ப கெளரவும், மாணம் மரியாதை என்னும் எதையும் தாங்கியபடி வாழ்ந்ததால்தான் பெண்களுக்கு இன்னும் விடிவு கீட்டவில்லை. குற்றவாளிகளை சட்டத்தின் முன்னர் நிறுத்தனும்.’ கடந்த மாதம் மகளிர் அமைப்புக் கூட்டத்தில் பெண்ணிய அமைப்பு பிரதிநிதி உறையாற்றியது அவளது நினைவுக்கு வந்ததால் அவள் ஆக்கப்புவமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். அந்த முடிவால் மனது அமைதியானது.

பூவாத்தா காலையில் பெற்றோருடன் பொலிஸ் நிலையம் சென்று மகளிர் விவகாரங்களுக்குப் பொறுப்பான் பெண் பொலிஸ் அதிகாரியிடம் முறையிட்டான்.

பூவாத்தா தற்கொலை செய்யாததனால் சற்று பயம் தெளிந்து நிமிமதியுடன் இருந்த ராசுவுக்கு பேரிடி காத்திருந்தது. தோட்டத்து வயத்துக்கு வந்திருந்த பொலிசார் அவளைக் கைது செய்து விலங்கிட்டு ஆழைத்துச் சென்றனர்.

விடியும், இனி விடியும்!



காலத்திடம் கரைந்து போன தீக்கவுயல் ச.த்ருமலைச்சுவர்

ஸமத்து இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனை வீரனாகத் தடம் பதித்து சென்றவரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மலர்வாக மணந்தவருமான திக்கவுயல் சி.தர்மகுலசிஸ்கம் அவர்களின் ஒரு வருட நினைவு தினம் வருகின்ற 02.11.2012 அன்றில் நினைவு கூரப் படுகின்றது. மிகக் குறுகிய காலத்தினுள் அறிமுகமாகி, பல அறிவியறைகளால் ஆற்றுப் படுத்திய இந்த நல்ல மனிதர், ஒர் தந்தையின் ஸ்தானத்தில் நின்று எனது ஆற்றல் களையும் வளர்த்துவிட எத்தனிந்தமை இன்றும் எனக்குள் ஆச்சரியமான ஒர் விடையும் கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் ஒர் தினத்தில் தொலைபேசியினுாடாக எனது கவிதை பற்றி சிலாகித்த அவர் முனிபின் அறிமுகமில்லாத என்னை உக்கப்படுத்த வேண்டும், உதவி செய்ய வேண்டும் என நினைத்த அவரின் பெருந்தன்மை இப்போதும் கவிஞர் அவர்கள் மீதான மறியாதையினை அதிகரிக்கின்றது.

முத்தவர்களின் வழிகாட்டல்கள், ஆலோசனைகள் என்பவை இனாய சமூகத்திற்கு எத்தனை அவசியமானதென்பதை இவர் போன்ற பெரியவர்களின் முன்மாதிரி நடவடிக்கைகள் மூலமே வளர்ந்து வருகின்றவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் தங்கியுள்ளது. அந்த முன்மாதிரியான, பெருந்தன்மையான விடயங்களை திக்கவுயல் அவர்கள் மூலமாக என்னாலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. இலக்கிய உலகினில் தனது மொழியாழுமையினால் தமிழை சிறப்பித்துச் சென்ற அமர்த் திக்கவுயல் சி.தர்மகுல சிங்கம் அவர்கள் பற்றி நான்றிந்த சில விடயங்களை உங்களோடும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

சிதம்பரப்பின்னை, மயிலிப்பின்னை ஆகிய இருவருக்கும் 1947-09.13 அன்றைய தினத்தில் அவதரித்த தர்மகுலசிஸ்கம் யாப்பாளாத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.

முன்று ச.கோதூரர்களுடன் வளர்ந்த இவர், தனது 20வது வயதில் எழுத்துத்துறைக்குள் காலடி பதித்துக் கொண்டவர். 1967இலும் ஆண்டில் ‘சிரித்திரன்’ எனும் நகைச்சுவை ஏட்டில் தீக்கவுயல் எனும் புதைப்பெயரில் எழுத ஆரம்பித்து, தொடர்ந்து 23 ஆண்டுகள் அச்சங்கிளக்கயில் தத்துவக் கட்டுரைகள், சிறுகடைகள் எனத்



த.நாரசிம்ஹ

தொடராக எழுதி வந்துள்ளார். அநிகமாக மக்கள் பிரச்சினைகள் பேசும் கட்டுரைகளாகவே அவை அனைந்துள்ளமை விசேட அம்சமாகக் குறிப்பிடலாம். அத்தோடு இவருடைய பல கட்டுரைகள் இலக்கியவாதிகளிடையே ஆய்வுக் கட்டுரையாக நோக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இலக்கியத்திலும் சிறப்பித்த திக்கவயல், பத்திரிகைத்துறையிலும் ஈடுபட்டு வந்துள்ளமையையும் அவரது இலக்கிய அல்லது தமிழ் மீதான ஆரையை வெளிப்படுத்தி நிற்கின்றது. 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும், 1987ல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'ஸமநாடு' புதினப் பத்திரிகையில் ஒரு வருடம் கடமையாற்றிய இவர் 1995ல் தின்கரன் பத்திரிகையில் 'இலக்கியத்தில் சிரித்திரன் காலம்' எனும் கட்டுரையைத் தொடராக எழுதி வந்துள்ளார்.

மட்டு நகரில் ஓர் விலைக் கட்டுப்பாடு பரிசோதகராக கடமையாற்றிய இவர் தனது தொழில் நிமித்தம் பல்லூறு பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்ததாகவும் அறிய முடிந்தது. இவ்வாறு பல இன்னைகள் பிரச்சினைகள் மத்தியிலும் தனது பேசனைக் கேளவினை இடைநிறுத்தாத திக்கவயல், எட்டு நூல்களைப் பிரச்சினதுள்ளார். 1984ல் 'தத்துவப் பட்டு' எனும் தத்துவக் கட்டுரைகளின் தொகுப்பும் 'வரலாற்றில் தமிழும் தமிழனும்', 'சிந்தனைப் போராளி சிவஞான சந்தர்ம்', 'தமிழன் நினைவு' கவிதைத் தொகுதி; 2003ம் ஆண்டில் 'மட்டக்களப்பில் கண்ணதாசன்' எனும் ஓர் ஆய்வு நூலும், 'நாடுக் கருடன் பதில்கள்', 'மார்க்சீயம் வரலாறு கண்ணேணாடம்'; சிந்தனையையைக் கிளரிய சிரித்திரன் மருடி' ஆகிய எட்டுமே அவைபாகும். இடையாக இலக்கியச் சிந்தையில் தரித்திருந்த திக்கவயல் அவர்கள் கொழும்பு பல்கலைக் கழகத்தின் வரலாறு B.A. (Hons) பட்டதாரியுமாவர்.

காலத்தால் அறிந்த இக்கவிஞரின் கலை இலக்கிய சேளவினைப் பாராட்டி மத்திய மர்காண சபைக் கல்வி அமைச்சரால் 'இலக்கியச் சுடர்' எனும் பட்டு பழங்கப்பட்டது. தனிமனித்தாக செயற்பட திக்கவயல் 'கலைத்திரன்' எனும் நகைச்சுவை இதழை 1993ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பில் வெளிப்பட்டு வந்தார். இலங்கையில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் வாசக வட்டங்களையும், எழுத்தாளர்கள், படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தி களமமைத்துக் கொடுத்துவந்த கலைத்திரன் நகைச்சுவைக்கென்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய சஞ்சிகையாக வெளிவந்தது. புன்னைக்கையை மற்றநு போயிருக்கும் நம் அவர்க் கூடுதல் கலைத்திரனின் பங்கு மிக அவசியமானதொன்றாகிப் போன வேளையில், 37 இதழ்கள் மட்டுமே வெளிவந்த நிலையில் தலைப்பட்டுப் போனது இலக்கிய உலகின் தூரத்திற்குமே.

நாடற்றிந்த எழுத்தாளனாய், இலக்கியத்துறை அரவணைத்த மொழியாளனாய் தமிழுலகில் தடம் பதித்த திக்கவயல் சிதற்மகுலசிங்கம் அவர்கள் காந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தித்தி தீவிரேன ஏற்பட்ட மாரடப்பினால் மன்னுலூலைக் விட்டேன்கிய செய்தி மிகுந்த அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய சோகமாகியது. தனது 9வது இந்மாக வெளியிட நினைத்த 'இலக்கியத்தின் சிரித்திரன் காலம்' எனும் தொகுப்பும், சுறவுத்திரன் 38வது இதழும் அச்சில் இருக்கும் பொழுதே இவரின் உயிர் இலக்கிய சுவாசத்துக் கிறுத்திக் கொண்டது. தமிழுலகின் பேரிழப்பாகும். கிட்டத்தட்ட காந்த நாற்புத்து நாள்கு ஆண்டுகளாகச் சிந்திய பேண மையின் முச்ச மூர்ச்சையானது. அணாலும் அவர் தந்த இலக்கிய பொக்கிள்கள் காலத்தோடு கைகோர்த்து பயணித்துக் கொண்டேபிருக்கும்.

க வினை

அழகை எல்லாம் பனிப்பாறையாய்
சுமந்து வந்தாள்

அழையா விருந்தாளியாக
என் வனத்துக்குள்

காட்டுப்பூக்கள் கையசைத்தன
பட்சிகள் பாடிப் பறந்தன
பட்டாம் பூச்சிகள் தலைக்குனிந்தன
எனக்குள் இருந்த புலிகள் கூட
பூனைகளாய் படுத்துக் கொண்டன

ஆனால் அடிமன்றாரி மட்டும் ஹாளையிட்டது

என் விழிவானத்து விண்மீன்கள்
அவளது பனிப்பாறைகளை உடைத்தன

மல்லிகையும் சிவப்பு ரோஜாவும்
கலந்த புஞ்சிரிப்புடன்
உடைந்த பனித்துண்டுகளை
பொறுக்கி எடுத்தவாரே
என்னருகில் அமர்ந்தாள்

நான் வியர்வையில் மழையானேன்
என்குட்டில்
குரியன் மலைக்குள்
இரத்தம் கக்கியவாறு பதுங்கியது

பனித்துண்டொன்றை
ரொம்ப நேர்த்தியாய் செதுக்கி



— ஸமூக்கவி

இருங்கலூடன்

காஷ்டிருத்தல்



பூவாக்கித் தந்தாள்
என் காட்டுப்பூக்கள் செத்தன
இன்னுமொரு பணித்துண்டில்
கிளியோன்றை செதுக்கித் தந்தாள்
என் பட்சிகளின் பாடல்களை மறந்தேன்

பட்டாம்பூச்சியை தந்தபோது
எல்லா அழகுகளையும் அவளில் மட்டுமே தரிசித்தேன்

பிறகு ஒரு சிங்கம்
எனக்குள் இருந்த மிருகங்கள் எல்லாம்
வனத்தை மாற்றிக்கொண்டன

ஆனால் அழிமனநரி மட்டும் உரையிடுவதை நிறுத்தவில்லை
எனக்கது ஒரு பொருட்டாக இருக்கவுமில்லை

லாவகமாய் கைகளை உதறினாள்
பளித் துகள்களால் குளிர்ந்தேன்

அவள் செதுக்கியவை எல்லாம் உருகிவழிய வழிய
இருவரும் அதில் சேர்ந்து நனைந்தோம்
பற்களில் விழுந்த குழிழிகளை
உடைத்து மகிழ்ந்தோம்

மழைநாட்களில் நெருப்பாகி
கைகோர்த்து நடந்தோம்

நீருற்றுக்களில் மூழ்கி எழுந்தோம்
நதிகளில் நீந்தி விளையாடினோம்

ஒருநாள் கடவில் முத்துக்குளிக்க அழைத்தேன்
நான்னை என்று போனாள்.

நெய்தலுக்கு இன்னும் அவள் வரவில்லை
இரங்கலுடன் காத்திருக்கிறேன்
என் அழிமனநரி அவள் பாலைவன ஒட்டகத்தில்
பயணிப்பதாக சொல்லிச் சொல்லி
என்னை கடித்துக் குதறுகிறது

உபால் ஸ்வீரட்னே யின்

நாவல்கள்லிருந்து சில புதுக்கள்

1. மனுதெய்வ வனம் (மனுதெவ் ஆரை) - 2006

இருள். படர ஆழம்பிக்கும் போது பெருந்தோட்ட வயன் வரிசை எல்லையிலுள்ள சிறு ஒழுங்கைகளுக்கூடாக கல்குந்தை கோயில் பக்கமாக பெரியோர் சிறியோர் அனைவரும் வெளிப்பட்டனர். கோயில் பூமியை நோக்கிச் செல்லும் தாரிட்ட பாதையில் நகரத்திலிருந்து வந்த பல வாகனங்கள் பயணித்தன. வருடாந்த தேர் உற்சவம், அபிசேக உற்சவம் போன்ற பூஜை உற்சவத்துக்கும் கோயில் பூமி தயாராகியிருந்தது. பெரும் பூஜைகள் நடக்கும் போது பெரிய சத்தும் எழுப்பும் ஒவியெருக்கிகள் இல்லாமையே ஒரு குறைபாடாகத் தெரிந்தது. இருந்தாலும், தோட்டப்பகுதி தொழில் நுட்பக் கலைஞர் ஒருவருக்குச் சொந்தமான ஒவிநாடா யந்திரத்திற்கூடாக வெளிப்பட்ட பக்தி கீதம் கோயிலுக்குள் ஒவித்த வண்ணமிருந்தது...

“குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்”

2. நிடைபெற்ற வச்ரதம் (பன்னன்தௌவ) - 2008

வெள்ளையன் வருவதைக் கண்ணுற்று சனில் ஆவனருகே சென்றான். அவன் வருவது எதற்காகவென்று வெள்ளையன் அறிந்திருந்தான்.

“வேலயில்லடா, காணிக்கை இருப்பது இரண்டு சதம்”
வெள்ளையன் சொன்னான்.

“யோசிக்காதேடா. ஆசாரி தாத்தாவிடம் வாரவங்களும் அவாப் போலவே அவிசல் கருசன்கள். கைகால் நீட்டி ஒரு இருபத்தைந்து சதம் வைக்க முடியாத அவங்களுக்கு? பேயா... பிச்சக்காரனுக்கு கொடுக்கிறது போலவா கடவுஞ்க்கும் கொடுக்கணும்? பரவாயில்ல. அத்யாவது கொடு” அவ்வாறு சுறியபடி சனில் பூஜை பொருட்களின் பக்கமாகப் பார்த்தான்.

“இந்த முட்டையும் மாடசாமிக்கா?” அவ்வாறு யோசித்தவாறு தொடர்ந்து சனில் கேட்டான்.

அவன் முட்டையைக் கையிலெடுத்து நன்கு பரிசோதித்துப் பார்த்தான்.

வெள்ளையன் குழப்பமெட்டந்தான். அவனது மனதில் ஒருவிதப் பயம் பற்றிக் கொண்டது.

3.பணிப்புள்ளத்தோல் (மீண்டும் நுழைய) - 2012

“இந்தக் காலத்தில் படிக்கிறதுக்கு பத்திரிகையொன்று இல்லை ஜூயா. எல்லாவற்றிலுமே இருப்பது, தமிழர்களைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டு எழுதியிருப்பதுதான். இந்தப் பேப்பர் காரங்களும் செய்றது தமிழர்கள் விற்றுப் பிழைப்பதுதான். ஒர் இனம் என்ற வகையில் எங்களுக்கும் ஒரு அபிமானம் இருக்கு. இது எங்கட தாய்நாடு. நாங்கள் சிறுபான்மையாக இருந்தாலும், எங்களுக்கும் இந்த நாட்டில் சமாதாஸமாக நன்றாக வாழக்கூடிய நிலையிருக்கு. சிங்கள மக்கள் எங்கள் சுதந்திரத்தைக் குழப்புவதில்லை. இந்த நாட்டில் எந்த இடத்திலும் எங்களால் வாழ முடியும். எங்களுக்கு விருப்பமான தொழிலிலும் செய்யலாம். எங்கள் மதக் கலர்ச்சாரத்தை மதிக்கின்றனர். இதற்கு மேல் என்ன? இந்தப் பேப்பர்காரரும், படித்த தமிழரும், அரசியல்வாதிகளும் இல்லாத பிரச்சினையை உருவாக்கிறார்கள் ஜூயா. அதனால் சிங்கள மக்கள் எங்கள் சந்தேகத்தோடு பார்க்கிறார்கள்...”

செல்லையா செய்திப் பத்திரிகையைக் கையிலெடுத்து ஒருபக்கமாக வைத்துவிட்டு ஆவேசத்தோடு சொன்னார்.

மல்லிகை 48ஆவது ஆண்டு மலர்

மல்லிகை 48வதுஆண்டு மலரில் சிறப்புப் பகுதியாக மொழிபெயர்ப்பு படைப்புக்கள் இடம் பெற இருக்கின்றன. மொழிபெயர்ப்பு படைப்புக்களை அனுப்ப விரும்புவர்கள் 15.12.2012 முன் படைப்புக்களை அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.

மின்னஞ்சலில் அனுப்ப விரும்புவோர் மல்லிகையின் மின் னஞ்சல் முகவரிக்கு Ms Wordஇல் பாரினி எழுத்துருவில் (Fonts) அனுப்பி வைக்கவும். குறுந்தகடு (CD) மூலம் அனுப்ப விரும்புவோரும் இதனைக் கவனத்தில் கொள்ளவும்.



மல்லிகை, 400 ஆவது இதழ் சில மாற்றங்களோடு வெளிவந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

படைப்பாளிகளின் படங்களோடு ஆக்கங்கள் பிரசுரிக்கப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

அட்டைப்படம், '400 கலை இலக்கியம் பயணத்தின் ஒரு மைற்கல்' அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது.

உள்ளடக்கம் புதிய பாணியில் அறிமுகமுஞ் செய்யப் பெற்றுள்ளது.

"வெளியீட்டு ஊடகங்கள் படைப்புக்களை வெளியிடுவதில் காட்டுகின்ற ஆர்வம், அப்படைப்பைப் பற்றிய சுலைகளுக்களின் வாசகர்களின் அபிப்பிராயங்களை கருத்துக்களை வெளியிடுவதில் காட்டுவதில்லை. இந்நிலை மாற வேண்டும். படைப்பாளிக்கும் வாசகர்களுக்கும் சுலைகளுக்குமினும் யிலான உறவு - தொடர்பு நெருக்கப்பட வேண்டும்". என்ற மல்லிகை ஆசிரியரின் கருத்து மிக முக்கியவானதொன்றாகும்.



இரா.சட்டோபனின் 'கருஞ் ஜாஸல்' அந்தக் கொடுமையான நினைவுகளைத் தட்டியெழுப்பக் கூடியதாக - ஒரு வித உள் உளைச்சலை ஏற்படுத்துவதாக இருந்தது.

தோழனாய். இருந்தவர்கள் தோள் கொடுக்க வேண்டிய சமயத்தில், இனவாத இழிசனப் போக்கால் மனம் மாறியதைக் காண முடிந்தது.

பதுளையில், டாக்டர் சிவநானம் 'தெய்யா' எனப் போற்றப் பெற்றவர். 'கருஞ் ஜாஸல்'யின் போது, அவரோடு நட்புப் பாராட்டியவர்கள் அவற்றைக் கொலை செய்ய எத்தனித்ததை மல்லிகை 2012 - நவம்பர் - டிசம்பர் 48

என்னால் மறக்க இயலாது. இதில் வேடிக்கை என்னவென்றால், டாக்டரின் மனைவி ஒரு பெளத்தர். இங்கு மத்மோ நட்போ இடம்பொறுவின்னை. ‘கொன்னவெற்றி’யே தலைக்கேறி இருந்தது.

காத்தநகர், முகைத்தீண் சாலியின் ‘பண்டார் மாத்தையா’ கதையையும் ஓய்பிட்டுப் பார்க்கும் போது, நம்பிக்கை இழந்த நட்புக்கு ஒரு நெருட்டலாகவே கதை அமைந்திருந்தது.

ஸ்ரீ ரஞ்சிஸியின், ‘மீண்டும் ஒரு பிறப்பு’ கதையும் ஒரு விதத்தில் மேற்குறிப்பிட்ட கதைகளோடு சம்பந்தப்படுவதையும் காணலாம்.

பது னை ள

சார ணா னை க யூம்

பதுமணைம் பரப்பத் தொடங்கியிருக்கும் மல்லிகை தற்பொழுது தனது மரபினில் பதுமணையைத் தாங்கி வருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆசிரியர் பக்கம், சிறுகதை, கவிதை, கட்டுரை, ரசனைக் குறிப்புக்கள், வாசகர் கருத்துக்கள், கேள்வி பதில் என்பனவே வழமையார்ன சிற்றிதழின் சிறப்பாக இருந்து வருகின்றது. ஆயினும் கடந்த செப்டம்பர் மாத இத்மோடு இது மாற்றமடைந்திருப்பதை மல்லிகை வாசகர்கள் அறிவார்கள்.

இதிலே எழுத்தாளரின் ஆக்கத் தலைப்புகளுடன் அவர் தள்ளு பெயர்களும் முன்பக்கத்திலேயே பிரச்சிக்கப்பட்டு இருக்கிறது. நிச்சயம் இடம்பெற வேண்டிய ஒன்று. தொடர்ந்து வருவது சிறப்பு. இல்லையேல் பக்கம் பக்கமாகப் புரட்டி யார் யார் எல்லாம் இந்த இதழில் என்ன என்ன விடயம் பற்றி எழுதி இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதே கஷ்டம்.

இந்நடைமுறை மல்லிகையின் ஆரம்பகால இதழ்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பறைய வாசகர்கள் அறிவார்கள். அக்கால எழுத்தாளர்களின் பெயர்கள் முன் அட்டையிலேயே பிரசுரமாயின. சுமார் 37 வருடங்களுக்கு முன்னர் 1975ஆம் ஆண்டு ஜூலை மாத மல்லிகை இதழில் பிரபல எழுத்தாளர்களான எல்.முருகபுதி, ஆகசி, பேஷாசிரியர் எம்.ஏ.நுஸீமான், பிரபல இலக்கிய விமர்சகரும், ஆய்வாளருமான கே.எஸ்.சிவகுமாரன், எஸ்.எம்.ஜே.பைஸ்தீன், மு.களைராஜன், ஜமாவி, ஏ.கிரீன், மருதூர் கொத்தன் ஆகியோருடன் (எம்.எம்.மண்ணஸர்) என்னுடைய பெயரினையும் முன் அட்டையில் பிரசுரித்திருந்ததை ஒர் உதாரணத்துக்காகவும், புதிய வாசகர்கள் அறிய வேண்டும். என்பதற்காகவும் அவ்விதழின் புகைப்படப்

பிரதி ஒன்றினையும் இங்கு தந்துள்ளேன். இவ்விழும் மூலம் அன்றைய மல்லிகையின் தோற்றுத்தினையும் அறிந்துகொள்ள முடியும். அதற்குப் பிறகாலத்தில்தான் அட்டைப்பட நாயகர்கள் மல்லிகையின் மூன் பக்கத்தினை அலங்கரிக்கத் தொடர்ச்சிலை எனலாம்.

தற்பொழுது ஆசிரியரின் கருத்து, சட்டம் கட்டிப் போடப் பட்டிருப்பதும் ஒரு மாற்றம்தான். ஞாபகக் குறிப்புக்கு உள்ளாகுப் வரையும், குறிப்பு எழுதுபவர்களையும் வாசகர் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படச்சீலன் பிரசரிக்கப்படுவது சிறந்ததொரு செய்கை. மற்று இரசனைக் குறிப்புக்கு உள்ளாடும் நூலின் படமும், எழுதியவர், விமர்சகர் பெயர்களும் படங்களும் ஓர் ஜிம் பெறுகிறது. மொழிபெயர்ப்பும் துப்பாட்தாள், ஆராம் எலுத்தாள், மொழிபெயர்ப்பாளர் என்பவர்களுது பெயர்களோம், ஆராம் எலுத்தாளரின் வாழ்க்கைக் குறிப்புகளும் நிடம்பெறுவது ஆக்கத்துக்கு அழுகு சேர்க்கிறது.

நிகழ்வின் அவதானங்களை சிறந்த முறையில் தொகுத்து பொருத்தமான புகைப்படச்சீலனாகுடன் விபரங்களைத் தந்துவரும் கேபொன்னூத்துரை அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கொடகே சாகித்திய விழா 2012இல் விருது பெற்றவர்களின் விபரங்கள் தாங்கிய புகைப்படச்சீலன், தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் அமரர் கலாகூரி ஆர்.சிவகுருநாதன் அவர்களின் நினைவுப் பேருரை விபரங்களோடு வழைமையான இலக்கியப் படைப்புக்கள் இதழைச் சிறப்படையச் செய்திருக்கிறது.

கடந்த இதழுடன் ஒப்பியல் என்றொரு அம்சத்தைச் செய்து வரும் மேமன்கவி 'இரு பெளருவீசும்'கள் என்ற கதைத் தலைப்பை இரு வேறுபட்ட எழுத்தாளர்கள், அதாவது இந்தியாவின் (தமிழ் கத்தின்) பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனும், இலங்கை எழுத்தாளர் எஸ்.ராஜகோபால் என்பவரும் எப்படித் தமது கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள், அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை, கருப் பொருள் என்பவற்றை ஒப்பீட்டு ரீதியில் ஆராய்ந்திருக்கிறார்.

2001-2010 வரையிலான பத்தாண்டு காலத்தில் மல்லிகையில் வெளியான சிறுகதைகளைப் பற்றியும், அவற்றின் தன்மைகளைப் பற்றியும் கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ். பி.ஏ. சிறப்புப் பாட நெறிக்காக ஆய்வு செய்து சிறந்த, காத்திரமான ஒர் ஆய்வுக் கட்டுரையை பிரியத்தர்சினி தந்திருக்கிறார். இக்கட்டுரையைப் படைப் பதற்கு அவர் 254 மல்லிகைச் சிறுகதைகளை ஆராய்ந்திருக்கிறார்.

என்பதை அறியும்போது அவர் எத்தனைய முயற்சியை மேற் கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது. கடந்த 400ஆவது இதழில் நான் மொழிபெயர்த்த கே.ஜெயத்திலக்க அவர்களின் சிறுகதையின் தலைப்பு இடம்பெறவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். அச்சிறுகதையின் தலைப்பு ‘மாற்றும்’ ஆகும்.

மாவணல் ஸை

எம்.எம்.மஸ்ரூர்

ஒக்டோபர் 2012, 400ஆவது இதழ், மல்லிகை படித்தேன். மல்லிகை அண்மைக் கால இதழ்கள் வடிவமைப்பிலும், உள்ளடக்கத்திலும் புதிய பரிமாணங்களை எடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி. தமிழகத் தீவிர இலக்கிய சஞ்சிகைகளின் தரத்திற்கு மாற்றம் கண்டிருப்பது குறிப்பிட்டுக் கொல்ல வேண்டிய அம்சமாகும். 1983இல் நடந்த கொடுரை மனித இளக் கொலையை சடகோபன் கருஞ் ஜூலையாக்கிப் படைத்திருந்தார். சிறந்த பதிவு. வாசிப்போரை உறைய வைக்கும் எழுத்தோட்டம்.

அதைப் படித்த அதிர்விலிருந்து இன்னும் நான் மீளவில்லை. இது கதையல்ல நிலும். ஸ்ரீரங்சினியின் மீண்டும் ஒரு பிறப்பு நெஞ்சை நெகிழி வைக்கும் கதை. யுத்தக் கொடுரத்தால் ஒரு கையினை இழந்த பெண்ணின் தூயர்ம் செறிந்த இருப்புத் துல்லிய மாக்கப்பட்டிருந்தது.

‘காவி உடைக்குள் ஒரு காவியம்’ மறைந்த தமிழ் அபிமானி ரத்னவள்சுவாமிகள் குறித்த நினைவுச் சித்திரத்தை முருகபூபதி வடித்திருந்தார். அது என் மனதில் பழைய நினைவுகளை இரை மீட்ட வைத்தது. முருகபூபதி அவர் மீது அதீத அண்பு பாராட்டினார். நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார். என்பது இலக்கிய உலகம் நன்கறிந்த செய்தியாகும். அவரை அடிக்கடி விகாரைக்குச் சென்று சந்தித்துக் கலந்துரையாடியவர்களில் நானும் நிலாழும் முக்கிய இடம் பெறுகிறோம்.

மினுவாஸ்கொஸ்டெக்கும், கொரஸ்ஸ பன்சனைக்கும் ஏழ மைல் தூரமிருக்கும். இருந்தும் அவரது மரணச் செய்தியினை உடனே எனக்கு அவுஸ்திரேவியாவிலிருந்து தொலைபேசியில் அறியத் தந்தவர் முருகபூபதி. சுவாமிகளை அறிந்த கொழும் பு எழுத்தாளர்களுக்கெல்லாம் நான் தொலைபேசியில் அறிவித்தும், அவரது இறுதிக் கிரியைகளில் எவருமே கலந்துகொள்ளாதது, இலக்கிய தூர் அதிர்ஸ்டவசம்.

மேமன்கவியின் இரு பெளருவங்கள் ஒப்பியல் பார்வை, சிலாகிக்கத் தக்கவை. ஜெயகாந்தன் - ராஜகோபல் ஆகியோரின் சிறுகதைகளை தேடல் மனதுடன் தேடிப் பிடித்து ஒரு காத்திரமான மூய்விளைச் சிறப்பாக அவர் செய்திருந்தார்.

இறுதியாகத் தூண்டில் கேள்வி - பதிலில் ஈழத்து பெண் கவிஞர்களின் கவிதைகள் ஓலங்கள் என்ற தமிழகப் பெண் கவிஞர்களின் கருத்து பற்றி எனக்குச் சிரிப்பு வந்தது.

மனித கொலைகளும், இளவெறியும் தலைவிரித்தாடும் ஈழ மண்ணிலிருந்து ஓலங்களும், அவலழின்றி வேறொதுக் கேட்க முடியும்? ஈழத்துப் பெண் கவிஞர்களில் பலர் தமிழகத்தையின்சும் அளவிற்குப் போர்ச் சூழலை நேர்த்தியாகக் கவிதையாக்கியுள்ளனர். தமிழகப் பெண் கவிகள் பலரிடம் சந்தை இரைச்சலாய், உடல் மொழி ஓலம்தான் செவியனோக்கக் கேட்கிறது.

மினுவாஸ் கொடை

மு.பழீர்

A. R. R. HAIR DRESSERS

89, Church Road,

Mattakuliya,

Colombo - 15.


Tel : 0112527219

முற்றிலும் குளிருட்டப்பட்ட சலுரன்



எண்ணாமும் எழுத்தும்
கட்டுரைத் தொகுப்பு
எஸ்.சந்திரபோன்

அள்ளரன் பப்பிளிக்கேஷன்
கொழும்பு



கண் ஸ்ரினிவாஸ்...
தெரியும் வதி
சிறுகதைத் தொகுதி
தேவமுகுந்தன்

காலச்சவடு
சென்னை



ஓ.ஈ.ச
ஆசிரியர்:
முதூர் முகைதீன்
முதூர் கலை
இலக்கிய மன்றம்
முதூர்



காடுகள் சிதைந்தபோது
சிறுகதைத் தொகுப்பு
அகிளி
வம்சி
சேன்னை



தடல் ஒருநாள்
எங்கள் ஊருக்குள் வந்தது
கவிதைத் தொகுப்பு
ஏ.பீர் முகம்மது
கல்முனை கலை
இலக்கியப் பேரவை
கல்முனை



ஊற்றுக்களும்
ஒட்டகங்களும்
கட்டுரைத் தொகுப்பு
வெளிள் மதிவாணம்
பாக்யா பதிப்பகம்
கொழும்பு



மல்லிங்க 2012 - நவம்பர் - டிசம்பர் 53

விமர்சனம்



ஒர்.எம்.வெங்கடேஶன் 'வெள்ள வீரல்'- சுறுக்கத் தொகையும் போட்டுக் கொட்டும் விளக்கு

1. நானும் ஆர்.எம்.நெள்ளாதும்

ஆர்.எம்.நெள்ளாது!

புதுக்கவிதை, இலங்கையில் குறிப்பாகக் கிழக்குப் பிரதேசத்தில் புது வெள்ளமாய் பாய்ந்து கொண்டிருந்த, 70களின் நடுப்பகுதி காலந் தொடக்கம் அவரது படைப்புகளின் மூலமும், நேரிலும் நான் அறிந்து வைத்திருக்கும் படைப்பாளி.

இடைப்பட்ட காலத்தில் அவரது இலக்கிய குரல் உரத்து ஒலிக்காத நிலையில், நட்டுமே என்ற நாவலுடன் அவரது இலக்கியக் குரல் அவதாந்ததுடன் ஓலிக்கத் தொடங்கிய பொழுதும், இடைக்கிடையே இலக்கிய உடைகங்களில் “இன்ன இன்ன போட்டிகளில் இன்ன இன்ன இடத்தைப் பெற்ற” என்ற அடையாயாளத்துடன் அவரது படைப்புகள் படிக்கக் கிடைத்தன.

அவ்வாறான படைப்புக்கள் ஒரு தொகுப்பாக “வெள்ளி விரல்” என்ற பேரில் என் கையில் கிடைத்தமை, அவரது படைப்புக்களை பற்றி எனது வாசக அனுபவத்தை முன் வைக்கும் தருணமாக அமைந்தது.

மற்றப்படி, அவருக்கு இந்த நாலுக்காகக் கிடைத்த சாகிஷ்டிய மண்டல பரிசு அவரிடியிருந்து இந்த நாளை பெறுவதற்கும், அவருடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ள உதவியடை தவிர, அவரது படைப்புக்களை பற்றிய எனக்கான கருத்துக்களை உருவாக்கத்திற்கு தாரணமாக அமையவில்லை என்பதை இங்கு அழுத்தமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது.

- மேமண்கவி -

2. வெள்ளி விரல் தொகுப்புக்குள் உள் நுழைந்த பொழுது...

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிரதிகள் ஒவ்வொன்றையும் வாசித்து முடிந்த பொழுது, அப்பிரதி ஒவ்வொன்றின் இறுதியிலும் அப்பிரதிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த தர நிர்ணய சான்றிதழ்களான, அதாவது “இன்ன இன்ன போட்டிகளில், இன்ன இன்ன பரிசு” என்ற அறிவிப்புக்கள். அவ்வறிப்புக்கள் அவரது பிரதிகளிட்ட பிரதின் கருத்துக்களை. பிரதிநிதித்துவப்படுத்தியதன் காரணமாக, அவரது பிரதிகளிட்ட எனது வாசிப்பு அனுபவத்தின் மீது செல்வாக்கு செலுத்த முயற்சித்தமை, முதலில் இத்தொகுப்பை படிக்க ஆரம்பித்த பொழுது நர்ன் எதிர்கொண்ட நெருக்கடி ஆகும்.

படிக்கத் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு நூலுக்கும் வழங்கப்படும் முன்னுரை, பதிப்புரை, என்னுரை என்ற வகையான உரைகளை, அந்த நூலை ஒட்டிய நியாயாத் திற்கு வருவதற்கு முன், அவ்வகையான உரைகளை வசிப்பதைத் தவிர்ப்பவன் என்று வகையில் அவ்வறிப்புக்கள் எனக்கு நெருக்கடியை ஏற்றுத்திடார்.

அதேவேளை அப்பிரதிகளைப் பற்றிய என்னுடைய அனுபவந்தை மேலும் கூர்மைப்படுத்திய, உதவிய குறிப்புக்களாக, அப்பிரதிகள் வெளிவந்த ஹன்டுகால், வெளியீட்டுக் களங்கள் பற்றிய விபரங்கள் உதவின என்பதும் மறுப்பதாகின்கூல.

3. வெள்ளி விரல் தொகுப்புப் பிரதிகளில், உள்ளடக்கங்கள் தரும் அனுபவங்களைத் நாக்கடியும் வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியல்

1. வதனமார்
2. வேக்காடு
3. கல்லடிப் பாலம்
4. தலைவர் வந்திருந்தார்
5. சாகும் தலம்

மேற்குறித்த பிரதிகளில் வெளிப்பட்ட உத்திகள், நடை, சிந்திரிப்பு போன்றவை களில் அவை சிறப்பாக இருப்பினும், அப்பிரதிகள் பேச முறையும் விடயங்கள் பற்றிய அனுபவங்களைத் தாக்கடியுமான முறையில் உள்வாங்க வைக்கவில்லை என்ற காரணத்தால் மேற்குறித்த பட்டியலில் அப்பிரதிகள் இடம்பெறுகின்றன.

4. 12 பிரதிகளைப் பற்றிய 12 குறிப்புக்கள்

1. தூய் மொழி

தூய்லாந்து நாட்டில் ஓர் உல்லாச விடுதியில் காவலாளியாகப் பணிபுரியும் இலங்கை தழிழர் ஒருவர், அவ்விடுதியில் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை பொலீஸிடம் ஒப்படைக்க, அதற்குப் பிறகு அவன் ஒரு தமிழன் என்று தெரிந்த பின், அவனை பொலீஸிடமிருந்து தப்பிக்க வைத்து, அதன் காரணமாக அந்தக் காவலாளி மல்லிகை 2012 - நவம்பர் - டிசம்பர் 55

எதிர்கொள்ளும் ஆபத்துடன் இப்பிரதி முடிகிறது. தாய்லாந்து நாட்டு மொழியை தாய் (Thai) என்று சொல்வதும், அச்சொல்லை தாய் மொழி என்ற தமிழ்ச் சொல்லுடன் இணைப்பது என்பது சொல் விளையாட்டாக இருந்த பொழுதும், அச்சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது. இயிர்தியின் தொடக்கமானது வெளிநோட்டு வேலை வாய்ப்பில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பற்றிப் பேசப் போகிறது என்ற வாசக எதிர்ப்பார்ப்புக்கு மாறாக தாய் மொழி பிரியனின் தியாகத்துடன் முடிகிறது.

2. வதனமார்

காணாமல் போன தன் பசு மாட்டை கண்டுபிடிக்கப் போயாட்டியின் உதவி நாடு போகும் சோனியன், போயாட்டியின் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு தன் பசுவை தேடி காட்டுக்குள் ஓட, அவனுக்கு பின்னால் அவனது மருமகனும் ஓட, இறுதியில் காணாமல் போன பசு மாடு நகிக்கொண்டிருக்கும் நிலையில் மருமகன் சோனியனின் பிணத்தைக் காணுவதுடன் முடிகிறது.

இப்பிரதி கணிசமான அளவில் போயாட்டி, மந்திரம் என்பதை பற்றி பேசினாலும், ஒட்டு மொத்தமான பிரதி வழியாக கிடைக்கப் பெறும் அனுபவம் தாக்கழுர்வமான ஒன்றாக அமையாமல் போவதால் இப்பிரதி, உள்ளடக்கங்களைத் தரும் அனுபவங்களைத் தக்கழுர்வமாக வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியலில் சேர்கிறது.

3. வெள்ளி விரல்

புதுமண்ப் பெண் நஸ்ரா அவள் கணவன் தொடும் பொழுது அளவு அடிப்பதாக கூறுவதைக் கேட்டு அவனது பாட்டி அவனுக்கு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் எனக் கருதி, ஹரில் பிரபலமான ஒரு மலையாள மாந்திரிக்கம் செய்யும் ஒருவரிடம் அழைத்துச் செல்ல, அங்கு “ஒரு ஆணின் விரல் நுனி பட்டாலும் கொதித்துப் போகும்” தன் பேத்து நஸ்ரா, எந்தவித எதிர்ப்புயினரி அந்த பரிகாரியுடன் அவரது படுக்கைறையில் அவருடன் கட்டுண்டு இருப்பதை கண்டு அதிர்ந்து போகிறார்.

பிரதியின் ஆரம்பம் மலையாள மாந்திரிக்காரரின் கபட நாடகத்தைப் பற்றி, அவரது போலினை பற்றிப் பேசப் போகும் பிரதியாக இருக்கும் என்று பார்த்தால் இறுதியில் நஸ்ரா என்ற பெண்ணின் பாலியல் உணர்ச்சி சம்பந்தமாக பேசுவதாக முடிகிறது.

நஸ்ராவின் இம்மாற்றம் ஏன் ஏற்பட்டது, எதற்கு ஏற்பட்டது என்ற விபரிப்பு அப்பிரதியில் தீர்ந்த நிலையில் காணப்படாத்தால், வாசகர்கள் தமக்கு விருப்பமான முறையில் தமக்கான ஒரு பிரதியை, நஸ்ரா பாலியல் உணர்ச்சியை முதன்மைபடுத்தி உருவாக்கிக் கொள்ளக்கூடிய சுந்தர்ப்பத்தை அப்பிரதியின் கட்டமைப்பு வழங்குகிறது. அத்தோடு பெண்ணியச் சிந்தனையுடன் யோசிக்க வைக்கும் ஒரு பிரதியாக அது முடிந்தும் இருக்கிறது.

என்னைப் பொறுத்த வரை, உத்தியிலும் சரி, கட்டமைப்பிலும் சரி, பேசார் பொருளிலும் சரி இத்தொகுப்பில் அமைந்துள்ள பிரதிகளில் தாக்கடியும் பிரதியாக இப்பிரதி எனக்குப் படுகிறது.

4.விட்டு விடுதலையாகி..

விட்டு விடுதலையாகி எனும் பிரதியில் நிகழ் காலத்தில் தற்கொலைதாரி தன் மரணத்திற்கு பின் அங்கும் இங்கும் அலைந்து, (அதாவது மேல் உலகுக்கும் கீழ் உலகுக்கும்) இறுதியில் பிரதி எதிர்காலத்தை நிகழ் காலமாக்கி முடிக்கிறது.

இப்பிரதி ஆயுத அரசியல் அல்லது போர்ட்ட அரசியலின் ஓர் ஆயுதமாக பயன்படும் தற்கொலைதாரி ஒருவரின் இறப்பையும் பிறப்பையும் கூறிக் கொல்கிறது. நிகழ்காலத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தும் தற்கொலைதாரி ஆணா? பெண் என்ற குறிப்பு இல்லை. ஆணால் எதிர்காலத்தில் பிறக்கின்ற தற்கொலைதாரி பெண் என்ற குறிப்பு வருகிறது. அதன் மூலம் தற்கொலைதாரிகள் காலம் காலமாக பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆணும் பெண்ணுமாய் என்பதனை சொல்லி இருக்கிறது அப்பிரதி. ஆணால் பேசி இருக்கும் பொருள் சம்பந்தமான தாக்கடியும் வரமான அனுபவந்தை அப்பிரதி தரத் தவறி விடுகிறது. அதன் காரணமாக உள்ளடக்கங்கள் தரும் அனுபவங்களை தாக்கடியும் வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியலில் இப்பிரதியும் சேர்ந்து விடுகிறது.

5. வேக்காடு

பிரதியில் பேசத் தொடங்கும் விடயத்திலிருந்து, அவ்விடயத்துடன் தொடர்பு கொண்ட, இன்னொரு விடயத்துடன் முடிந்து விடுகின்ற பிரதியாக வேக்காடு அமைகிறது.

உம்மாவின் மறுமணத்தை பற்றிய பிரஸ்தாபிப்பாடன் தொடங்கும் ஜூப்பிரதி, உம்மா என்ற பெண் இன்றைய ஆணியை சிந்தனையால் கட்டமைக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு எவ்வாறு போட்டி பொருளாக்கப்படுகிறான் என்பதையும், எவ்வாறு விலை போடப்படுகிறான் என்பதையும் சித்திரித்தாலும், இறுதியில் உம்மாவை மணம் முடிக்கும் சாச்சா உம்மாவின் பிள்ளைகளை கைவிடுவதாக முடிக்கிறது. உம்மாவின் பிள்ளைகளே காலை சொல்லியாக (ஆண்கள்) இருக்க, அவர்களின் தேவை (சொத்து உரிமை) பற்றிய கவனக் குவிப்பாக பிரதியின் இறுதி பகுதி வெளிப்படுகிறது.

இதன் காரணமாக இப்பிரதியும் உள்ளடக்கங்கள் தரும் அனுபவங்களை தாக்க பூர்வமாக வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியலில் இப்பிரதியும் சேர்ந்து விடுகிறது. அத்தோடு உம்மாவின் நிலைப்பாடு, குரல் இப்பிரதியில் பதிவாகத் தவறியலை, இப்பிரதி ஒரு பெண்ணியப் பிரதியாகும் சந்தற்பத்தையும் இறுது விடுகிறது.

6.கல்லடிப் பாலம்

மட்டகளப்பு கல்லடிப் பாலத்தில் ஒரு மூஸ்லிம் பெண்ணை காதலிக்கும் ஒரு தமிழ் இளைஞர் தன் காதல் ஏற்படுத்திய பிரிச்சினையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க; கல்லடிப் பாலம் அவனுடன் பேசுவதாக இப்பிரதி அமைக்கப்பட்டுள்ளது

இதே பாலத்தில் அரை நூற்றாண்டுக்கு முன்னால் மூஸ்லிம் இளைஞர் ஒருவனும் தமிழ் பெண் ஒருத்தியும் காதலித்தாகவும், அவர்களின் காதல் ஏற்றுக்கொள்ளப் படாதனமையால், அவர்கள் இருவரும் இப்பாலத்திலிருந்து வாயிலில் பாய்ந்து தழ்கொட்டலை புரிந்து கொண்டதாகவும், அதேபோல் நீயும் உன் காதலியும் தற்கொலை புரிந்து கொள்ளுங்கள் என்று கல்லடிப் பாலம் சொல்லுகிறது. ஆனால், அந்தத் தமிழ் இளைஞரேனா தான் காதலிக்கும் மூஸ்லிம் பெண்ணை கைவிடுவது என்ற நீரமானத்திற்கு வருவதுடன் கதை நிறைவு பெறுகிறது.

முதல் வாசிப்பில் இதுவொரு காதல் கதை பற்றிய பிரதியாக வெளிப்பட்டாலும், அப்பிரிதியில் பேசப்படும் அந்தக் காதல் பற்றிய வெளிப்பாடு தாக்கமாக வெளிப்பட வில்லை. அதன் காரணமாக இப்பிரதியும் உள்ளடக்கங்கள் தரும் அனுபவங்களைத் தாக்கழுர்வமாக வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியலில் சேர்ந்து விடுகிறது.

அதேவேளை இப்பிரதி கிழக்குப் பிரதேச தேசியங்களின் ஆரசியல், தலைமுறை இடைவெளி என்பவை பற்றியும் குறியீடாகப் பேசியும் இருக்கிறது. என்பதும் மறுப்பதற்கில்லை.

7.மீள் தகவு

கலவரச் சூழலால் அங்கவீனமான ஒருவர், அரசு தருகின்ற சொடுப்பாவுக்காக அலைகளிற் அலைச்சலை இப்பிரதி பேசுகிறது. இதுவரை சொன்ன பிரிதிகளிலும், சரி, இனி சொல்லப் போகும் பிரதிகளிலும் சரி, ‘காலம்’ அலைக்கிறது என்றால், இப்பிரதியோ நிகழ் காலத்திலிருந்து எதிர்காலம் வரை அந்த அங்களைச் சொட்டின்து அரசு நிறுவனங்களுக்கு அலைவதைச் சொல்லுகிறது. அதன் மூலம் இப்பிரதி அரசு நிர்வாகத்தின் சீழிலை தாக்கழுர்வமாக முன் வைக்கின்ற பிரிதியாக வெளிப்படுகிறது. அதேவேளை மெல்லியதாக அது ஆயுத ஆரசியலைப் பற்றி பேசிச் சொன்றுள்ள அவ்வரசியல் முதன்மையான பேச்சாக இல்லை. இப்பிரதியில் மேற்கொண்ட அவங்கவீரரின் அலைச்சல் சித்திரிக்கப்பட்ட விதம் வாசிக்கப்படும் பொழுது வாசகர் களுக்கு ஏற்படுகின்ற களைப்பே இப்பிரதியின் வெற்றி ஆருகின்றது.

8.காலவட்டம்

காலவட்டம் எனும் இப்பிரிதி யுகா யுகாந்திரமாக ஒரே நிகழ்வு பலவேறு கால வெளிகளில் திரும்பத் திரும்ப நடந்து கொண்டு இருப்பதென்பதை, ஒல்லாந்தர் காலனிய யுகம் தொடக்கம் பின்காலனியச் சூழலில் இந்த தேசத்தில் நடந்தேறிய போர் சூழல்,

எதிர்காலத்தில் நவகாலவியத்தின் உச்ச காலகட்டத்தில் நடக்கப்போகும் அணுகதிர்யுத்தம், அதற்குப் பிறகு வரும் யுகத்தில் நடக்கப் போகும் அனு ஆயத் யுத்தம் ஆகியவற்றின் போது நடக்கப் போகும் ஒரே மாதிரியான ஒரு சம்ப் புனைவைப் பற்றி பேசுகிறது. அதனை ஒரு சிறுகதை வடிவத்தில், அதுவும் ஒரு நாவலாக விரித்து சொல்ல முடிந்த ஒரு காலவெளியை பயன்படுத்தி சொல்லி இருப்பது பாராட்க்கூடியதாக இருக்கிறது.

காலவட்டம் என்ற இப்பிரதியின் ஆரம்பம் எது? முடிவு எது? சொல்ல முடியாத வகையில் காலவட்டத்தின் கோட்டின் ஒரு பகுதியிலிருந்து இப்பிரதி தொடங்குகின்றது. ஆனால், அதுவே ஆரம்பம் அல்ல. வட்டத்திற்கு ஆரம்பம் எது? முடிவு ஏது? என்ற சொல்ல முடியாத மாதிரி, அவ்வகையான கால வட்ட வடிவத்தை எடுத்துக் காட்டுவதற்கு இப்பிரதிக்குள் பயன்பட்டிருக்கும் ஒற்றைச் சொல் ஒன்று கை கொடுக்கிறது.

“...இந்தக் குரல்...? இந்தக் குரலை எப்போதோ கேட்டிருப்பது போலுணர்ந்தார்... எப்போது ஒரு யுகத்தின் முன்னரா...?”

இப்பிரதியின் ஆரம்ப பகுதியில் இடம்பெறும் ஒரு வாக்கியத்தின் இறுதியில் வரும் “முன்னரா?” என்பதுதான் அந்த ஒற்றைச் சொல். அவ்வாக்கியம் ஆக்கத்தையின் ஆரம்ப பகுதிதான். ஆனால், அந்த ஒற்றைச் சொல் காலத்தால் அக்கதை என்றோ எப்பொழுதோ தொடங்கி விட்டது என்பதனை உணர்த்துகிறது. அதனால்தான் அப்பிரதிக்கு தலைப்பு காலவட்டம். இத்தொகுப்பில் இடம் பிழித்துள்ள அவ்வாக்கியினை பயன்படுத்தி படைக்கப்பட்ட பிரதிகளில் மிக சிறப்பாக கட்டமைக்கப்பட்ட பிரதி இது என்பதே என் அப்பிராயம்.

9.தலைவர் வந்திருக்கிறார்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்.எச்.எம். ஜஸ்ரா அவர்களுடைய உரையாடல் வடிவில் அமைந்த இப்பிரதி, உத்தி அளவில் பார்ட்டக்காடிய பிழிதி என்றாலும், இன்றைய முஸ்லிம் காங்கிரஸிலின் நிலையைப் பற்றி, மூக்கை பங்கி, அப்பிரதி பேசினாலும், ஏனோ எனது லாசிபில் அப்பாற்றி ஒரு தூரியைப் பற்றிக்கொண்டிருக்கிறேன் என்றோ என்று வருமானமாகவே இப்பிரதியிடம் உள்ளடக்கங்கள் தரும் அனுபவங்களை தாக்கப்படுவதாக வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியலில் சேர்ந்து விடுகிறது.

10.நல்லதொரு துரோகம்

ஒரு பொலீஸ் அதிகாரிக்கு ஊர்காவற்படை வீரன் செய்யும் நல்லதொரு துரோகத்துடன் முடிகின்ற இப்பிரதி, ஆரம்பிக்கும் பொழுது போர்ச் குழலைப் பற்றி பேசி, ஊர்காவற்படை வீரனின் விகாசமான பணியைப் பற்றிய பிரதியாக முடியும் என்ற எதிர்ப்பார்ப்புக்கு மாறாக, அந்த பொலீஸ் அதிகாரி ஒரு சிறுமியை பாலியல்

வன்முறைக்கு உட்படுத்தி, அவளை சுட்டுக் கொல்வதைக் கண்ட அந்த ஊர்காவற் படை வீரன், அந்த அதிகாரியைச் சுட்டுக் கொண்டு, அவருக்குப் புரியும் நல்லதே: ஏதுரோகத்துடன் நல்லதொரு பிரதியாக முடிகிறது.

11. ஸ்னத்தும்மா

இந்தத் தொகுப்பில் அமைய பெற்ற சிறந்த பிரதிகளிலே இக்கதைப் பிரதிபீழம் ஓன்று என்று சொல்லாம்.

கிராமம் ஓன்றில் பாலியலுடன் தொடர்புப்படுத்தி வோட்டப்படும் கூடு வோன்று கொலையுடன் தொடங்கி, பாராளுமன்ற அரசியலின் தீரிபான் பேச்சுகளுடன் முடிக்கின்ற பிரதியாக இப்பிரதி வெளிப்படுகிறது.

கட்டடமைப்பிலும் சரி, பாத்திர வார்ப்பிலும் சரி மிகச் சிறப்பாக இப்பிரதி கட்டடமைக்கப்பட்டு இருக்கிறது.

இத்தொகுப்பில் அமைந்த பிரதிகளில் பெண்ணியைச் சிந்தனையுடன், அதேவேளை நேரடியாக அதைப் பற்றிய பிரஸ்தாபிப்பு இன்றி புனையப்பட்டிருக்கும் இப்பிரதி, பெண்ணியைப் பிரதியாகப் பேசக் கூடிய சந்தர்ப்பங்களை அதிக அளவில் கொண்டிருக்கும் பிரதி என்பது மறுப்பதற்கில்லை.

12. சாகும் தலம்

இப்பிரதி எதிர் வரும் நூற்றாண்டில் ‘முத்தகுடி’களை விஞ்ஞான அறிவியல் தொழில் நுட்பங்களால் கொல்லுவதைக் காவிய காலக் காநலர்களான துஷ்யந்தன் சகுந்தலையைக் கொண்டு அப்பணி மேற்கொள்ளப்படுவதாகச் சிந்திரிக்கப்படுகிறது.

இப்பிரதியில் நம்மை வாசிப்பு முத்த குடிகளின் கொலை என்றால், கதாசிரியரின் கவனம் எல்லாம் துஷ்யந்தன் - சகுந்தலை காதலாகவே இருக்கிறது.

அதேவேளை இப்பிரதியின் வாசிப்பில் ஒரு கேள்வியும் எழுகிறது: முத்த குடிகளை விஞ்ஞான அறிவியல் தொழில் நுட்பங்கள் கொண்டு கொல்லுவதற்கும், துஷ்யந்தன் - சகுந்தலை காதலுக்குமான இணைவு எந்த தர்க்கத்தின் அடிப்படையிலானது என்பது தெளிவு இல்லாமல் போய்விடுகிறது. இறுதியில் அவர்கள் இருவரது தற்கொலையும், முத்த குடிகளின் அழிவும் சரி, தாக்கபூர்வமாக நம் மனதில் பதியாமலே பிரதி நிறைவெப்பறு விடுகிறது. அதன் காரணமாக, இப்பிரதியும் உள்ளடக்கங்கள் நரும் அனுபவங்களைத் தாக்கபூர்வமாக வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியலில் இடம் பிடித்துக் கொள்கிறது.

5. வெள்ளி விரல் தொகுப்பின் பிரதிகளைப் பற்றி சில பொதுக் குறிப்புக்கள்

1. காலத்தைப் பற்றிய ‘பிரக்ஞை’ அவரது பெரும்பாலான பிரதிகளில் முதன்மை பெறுகிறது.

அதற்காக இவர் Flash-Back உத்திப்பிளை கையாளுவதில்லை. முக்காலங்களை அல்லது வெவ்வேறான காலங்களை ஒரே பிரதியில் இணைத்தல் என்பது அவரது பிரதான பாணியாக இருக்கிறது. அவரது பிரதிகளில் காலம் காலமாக நடக்கும் சம்பவங்கள் ஒரே மாதியாக இருப்பது போல், முடிவுகளும் ஒரு மாதிரியாகவே இருக்கின்றன.

(உம் - காலவட்டம். விட்டு விடுதலையாகி, மின்தகவு)

ஆனால், விதி விலக்காகக் கல்லடிப் பாலத்தில் மூடிவு வேறுபட்டு விடும்.

2. உத்திகளில் அவரது எழுத்து முறை முற்றும் முழுமூலமாக நேர் கோட்டு ஏறுத்து மூற்றியாக இருப்பதில்லை. நேர்கோட்டு எழுத்து முழுமூலமாக இருக்கிறது. அதேவேளை மேஜிக்கல் ரியலிஸ்ட்டரை (Magical Realism) நினைவுப்படுத்தும் வகையிலும் வெளிப்படும் (உம் கல்லடிப் பாலத்தில் பாலம் பேசுவது, தலைவர் வந்திருக்கிறார் கதையில் மறைந்த தலைவர் பேசுவது போன்றவைகளைச் சொல்லாம்.)

3. நெளஸாத்தின் பிரதிகளில் எள்ளல் உள் ஒளிந்து கொண்டிருக்கும் நிலத்தின் அடிப்பேல் ஒடும் நீருற்று போல். அதனால் அது பிதுங்கலாகத் தெரிவதில்லை.

6. முடிவாக...

மொத்தத்தில் ஆர்.எம்.நெளஸாத்தின் ‘வெள்ளி விரல்’ தொகுப்பு -

அது கொண்டிருக்கும் பிரதிகளில் பெரும்பாலான பிரதிகள் சமூகப் பிரக்ஞஞ்சுடன் காடிய, சமூகத்தின் பல விடயங்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்ற உள்ளடக்கம் களையும், உருவங்களையும் கொண்டிருப்பதன் மூலம், ஈழத்து நவீன தமிழ் சிறுகதைப் பற்பில், 80களுக்குப் பின்னரான ஈழத்து நவீன தமிழ் சிறுகதை வளர்ச்சியில் பங்கு கொள்ளுகின்ற தகைமையைப் பெற்றுக்கொள்ளும் தொகுப்பாக இருக்கிறது எனலாம்.



நெங்கள் கருத்து

மல் வினை முதலாவது
இதழில் மல் வினையின்
வருகை அறிந்த சில
இலக்கியப் பெரியார்கள்
சொன்ன கருத்துக்கள்
'உங்கள் கருத்து' என்ற
தலைப்பில் இடம் பெற்று
இருந்தன. அவை உங்கள்
பார்வைக்கு...

‘மெங்களே’ மஸ்ரவு கன்று மலிந்தி. பொதனை சுதான் என்றும் போலி மெங்கை கன்று மாந்து போகாமல், உள்ளம் மால் இகங்கிடத்தை நெங்கொண்டு முறையில் அது வளர்க்க வேண்டும் என்பது என்று பொனால், வளர்க்கும் எனத் திட்மாக நம்பிக்கேயுள்ளது.

நம்பிக்கை என்ற இதழை கெள்கியான இக்கியக் கருத்துக்கள் கன்று. அவை பார்ப்புத்துப்பட வேண்டும். மக்கள் மத்தியில் கொஞ்சு செல்லப்பட வேண்டும். மாலிலை இநைச் செய்யும் சன நம்பிக்கேயுள்ளது.

மல்வினாக்கில் வளர்ச்சிக்கு ‘என்னும் இயங்க என்றெனத்தும் செய்வேண்.

நா, நல்லியா
முன்னும் சொன்டார்.

குருமண்வெளி அருள் செல்வநாயகம்
ஞாபகாரத்த சிறுக்கைதுப் போடி - 2012.

முயிவுகள்

முதலாம் பரிசு - ரூபா 10000

கனரக்கலை நிலையம் உறவுகள்



காந்தநகர் முகக்கீலை

இல.37; தாவுத் ஸ்டி.
புதிய காந்தான் குடி-03.

இரண்டாம் பரிசு - ரூபா 5000

கட்டுப்பு



பெரிய ஜங்கரன்

புசௌலி

பஞ்சிந்தநலூர்.

மூன்றாம் பரிசு - ரூபா 3000

தொடரும் பயணவுகள்



சப்பையா கமலநாசன்

கெர்ஸ்வேல்ட்,

மந்திய பரிவு,


பொகவந்தலாவல்.

கவிதை

காலமும் கவிதையும் ...



அருணாசுந்தரராசன்
தமிழ்நாடு



அவரவர் கருத்தை
அவரவர் எண்ணப்படி
அவரவர் எழுதிக் கொள்ளட்டும்
அவரவர் கவிதையென

அவரவர் நிலத்தில்
அவரவர் விருப்பப்படி
அவரவர் விதைத்துக் கொள்ளட்டும்
அவரவர் தேவைக்கென

வாசிப்பின்போது
கரைந்துவிடும்
கவிதையின் ஓப்பனை

அறுவடையின்போது
தெரிந்துவிடும்
விதைப்பின் தன்மை

பாழ்பட்டுப்போன
காரணம் சொல்லி
சமுகத்தை விலக்கிவைத்து
வாழ்ந்திட முடியாது

நஞ்சு கலந்திருப்பதாகக்
குற்றம் சுமத்தி

கவிதையைப் புறந்தள்ளி
இலக்கியம் பேசிட முடியாது

அழகானது கிளி
அதைவிட அழகு அதன் மொழி
ஆணாலும்
கூண்டுப்பறவை அதனால்
உயர் உயரப் பறந்திட முடியாதே ...?

முன் என்றும் பின் என்றும்
நவீன் மேர்கம் பிடித்தாட்ட
சொற்களின் கவர்ச்சியில்
வடிவ மயக்கத்தில்
வீழ்ந்து கிடக்கின்றன விட்டில்கள்
வீழ்கின்றவை பார்த்து
தேடிப்போய் மாய்களின்றன மற்றவையும்

மனநோயாளியின்
குண நலன்களோடு
காகித வீதிகளில்
வலம் வருகின்றன கவிதைகள்

ஆரவார் சாயம் பூசி
வளைத்து விடப் பார்க்கிறார்கள்
புதுவகை மன்மதன்கள்

கடைச் சாக்காகிப் போன கர்தலும்
கண்டப்படி எழுதும் கவிதைகளும்
கவனிப்புக் கோட்டை
எட்டுவதே இல்லை

காலமும்
கவிதையைக் கைவிடுவதில்லை

துர்ணாடல்



- பிடாயினிற் ஜெனா

22.02.1970 அன்று நண்பர் செழியன் பேரினபநாயகம் அவர்கள் என்னை ‘தினகரன்’ பத்திரிகைக்காக கண்ட பேட்டியை இங்கு காலத்தின் தேவை கருதி மறுபிரசரம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ருதைமக்ஞியவர்

- செழியன் பேரினபநாயகம்

“இலக்கியம் மக்கள் சமுதாயத்தின் நல்வாழ்வுக்கென உணர்ந்து கொள்ளும் காலம் வரும்போது எழுத்தாளர்கள் அத்தனை பேரும் ஒன்றினையும் பொது அமைப்பு உருவாக்கலாம். கருத்து முரண்பாடு இலக்கிய அடிப்படையில் விமர்சன ரதியாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.”

மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் பயிலும் காலமது. ஒருநாள் கல்லூரியின் விக்டோரியா மண்டப வாசலில் உட்கார்ந்து மட்டக்களப்பு வாவியில் பட்டுத் தெறித்து வீக்கம் தென்றலை நான் அனுபவித்துக் கொண்டிருந்தேன். அன்று மாலை ‘இலக்கியச் சந்திப்பு’ ஒன்று ஏற்பாடாகியுள்ளதாகச் செய்தி கிட்டியது. மகிழ்ச்சியான செய்தி. நானும் அன்று மாலை அந்தச் சந்திப்பு நடக்குமிடம் நோக்கிச் செல்லுகிறேன். அன்றுதான், அங்குதான் ஸழத்தின் பிரபல எழுத்தாளர் டோமினிக் ஜீவா எனக்கு அறிமுகமானார். கூடியிருந்த எழுத்தாளர்களுக்கு இந்த அறிமுகம் தேவையற்றதாயினும், என் போன்ற இலக்கிய தாக்கமுள்ள ஒரு மாணவனுக்கு இந்த அறிமுகம் தேவையானதாக அமைந்தது.

ஜீவா ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள், அவர்களின் எதிர்காலம் பற்றியெல்லாம் பேசினார். ஜீவாவின் பேச்கம் அவர் சிற்றையும் ஈழத்து எழுத்தாளர்களின் வாழ்வில் மல்லிகை 2012 - நவம்பர் - டிசம்பர் 65

தோய்ந்திருந்தது கண்டு உள்ளாம் பூரித்தேன். அன்று பெரிய இலக்கியச் சண்டை நடந்ததென்றே சொல்வேன்.

இந்திக்கும்வை நான் நினைவில் நிறுத்தி நண்பர்களுடன் பேசி மகிழ்வழில் காலி இன்பம் காண்பேன். திடீரென் ஒருநாள் எங்கள் வீட்டு வாசலில் நின்ற நடவடிகை கேவகர் ஒரு தபாலை என்னிடம் நீட்டினார். பெற்று விரித்து பார்த்த மோஹு ‘தண்ணீரும் கண்ணீரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் எழுத்தாளர் டொவினிக் ஜீவா அனுப்பி இருந்தார். ‘தண்ணீரும் கண்ணீரும்’ ஜீவத் துடிப்புள்ள சிறுகதைத் தொகுப்பு என்பேன். பல தடவைகள் கண்ணீரால் சொல்லும் அக்கதைகளைப் படித்துச் சுவைப்பதுடன் ஜீவாவின் எழுத்தாற்றலையும், கற்பனைத் திறனையும் என்னிப் பார்ப்பதுண்டு. இந்நால்தான் பின்னர் சாஹித்தியப் மண்டலப் பரிசினையும் தட்டிக் கொண்டது.

முதல் தடவையாக இலக்கியக் கருத்தரங்கில் சந்தித்தேன். இரண்டாவது தடவையாக நூலில் சந்தித்தேன். என் உள்ளதில் நீங்காத இடம் பிடித்துக் கொண்ட இந்த எழுத்தாளர் நான் யாழ்ப்பாணம் போகும் வேளைகளிலெல்லாம் சுகம் கேட்டுவர மற்பப்படில்லை. யாழ் நாடு இத்துணை பெரிய எழுத்தாளனா வைத்திருக்கிறது என்று எனக்கு ஒருவித பெருமையும் எழுவதுண்டு.

நான் என் அலுவலக மேசையில் குளிந்து நிரிந்து எழுதுவதில் சிரத்தைப்பர்களாவனாக இருக்கிறேன். செய்தி ஒன்றை எழுதுவதில்தான் இத்துணைச் சிரத்தையும் குளிந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். திடீரென் என் மேசையில் மல்லிகை விழுகிறது. சட்டெண்டு நிமிர்க்கிறேன். என் எதிரே ஒருவர் நிற்கிறார். அவர் வேறு யாருமல்ல, எழுத்தின் பிரபல எழுத்தாளர் டொவினிக் ஜீவாதான்.

“செழி, உங்களுக்கொரு ‘மல்லிகை’” என்று முணுமுணுத்து நிற்கிறார். டொவினிக் ஜீவா என் முன்னே போட்டது மல்லிகைப் பூஜையல்ல. மல்லிகை மனம் சாமுயக் சிறந்த கருத்துக் கருவுலங்களை உள் வைத்திருக்கும் அலுஞ்சுப் ‘மல்லிகை’ எனல் இலக்கிய மாத இதழைத்தான். எழுதிய செய்தியை கார்பும் வைக்கு ஜீவாவன் பார்த்து உட்காரச் சொல்கிறேன். என் எதிரே சிரிந்து நிற்குகிறும் பார்த்த ரூபம் மல்லிகை’ அட்டையை அலங்கரிக்கும் பட்டும் பார்த்த முகம். ஆயிரத்து முந்நாற்றுக்கும் மேலான தடவைகள் துமிழ் மக்கள் மேடையில் பார்த்த முகம். அட்டையை அலங்கரிப்பவர் வேறு யாருமல்ல, எழுத்திருக்கும் தேமித்தந்த நாடக மேந்த நடிகமணி வைருமத்துவேநான். இவரைக் கலாநிதி வித்தியாளந்தன் அவர்கள் சந்தித் தகதையும் உள்ளே புரட்டினால் பார்க்க முடிகிறது.

மல்லிகையின் முகப்பு அட்டையைப் பார்த்துவிட்டு, ஜீவாவின் முகத்தைப் பார்த்தேன். அவரின் முகத்தில் எழுத்தாளர்களின் எதிர்கால சபீட்சந்தின் எதிரொளி பளிச்சிட்டது.

“ஆடுதல் பாடுதல் சித்திரம் - கவி

யாதியினைய கலைகளில் - உள்ளம் -

ாடுபட்டென்றும் நடப்பவர் - பிறர்

என்னிலை கண்டு துள்ளாவர்.”

மல்லிகை 2012 - நவம்பர் - டிசம்பர் 66

என்ற கவிதை வரிசெயாண்டும் என் கண்ணில் கைத்தது. இவ்வணர்வக்குள் தோய்ந்து நிற்கும் ஜீவா சமீபத்தில் தமிழகம் சென்று வந்தார் என்பதை நான் அறிவேன். இருபது ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வரும் திந்த எழுத்தாளரிடம் பலவற்றைக் கேட்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஆதலால் “ஜீவா அவர்களே, உங்களிடம் பல கேள்விகளைத் தொடுக்க விரும்புகிறேன். விடையிறுக்க விருப்பந்தானே” என்றேன். “கேள்வியை என் முன்னே நிறுத்துங்களேன்” என்றார்.

◆ எழுத்தில் சமீபகால இலக்கிய விழிப்புப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மக்கள் உங்கள் பக்கம் ஆதாரவு காட்டவில்லை. இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இக்கவரக்கு அக்கரை பக்கை. என்ற மனோபாவம். தேசிய உணர்வற்ற தன்மை. இங்ஙாட்டுப் படைப்பாளிகளின் தகுதிகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாத அறியாலம். இக்குழந்தெளை கொஞ்சம் மாற்றும் பெற்று வருகிறது. இதற்கு உதாரணமாகச் சமீப காலத்தில் நிறையப் புத்தகங்கள் வெளிவருகின்றன. தவிர, பல நல்ல இரசிகர்களும், இலக்கிய ஆர்வலர்களும் இதயபூர்வமான ஒத்துஞ்சூப்புத் தருகின்றனர். கூடிய சீக்கிரத்தில் நாம் நல்ல இலக்கிய வளர்ச்சிக்குரிய சூழ்நிலையை எதிர்பார்க்கலாம்.

கூட்டங்களும், சஞ்சிகை, வெளியிடுதலும், நூல் வெளியிடுதலும் இனைந்து பின்னாந்தால்தான் நமது இலக்கியப் போராட்டம் வெற்றி பெறுமென நினைக்கிறேன். தமிழ் நாட்டிலில்லாத ஒரு புதுமை இலங்கையில் உண்டு. சிறந்த எழுத்தாளன் சிறந்த பேச்சாளனாகவும் இருக்கிறான். பேச்சு, எழுத்து, கவிதை முத்துறையிலும் திறமைகாலிகள் இருக்கிறார்கள். இது புதுமை மட்டுமல்ல, நமக்குப் பெருமையுங்கூட..

இதனால் எழுத்து எழுத்தாளன் தனித்து எழுத்தில் மட்டுமல்ல, தனது எழுத்துத் திறனைப் பேச்சின் மூலமும் மக்கள் மத்தியில் எடுத்துக் கார்ட்டுகிறான். இப்பேச்சுக் திறனால் நாம் சமீபத்தில் பல இலாபங்களைப் பெற்றிருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் எழுத்தாளனின் இதயக் குரலைப் புரிந்து கொள்வதற்கும், அவர்களது இலக்கிய நோக்கங்களை அறிந்து கொள்வதற்கும் இப்பேச்சு அரங்குகள் மிக்க உதவி கெய்துள்ளன.

◆ எழுத்து இலக்கிய கர்த்தாக்களிடம் துடிப்பும் வேகமும் குறைந்திருக்கின்றன. கோரந்த நிலையில் காண்கின்றேன்.

யாழிப்பாணப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் இக்கூற்றை மறுக்கிறேன். ஏனெனில், வாரம் ஒரு தமிழ்ப் புத்தகம் வெளிவருகிறது. சிறுக்கை, நாவல், ஓரங்க நாடகம், வினாஞ்சனத்துறை, சரித்திரத்துறை நூல்கள் பல வெளிவருகின்றன. அவையெல்லாம் மக்கள் அரங்கின் முன் மதிப்புப் பெற்றன. இதுதவிர, வட பிரதேசத்திலுள்ள கல்லூரிகள், மஸ்லிகை 2012 - நவம்பர் - டிசம்பர் 67

நூல் நிலையங்கள், சனசமூக நிலையங்களில் கிழமை தோறும் எழுத்தாளர்கள் தமது கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். இதைவிடப் புதுமை என்னவென்றால், முன்னொரு காலத்தில் ஆலயங்களில் 'சிரீனா மேள்' ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெற்றது. அனால் இன்னைய சமுதாய மாற்றத்தினால் ஆலயங்களில் நுட்கும் திருவிழாக்களில் முடிசைப் நிகழ்ச்சியாகக் கவி அரங்குகள் நடத்தப்படுகின்றன. இது ஒரு பெரிய இலக்கிய மாற்றம். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளநாட்சி லார்த்தில், உள்ளநாட்சி மன்றங்கள் எழுத்தாளர் நிகழ்ச்சிகளைச் சிறிப்பு அம்சமாக்கி நடத்தின. இன்னொன்று புங்குடுத்தீவுப் பகுதியில் பங்குருத்தில் பிறந்த எழுத்தாளர்கள் அத்தனை பேசுவதும் கொரவித்திருக்கிறார்கள்.

◆ எழுத்தாளர்கள் சர்ச்சைகளிலிருந்து விடுபட்டு பலம் பொருந்திய அமைப்பொன்றின் கீழ் செயற்பட்டால், பெரும் பலன் கிட்டும் அல்லயா?

கருத்து முரண்பாட்டினால் எழுத்தாளர்கள் முரண்பாட்டுச் சர்ச்சைகளைச் செய்வதும், தங்கள் ஆக்கங்களைப் படித்துப்பாரும் துபிட் இலக்கிய வளர்ச்சிக்கு மிகத் தேவை. அதே சமயம் கருத்து முரண்பாடுகளைத் தனிப்பட்ட விரோத குரோதங்களை எண்ணிக் கொடுவதும் அல்லது தனி மனிதர்களைத் திட்டுவதும் எழுத்து இலக்கிய முயற்சிகளைக் கொடுத்து விடும். எழுத்தாளர்கள் அந்தனை பேரும் பொது அமைப்பில் ஓன்றியையே வேண்டும் என்பதைப் பொறுத்தவரை, இந்த முரண்பாடுகளை மீறி, அந்தப் பொது அமைப்பு பரஸ்பரம் புரிந்து கொள்ளும் காலகட்டத்திலும், இலக்கியம் மக்கள் சமுதாயத்தின் நல்வாழ்விற்கு என உணர்ந்து கொள்ளும் காலம் வரும் போதும் அந்தப் பொது அமைப்பு உருவாகலாம். கருத்து முரண்பாடு இலக்கிய அடிப்படையில் விஸ்ரங்கன ரதியாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

◆ நீங்கள் எழுதிய முதல் கதையின் பெயரென்ன? பத்திரிகையில் அது பிரசரமானபோது என்ன சொல்கிறீர்கள்?

நான் முதலில் எழுதிய கதையின் பெயர் 'எழுத்தாளன்'. 'கதுந்திரனில்' பிரசரமாகியது. இவ்வேளையில் சார்ல்ஸ் டிக்கன்ஸ் அனுபவம் எனது ஞாபகத்திற்கு வருகிறது. சார்ல் ஈ டிக்கன்ஸின் கதையைப் பிரசரிப்பதைத் தீர்மானித்த செய்தி கூறும் 'போஸ்ட் கார்ட்' என்று அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம். சார்ல்ஸ் என்ன செய்தார் தெரியுமா? 'போஸ்ட் கார்ட்டை'த் தூக்கிக் கொண்டு வரை...என யாநக்கர ஒர் இரவு முழுவதும் ஒரு நண்பரைத் தேடி இச்செய்தியைச் சொல்ல அலைந்தாராம். நான் இப்படி யாழிப்பான மாநகர் முழுவதும் திரியா விட்டாலும், நானும் ஒரு எழுத்தாளன் என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சியால் அன்றிரவு தூக்கமே வரவில்லை. படுக்கையில் தலித்தேன்.

◆ நீங்கள் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்புகள் பற்றி குறிப்புத் தர முடியுமா?

மூன்று சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன. 'தண்ணீரும் கண்ணீரும்' பதினொரு சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. 1980ஆம் ஆண்டு சாலையித்திய மண்டலப் பரிசில் பெற்ற நூல் அது. 'பாதுகை' பதினொரு கதைகளைக் கொண்டது. மற்றது 'சாலையின் திருப்பம்' பத்துக் கதைகளைத் தொகுத்தது.

என் கதைகளில் பல பிராக்கில் உள்ள செக்கேரஸ்லோவாகிய சர்வகாலசாலையில் டாக்டர் கமில் கவலபில் அவர்களால் செக்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இன்னும் பல கதைகள் 'தண்ணீரும் கண்ணீரும்', 'பாதுகை', 'சாலையின் திருப்பம்' போன்ற கதைத் தொகுப்பு களிலிருந்து ரடிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பாளரான நண்பர் ஏ.ஜே.கனகரத்தினாவினால் மொழிபெயர்க்கப்பட்டு 'ஒப்சேவர்', 'சண்டே டைம்ஸ்' இதழ்களில் வெளிவந்துள்ளன.

'வெண்புறா' என்னும் ஒரு கதை 'மஞ்சரியில் மறுபிரசுரம் செய்யப் பட்டது. சென்னை 'ஹிந்து' பத்திரிகை இத்தொகுதியைப் பாராட்டி, ஒரு நீண்ட விமர்சனம் எழுதியுள்ளது. அழகு சப்பிரமணியம் அவர்கள் இக்கதைகளில் ஆலோசனைகளும் கூறியுள்ளார். என்னைப் பாராட்டி நீண்ட கடிதமும் எழுதியுள்ளார்.

◆ அழத்தின் பிரபல எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களை நீங்கள் முதல் நடவடிக்கை எப்படிச் சந்தித்தீர்கள்?

இல நண்பர்கள் சேர்ந்து இலக்கிய சர்ச்சையில் ஈடுபட்டிருந்த காலம், எங்களுக்குள் சர்ச்சை செய்வோம். ஒரு தெளிவான இலக்கிய அல்லது ஆழமான இலக்கிய அறிவோ இல்லாத காலமது. அக்கால கட்டத்தில்தான் அ.ந.க. எனக்கு அறிமுகமானார். ஏதோ ஒர் ஆவேச உணர்ச்சியில்தான் அப்பொழுது எழுதத் தொடங்கினேன். சமுதாயத்தில் என்னைப் போன்றவர்களுக்குக் கிடைத்த வேதனையான அநுபவங்கள் எங்களுடைய அன்றைய எழுத்துக்குப் பச்சையாக அமைந்தன. அதிலிருந்து ஒரளவு கற்றுக் கொண்டோம். எழுத்தாளன் என்பவன் வெறும் பேண பிடிப்பவன் மட்டுமல்ல. சமுதாயப் போராட்டக்காரருணுமாவான். எழுத்தாளினுக்குச் சமுதாயக் கடமைகள் உண்டு. அந்த அனுபவம் கற்றுத் தந்த பாடபிது. எனவேதான் என்றும் பாதை தவறாமல், மயக்கம்டையாமல், எவ்வித ஊசலாட்டமும் இல்லாமல் நாங்கள் தொடர்ந்து வந்த பாதையில் ஜின்றும் நடக்கக் கூடியதாக இருக்கிறது.

◆ அ.ந.க.வுடன் மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றைக் கூற முடியுமா?

அ.ந.க.வின் ஆரம்பகாலத் தொடர்புகள் எனக்கொரு அரசியல் அறிமுகமாகவே கிடைத்தன. அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் திரு. ஆர்.ஆர்.முபாலசிங்கமாவார். ‘கவீந்திரன்’ என்ற புண்ணப்பெயரில் கவிஞர்கள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் இலக்கிய நன்பனாக அறிமுகமானார். எனது வீட்டிற்குப் பக்கத்தில் அவர் தங்குவதற்கான ஒர் அறையை எடுத்திருந்தார். அக்காலத்திலேயே நடுநிசி வரைக்குட்டி இருவரும் இலக்கியச் சண்டை பிடித்திருக்கிறோம். இன்றும் இந்த அற்பு மனிடானா நினைத்துப் பார்க்கிறேன். சரியான இலக்கியாக பாலையைக் கொட்டப்பனிட்டுத் தந்தவர் திரு. அ.ந.கந்தசாமிதான்.

நிரம்பவும் உணர்ச்சி வசப்பட்டவர். சாதிக் கொடுமையைச் சாடுவதில் அந்தக் காலத்திலேயே மிக்க வேகம் கொட்டியவர். கவிஞர்களையும், பேர்கள் களையும் சாதிக் கொடுமைகளைச் சாடிச் செய்தவர்க் கவராந்து வரும் எழுத்தாளர் பரம்பரைக்கு உற்சாகமும் ஊக்கமுற் தரத் தாக்கலார்களில் முதன்மையாக நின்றவர் அவர்.

நாற்பது தூர்ப்புத்திரன்டாம் ஆண்டுக்குள் சட்டப்படி.. காலபெண் நினையைக் கிறேன். யாழ்ப்பாணத்தில் தொடங்கிய மறுமலர்ச்சி இலக்கியக் குழுவில் மிக முக்கிய பங்கெடுத்து உழைத்தவர்களில் அ.ந.க. முக்கியமானவராவர். இந்த அருட்டெண்றவுகள்தான் எம்மைப் போன்ற இளம் உள்ளங்களுக்கும் ஒரு புதிய உணர்வைத் தந்தன். எனவே யாழ்ப்பாணத்தில் பொதுவாக இலக்கிய வளர்ச்சிக்கு அ.ந.க. பெரும் பங்கைச் செலுத்தினார். கடைசியாக நான் அவரைக் கொழும்பு பெரியாஸ்புத்திரியில் இறுப்பதற்குப் பத்து தினங்களுக்கு முன்னர் சந்தித்தேன்.

அன்று நான் ஆத்ம சாந்தி பெற்றேன். ‘மல்லிகை’யில் அவரது அட்டைப்படத்தை அட்டையில் பிரசுரித்து, அதை நான் அவரைக் கந்தித்த போது கொடுத்தேன். ‘மல்லிகை’யில் அவரைப் பற்றி எழுதிய வாசகங்களை என்னை படிக்குமாறு சொன்னார். படித்துக் காட்டினேன். இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது. மரணப் படுக்கையிலும் ‘நான் ஒர் எழுத்தாளன்’ என்ற பெருமிதம் அவர் முகத்தில் கூட்டவிட்டது:

◆ தமிழக எழுத்தாளர்கள் மத்தியில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய நினைப்பு என்ன என்று கூறுவர்களா?

வளர்ந்து வரும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் ஈழத்து எழுத்தாளர்களிடம் மிக்க மதிப்பு வைத்திருக்கின்றனர். ஈழத்து எழுத்தாளர்கள் திட்டவட்டமான ஒர் இலக்கியப் பார்வை கொண்டவர்கள் என்பது அவர்களுடைய கணிப்பு. ‘சரஸ்வதி’ காலத்திலிருந்து இன்றைய ‘தாமரை’, ‘கண்ணதாசன்’ சஞ்சிகைகளில் எழுதிவரும் எழுத்தாளர்கள், இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மற்றிராரு சாரார் பிரபல எழுத்தாளர்களாக ஜனரங்க்கமாகக் கணிக்கப்படுவர்கள். இவர்களுக்குப் பொதுவாகவே ஈழத்தைப் பற்றி எவ்வித இலக்கிய அக்கறையும் இல்லை. நமது நாட்டைப் பற்றி மட்டுமல்ல, தமது நாட்டில் இருக்கக் கூடிய எழுத்தாளர்களைப் பற்றியே ஒன்றும் தெரியாதவர்களும் அது பற்றி அக்கறை கொள்ளதவர்களுடைக் கிறார்கள்.

நாம் எப்படித் தமிழகத்தின் புதிய பரம்பரையைத் தெரிந்து வைத்திருக்கிறோமோ, அதைப் போலவே அந்தப் புதிய பரம்பரையினரும் நமது தகுதிவாய்ந்த படைப்பாளிகள் பற்றித் தெரிந்து வைத்திருக்கின்றனர். இதில் ஒரு சங்கடமிருக்கிறது. தமிழகத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் சஞ்சிகை புத்தக வாய்ப்புக்கள் இன்கிருந்து அவர்களுக்குக் கிடைப்ப தில்லை. எனவே சொந்த முயற்சியில் மூலமாவது அவர்களை இனால் கண்டு தொடர்புகளைப் பலப்படுத்துவது இந்த நாட்டு இல்லை. வளர்ச்சிக்கு இன்றியமையாததொன்று.

◆ இரு நாடுகளுக்குமிடையிலான இலக்கிய முயற்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பலர் உடன்பட்டு உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இன்னும் பலர் நமது பிரச்சினை என்னவென்று புரிந்து கொள்ளாதிருக்கிறார்கள். சிலர் நினைக்கிறார்கள், தமிழகத்துப் பிரபல சஞ்சிகைகளில் ஈழத்து எழுத்தாளர்களுடைய எழுத்துக்கள் வராததினால் கொபம் கொண்டுள்ளார்கள் என்று. இது வெறும் தப்பான அபிப்பிராயம். நான் தமிழகத்தில் இலக்கியக் கூட்டமொன்றில் சொன்னதைப் போல, ஈழத்து எழுத்தாளன் தமிழகத்து சஞ்சிகைகளில் எழுதி, தன்னைத் தழுமற்றவளாக்கிக் கொள்ள என்றுமே முனைய மாட்டான் என்பதிலிருந்து நாங்கள் தரமான இலக்கியப் போராட்டம் நடத்துகிறோமே தவிர தமிழத்துச் சஞ்சிகைகளில் இடம் பிடிப்பதற்குக் காவடி தூக்குவதல்ல நமது நோக்கம் என்பது தெளிவு.

◆ ஈழத்து எழுத்தாளர்கள் கையாளும் தமிழ் தமிழகத்துக்குப் புரியாது. அதனால்தான் கதைகளைப் பிரசரிக்க முடியாதிருக்கிறது என்கிறார்களோ? இதைச் சர்று விளக்க முடியுமா?

புதுமைப் பித்தனின் திருநெல்வேலித் தமிழும், ஜானகிராமனின் தஞ்சாவூர்த் தமிழும், ஜெயகாந்தனின் சென்னை கொச்சைத் தமிழும் இந்த நாட்டு இராசிகளுக்கு அல்லது நமக்குப் புரிகிறது. ஏனெனில் நமக்கு இலக்கியப் பொறுப்பிருக்கிறது. ஆனால் நமது தமிழ் அவர்களுக்குப் பரியவில்லையாம். அவர்களுக்குப் ‘புரியாததினால்’ நமது தேசத்துக்கு மிகப் பெரிய நஸ்தமொன்றும் வந்துவிடப் போவதில்லை.

◆ எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

சமீப கால் ஜெயகாந்தனுக்காக நான் அனுதாபப்படுகிறேன். பாலைத் தவறி, சறுக்கிக் கொண்டு தட்டம் புரண்டு போகும் அவர், நமது சறுக்கலூக்கே ஒரு தத்துவ மூலம் பூச இன்று முயன்று வருகிறார். அவரது 'ஞானரதம்' மாத இதழை நான் சமீபத்தில் படித்துப் பார்த்தேன். 'விகடனில்' தகழி சிவசங்கரம்பிள்ளையின் பேட்டிக் கட்டுரூஸையெழும் நான் ஊன்றிப் பாத்தேன். சில மாதங்களுக்கு முன் தமிழகம் சென்றிருந்த பொழுது அவருடன் நேரில் பல பிரச்சினைகள் பற்றி பேசியிருக்கிறேன். இவை சக்காலங்களுமிருந்து தொகுத்துப் பார்க்கும் பொழுது, 'சரஸ்வதி' காலத்து வெய்காந்தேன். வேகமாகவே தன்னைத் தானே சீரளித்துக் கொண்டு வரு வீரர் என்ற தோண்றகிறது. மக்கள் மத்தியிலிருந்து நோன்றிய ஒரு திறமைகாலியான எழுத்தாளர் ஜெயகாந்தன் இன்று தன்னைப் பிரமுகர் வீரியாஸபிர் உயர்த்திக் கொண்டு விட்டார். தொடர்ந்து ஒரு நடச்சந்தியப் பதாக்கிருந்த தன்னைத் தயார்ப்படுத்துகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

எழுத்தாளன், மினைப் போன்றவன். மக்கள் சமுதாயம் என்றாலும் கு. ஸ். மக்கள் சமுதாயத்தின் தொடர்ப்பற்ற எழுத்தாளன் காலகதிபில் கடவிலிருந்து கரையில் வீசப்பட்ட மினைப் போல மக்கி மயிந்து போவது திண்ணும். ஜெயகாந்தனும் மக்கள் சமுதாயத்திலிருந்து தினசரி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு வருவதைக் கூர்ந்து கவனிக்கலாம். சமீபத்தில் அவரது படைப்புக்களும், மேனடக் கருத்துக்களும் நினைத்தான் நிருப்பிக்கின்றன.

1960 ஆம் ஆண்டு ஓட்டலை மாதம் தமிழகத்தில் சரஸ்வதி வளரியீடாக வெளிவந்த கனது முதலாவது சிறுக்கைத்த தொகுப்பான தண்ணீரும் கண்ணீரும் தொகுப்புக்கு என்னும் எழுத்தும் எனும் தலைப்பில் என்னால் எழுதப்பட்ட என்னுரையில்....

"எழுத்தின்-எனது தாய்த் திருநாட்டின்-விடுதலைக்குப் பின்பு, சுதந்திரத்துக்குப் பின்னர், தேசத்தில் பல புதிய புதிய பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன. இது இயற்கையெழும் கட, குந் திரத் தை யார் அனுபவிப் பது? எனரு தொடர்க்கி இனப்பிரச்சினை, மொழிப்பிரச்சினை ஈறாகப் பலப்பல கருத்து மோதல்கள், எண்ணச் சிதறல்கள் நாட்டில் ஒரு புதிய ஒரு விழிப்பை, ஒரு வகைப் பரப்பிலை, உணர்ச்சிக் கொந்தனிப்பை ஏற்படுத்தின. அதன் எதிரொலிகள் காலாகாலத் தில் இலக்கியத் திலும் பிரதிபலித்தன. சமூத்து இலக்கியம் தனக்குத் தானே தூண்டுகோலாக அமைந்தது. இலக்கை இலக்கிய வட்டம் புதுப் போக்கில் சிந்திக்க ஆரம்பித்தது."



நீங்கள் தரமான இலக்கியச் சுவைருரா?

‘மல்லிகைப் பந்தல்’ வெளியீடுகளைத்
தொடர்ந்து படியுங்கள்.

கடந்த 47 ஆண்டுகளுக்கு மேலாக நமது மண்ணைச் சார்ந்த படைப்பாளிகளின் பல் துறைப்பட்ட நூல்களை வெளியிட்டு வருகின்றது,
மல்லிகைப் பந்தல் நிறுவுனம்.

மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை நீங்கள் வாங்கும் போது, அதனது பொருளாதார ஆதரவு மல்லிகை மாத இதழுக்கும் சுவறுகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

மல்லிகைப் பந்தல்
தொலைபேசி : 2320721
201/4, புதிய கதிரேசன் வீதி.கொழும்பு 13.



Happy

Digital Centre (Pvt) Ltd

We Are Leading Towards to new prints in various Styles

- ◆ Low Cost
- ◆ High Speed
- ◆ High Quality

- ◆ Any Paper or Any Board
- ◆ 1200 dpi x 8 bit High Resolution colour output
- ◆ Panorama Print 13 x 40

NO Positive Plates Colour Separation



KONICA MINOLTA

Digital Pro Lab & Digital Offset Press

Hotline - 0755 303030

படிப்பகம்